

ரஸிகமணி டி. கே. சி

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

*First Edition : 1946*

*Second ,, 1961—2000 Copies*

RASIKAMANI T. K. C

By

T. M. BHASKAR TONDIMAN, M.A., I.A.S., (Retd.)


Price Rs. 2—50

**S. R. SUBRAMANIA PILLAI**

EDUCATIONAL PUBLISHERS

TINNEVELLY JN.

*Shanmugam Press Private Limited, Madras—1.*



## பதிப்புரை

தமிழ்நாட்டில் இன்று டி. கே. சி என்றால் ஒரு தத்துவம்.

தமிழ் இலக்கிய ரஸிகர்களிடையே அவர் வகிக்கும் ஸ்தானம் மகத்தானது.

வாழ்க்கையின் பல துறைகளில் பல இலக்கியங்களோடு பணியாற்றும் அநேகரைத் தமிழ் மொழியிலும் கவிதையிலும் மோகம் கொள்ளும்படி செய்த பெருமை டி. கே. சி யைச் சாரும். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் முன்னுரை எழுதியுள்ள பெரியாருமே இதற்குச் சான்று.

இப்புத்தகம் “பையாக்காபி” என்று நீட்டி முழக்கும் ஒரு முரசு அல்ல. “லிடெரரி க்ரிடஸிஸம்”, என்று ‘தம்’ பிடித்துச் சொல்ல வேண்டிய விமர்சனமும் அல்ல. பல வருஷங்கள் டி. கே. சி யுடன் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் தாம் பெற்ற மகிழ்ச்சியை வாசகருக்குக் கூறும் ஒரு முயற்சிதான் இது. படிப்பவர்களுக்கு இப்புத்தகத்தின் ஆசிரியருடனே அல்லது டி.கே.சி யின் கொள்கைகளுடனே அபிப்பிராய பேதமிருக்கலாம். அவர்கள் அவசியம் இப்புத்தகத்தின் டி. கே. சி யின் பண்பாடு என்ற அத்தியாயத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

புத்தகத்தின் ஆசிரியருக்கும் முன்னுரை எழுதியுதவிய திருப்புகழ் மணியவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது.

பிரசுர கர்த்தர்.

## முகவுரை

டி. கே. சி என்றால் யாவர்க்கும் தெரியும். அவர்கள் பெயரை முற்றிலும் உரைத்தால் தெரியாமல் போனாலும் போய்விடும். அவரிடத்தில் மிகவும் ஈடுபட்ட நண்பர் ஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமான், அவர்களைப் பற்றி எழுதிய அருமையான நூலுக்கு முகவுரை நான் எழுத வேண்டுமென் கிறார். நன்கு தெரிந்ததை ஒரு வேளை எழுதுவது கடின மாய் இருப்பதும் உண்டு. கடினமான ஒரு மனிதரைப்பற்றி, கடினமான பாஷையில் பொருள் புரியாமல் எழுதிவிடலாம். ஆனால் மிருதுவான நண்பராயும், சுலபமான கொள்கை களோடு எவர்க்கும் எளிதாய் அகப்படுபவராய் அன்பினும் ஆர்வத்தினும் கலையாராய்ச்சியினும் சிறந்தவராய் இருந்து விட்டால், முகவுரை யெழுதுவது கஷ்டம்தான். நமது நண்பர் டி. கே. சி அவர்கள் முகத்திற்கு, பார்த்தவர் எல்லாம் உரை எழுதி சந்தோஷிக்கின்றார்கள். ஆகவே உரை யெழுதவேண்டுவதில்லை. உறைபோட்ட முகமு மன்று அவர் முகம்.

அவர்கள் தமிழுக்காகச் செய்திருக்கும் தொண்டை, யார்தான் அறியாதவர்? கம்பராமாயண பிரசங்கங்கள் எவ்வளவு உயர்வானதென்று அனுபவித்தவர்கள் தான் அறிவார்கள். தமிழ்ப் பண்பாட்டை முன்னேற்றி வந்திருக்கின்றார். அன்பைப் பெருக்கியிருக்கின்றார். சமயத்தைப் போஷித்திருக்கின்றார். உலகத்தில் விருப்பத்தை வளர்ச்சி செய்து, வெறுப்பைக் கண்டித்துவந்திருக்கும் பெரியார்.

தமிழைக் கலையாகவும் வேதமாகவும் தெய்வமாக வும் கூடி அனுபவிக்க, கிடைக்கக்கூடாத அருமை யான நண்பர். செந்தமிழில் ஈடுபட்டு தமிழர்கள் தமிழை நாவில் வளர்க்க வேண்டுமென்ற பெரும் கொள்கையைக் கொண்டவர்.

ஆற்றின் தெளிந்தோடும் வெள்ளம், எல்லா உயிர்களுக்கும் உதவுதல் போல், தமிழை தெளிவாய் இசைத்து எல்லோருக்

கும் உணர்ச்சியில் கூடுமாறு தமிழை ஏற்றிய பக்தர். அருமையான இச்சிறு புத்தகத்தின் வாயிலாக, தமிழிற்குப் பெரும் தொண்டு ஆற்றிய நமது டி. கே. சியின் பெருமையை எல்லோரும் உணர்வார்கள்.

ஆயினும் இன்னும் ஒரு வார்த்தை. எனக்கு திருப்புகழ், தேவாரம், சித்தர் பாடல்கள், தத்துவ விசாரம், திருமந்திரம், பிரபந்தம் இவை வாயிலாக தெரிந்துகொண்ட அனுபவத்தை மிகவும் பெருமைப்படுத்தி, அவைகளில் அளவில்லாத ஆர்வத்தையும் அனுபவத்தையும் ஊட்டினவர்களில், முதன்மையானவர் இவர்தான். நன்றியையே பக்தியாகப் பாராட்டும் என் சித்தம், இவரைப் பேரன்புடன் தான் நினைக்க முடியும். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியை உரைக்கவும் வரையவும் முடியாததால், இம் முகவுரையை இத்துடன் நிறுத்திக்கொண்டு, இப்புத்தகத்தை வாசிக்கும் நண்பர்களை, குறைபாடு பெற்ற இம் முகவுரையை அவரவர்களே பூர்த்தி செய்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ரீ டி. கே. சி அவர்கள் நீடுழி வாழ்க! அன்பெனும் தமிழ் வாழ்க! அவர்பால் அருளெனும் தமிழ் வாழ்க! உலகம் அன்பில் தழைக்க, செந்தமிழும் சித்தர்கள் வாக்கும் தமிழ் சித்திரத்தின் பண்பும் உலகெங்கும் பரவுக. முருகன் அருள் புரிவாராக.

பால விலாஸ் }  
சென்னை }

டி. எம். கிருஷ்ணசாமி அய்யர்  
திருப்புகழ் மணி

## முன்னுரை

கம்பனை இனம் காட்டுவதற்கு தமிழர்களுக்கு ஒரு ரஸிகமணி கிடைத்தார். அந்த ரஸிகமணியைத் தமிழர்களுக்கு இனம் காட்டவேண்டும் என்ற அவாவே என்னை இந்தப் புத்தகம் எழுதத் தூண்டியது. இந்த முயற்சியில் வெற்றிபெறுவது கஷ்டம் என்பதையும் நான் அறிவேன். என்றாலும் ரஸிகமணியோடு இருபத்தைந்து வருஷகாலமாக பழகியவன் நான். 'தமிழ் என்றால் என்ன? கவிதை என்றால் என்ன? கம்பன் என்றால் யார்?' என்றெல்லாம் அவர்கள் மூலம் நான் தெரிந்துகொண்டது எவ்வளவோ உண்டு. இளமையிலேயே எனக்கிருந்த தமிழ் ஆர்வத்தை அமோகமாக வளர்த்தவர்கள் அவர்கள். இவ்வாறெல்லாம் நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன்.

புத்தகத்தின் பெரும்பகுதி 1942-ம் வருஷம் டி. கே. சி அறுபதாவது ஆண்டு நிறைந்த போதே எழுதப்பட்டிருந்தது. அப்போது புத்தகம் வெளியிடுவதையும் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடுவதையும் தடுத்து நிறுத்திவிட்டார்கள் அவர்கள். அது காரணமாக மூன்று நான்கு வருஷம் புத்தகம் வெளிவராமல் இருந்தது. இப்புத்தகப் பிரதியைப் படித்த நண்பர் V. R. M. செட்டியார், ரஸிகமணி அறியாமலேயே புத்தகத்தை வெளியிட்டுவிடத் துடித்து புத்தகத்தை அச்சடித்து விட்டார் 1945-ல். அப்போது, புத்தகம் அச்சாகும்போதே பாரம் பாரமாக அதையே அனுப்பவேண்டும் என்று கட்டளை இட்டவர்கள் ராஜாஜி. இந்தப் புத்தகம் வெளிவந்தாக வேண்டும் அதுவும் உடனே வெளிவரவேண்டும் என்றெல்லாம் உற்சாக மூட்டியவர் தம்பி சோமு. புத்தகத்தில் அதை எழுதவிட்டுவிடாதீர்கள். இதை எழுதவிட்டுவிடாதீர்கள் என்று ஆத்திரம் காட்டியவள் என் மகள் ராஜேஸ்வரி இவர்களது அன்பும் ஆதரவுமே புத்தகத்தை உருவாக்கி

1946-ல் பொங்கல் வெளியீடாக வெளியிட காரணமாக இருந்தது.

புத்தகம் வெளிவந்து பதினைந்து வருஷங்கள் ஆகி விட்டன. பல அன்பர்களுக்கு புத்தகப் பிரதி கிடைக்கவில்லை. அது காரணமாகவே, இந்த வருஷம் டி. கே. சியின் எண்பதாவது ஐயந்தி விழாவில் இரண்டாம் பதிப்பு வெளி வருகிறது. டி. கே. சி வெறுத்த கல்விமுறை, பிறநாட்டறிஞர்களின் பாராட்டு, தமிழ் நாட்டின் ஸ்வைட்சர் என்ற புதிய அத்தியாயங்களும் இன்னும் பல புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் எழுத உதவிய நண்பர், திரு. S. மகாராஜன், பேராசிரியர் திரு. P. K. அருணாசலக் கவுண்டர் முதலியோருக்கு என் நன்றி.

இப்புத்தகத்திற்கு முகவுரை உதவியிருக்கும் திருப்புகழ் மணி அவர்கள் என் வணக்கத்திற்கு உரியவர். அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் வணக்கம்.

சித்ரகூடம்  
திருநெல்வேலி  
3-9-61

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்.



## ‘கல்கி’யின் பாராட்டு

கவிதையை ரசிக்கலாம் ; கற்கண்டை ரசிக்கலாம்.

ஆனால் மலேரியா ஜூரத்தை யாரும் ரசித்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை.

நாம் கேள்விப்படாத அந்த விஷயம் முப்பது வருஷங்களுக்கு முன்னாலே திருநெல்வேலியில் நிகழ்ந்திருக்கிறது.

அங்கே ஒருவர் இந்த மலேரியா ஜூரத்தை மனப்பூர்வமாக ரசித்து அனுபவித்தார் என்பதையும், எட்டு வருஷகாலம் அந்த மலேரியாவுடன் கொஞ்சிக் குலாவிய பின்னரே அதனிடம் பிரியா விடை பெற்றாரென்பதையும் அறியும் போது இந்த அதிசயத்தை யாரிடம் போய்ச் சொல்வது என்று யோசிக்கிறோம் அல்லவா ?

யாரிடம் போய்ச் சொல்வது என்று நாம் எதற்காக யோசிக்க வேண்டும்? சந்தேகமில்லாமல் கம்பனிடம் போய்த்தான் சொல்லவேண்டும்! ஏனெனில் ஸ்ரீ டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்களுக்குள்ளே கம்பனுக்கு மிஞ்சி வேறு யார் இருக்கிறார்கள் ?

முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீ முதலியார் அவர்களுக்கு வந்த மேற்படி மலேரியா ஜூரத்துக்கு இன்று தமிழ் நாட்டின் சார்பாகவும் தமிழ் மக்களின் சார்பாகவும் நம் மனப்பூர்வமான நன்றியறிதலையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அன்று மலேரியா செய்த அருஞ்சேவையைத் தமிழ்நாடும் தமிழ் மக்களும் மகா கவியான கம்பனும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்களென்றும் கருதுகிறோம். மலேரியா ஜூரம் வந்து ஸ்ரீ முதலியார் அவர்களை எட்டு வருஷகாலம் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்து வேறு எந்த வேலையிலும் கருத்தைச்

செலுத்தாமலும் எந்த இடத்துக்கும் போக முடியாமலும் பண்ணியிராமற் போனால், பாரகாவியமாகிய கம்பராமாயணத்தை அவர் எப்படி ஆற அமரப் படித்து ரசித்திருக்க முடியும்? செருகு கவிகளை எப்படிக்க கண்டுபிடித்திருக்க முடியும்? கர்பனுடைய புகழை எப்படித் தமிழ் நாடெங்கும் பரப்ப முடியும்? அத்தகைய ஓய்வும் அமைதியும் கிடைத்திராவிட்டால் ஸ்ரீ டி. கே. சி நம் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வக்கீல்களிலே ஒரு வக்கீலாக இருந்து இ. பி. கோ. வையும் கி. பி. கோவையும்ல்லவா ஆராய்ந்து ரசித்துக் கொண்டிருப்பார்!

ஆகவே அத்தகைய ஒரு பெரிய விபத்திலிருந்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றியதற்காகத் தமிழ்நாடு மலேரியா ஜூரத்துக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ முதலியார் அவர்களைப்பற்றியும் அவருக்கு வந்த மலேரியா ஜூரத்தைப் பற்றியும் இப்போது எதற்காகச் சொல்லவந்தோ மென்றால் 1946-ம் வருஷத்திலே இந்தியர்களாகிய நாம் சுதந்திரத்தை நோக்கி வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தோம் என்ற மகிழ்ச்சிச் செய்தி ஒருபுறம் இருக்க, தமிழ் மக்கள் தங்கள் தலைவர்களையும் அறிஞர்களையும் மதித்துப் பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். என்பதற்கு அறிகுறியாகச் சமீபத்திலே ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர்:—ரசிகமணி டி. கே. சி என்பதாகும்.

கவிதையை உணர்ந்து அனுபவிப்பது கடினமான காரியம். கவிஞரை உணர்ந்து அனுபவிப்பது அதைவிடக் கடினமான காரியம்.

இந்த இரண்டையும்விட அதிகக் கடினமான காரியம், ஒரு ரசிகரின் சிறப்பை உள்ளபடி உணர்ந்து அனுபவித்து அவரைப் பாராட்டுவதாகும்.

கவிதையையும் கவிஞரையும்பற்றி ஒருவாறு ரசமாக எழுதிவிடலாம். கஷ்டமானாலும் அசாத்தியமான காரியம் அல்ல.

ஆனால் ஒரு ரசிகரையேபற்றி ரசமாக எழுதுவது எல்லாராலும் முடிகிற காரியம் அல்ல. ரஸிகரை உணர்வதற்கு ரஸிகத்தன்மை வேண்டும். அவரைப் பாராட்டுவதற்கு விசால மனப்பான்மை வேண்டும். அவரைப்பற்றி ரஸமாக எழுதுவதற்கு அசாதாரண திறமை வேண்டும்.

இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமானிடம் மேற்படி அம்சங்கள் எல்லாம் பொருந்தியிருப்பதைக் காண்கிறோம்.

ஸ்ரீ டி. கே. சியை அவர் எவ்வளவு தூரம் மதித்திருக்கிறார் என்பதைப் பின்வரும் வரிகளில் காண்கிறோம்:—

“ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறைதான் ஒரு மகாகவி தோன்றுகிறான் என்றால், இரண்டாயிரம் வருஷங்களுக்கு ஒரு முறைதான் ஸ்ரீ டி. கே. சியைப் போன்ற ஒரு மகா ரசிகர் தோன்றுகிறார்.”

ஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமான் டி. கே. சியுடன் பல வருஷகாலம் நன்கு பழகியவர். டி. கே. சியைப் போல அவரும் கம்பனுக்கு அடிமையாகப் போனவர். டி. கே. சியைப்பற்றி எழுதுவதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர்.

ஸ்ரீ தொண்டைமான் டி. கே. சியை எவ்வளவு நன்கு அறிந்திருக்கிறார்; அவருடைய பிரசங்கத்தை எவ்வளவு நுட்பமாகக் கவனித்துக் கேட்டிருக்கிறார் என்பதற்குக் கீழ்க்கண்ட வரிகள் சான்றாகும்.

“கம்பனைப்பற்றி, தமிழ்க் கவிதையைப்பற்றிப் பேசும் போது டி. கே. சியின் நாப் பேசும்; டி. கே. சியின் வாய் பேசும்; அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும்; செழித்து வளர்ந்துள்ள மீசை பேசும்; எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய உள்ளமே நம்முடைய உள்ளத்தோடு பேசும்” என்று ஸ்ரீ தொண்டைமான் சொல்லும்போது, “ஆஹா, குருவுக்கேற்ற சிஷ்யர் என்றால் இவர்தான்!” என்று நமக்குச் சொல்லத் தோன்றுகிறது.

ரசிகமணி டி. கே. சி சொந்த வாழ்க்கையில் மிக்க தயாளு; தமிழகத்தின் பூர்வீகமான பண்பாடே உருவெடுத்தவர். விருந்தோம்பல் என்றால் என்ன, நட்புரிமை என்றால் என்ன, மரியாதை என்றால் என்ன—என்பதையெல்லாம் அவரிடந்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனாலும் சில விஷயங்களில் தாட்சண்யமே இல்லாமல் வெகு கண்டிப்பாக இருப்பவர் ரசிகமணி.

உதாரணமாக கவிதை யில்லாததை அவர் கவிதை என்று ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாட்டார். நல்ல வசன நடை யில்லாததை நல்ல வசனநடை யென்று மரியாதைக்குக்கூட சொல்லமாட்டார். பள்ளிக்கூடங்களையும் உபாத்தியாயர்களையும் அவரால் பாராட்டிப் பேசமுடியாது. ‘மெட்ராஸ் யுனிவர்ஸிடி யைப் பற்றியோ, மெட்ராஸ் யுனிவர்ஸிடி ‘கிராஜுவேட்’களைப் பற்றியோ அவரால் ஒரு நாளும் நல்ல வார்த்தை சொல்லமுடியாது.’ எப்பேர்ப்பட்ட அத்தியந்த நண்பருக்காகவும் மரியாதைக்காகக்கூட, “தெலுங்குப் பாட்டை அனுபவித்தேன்” என்று அவரால் சொல்ல இயலாது. “டெக்ஸ்ட் புத்தகங்களை எல்லாம் நெருப்பிலே போடவேண்டும்” என்று அடிக்கடி சொல்லாமலிருக்கவும் முடியாது.

இத்தியாதி காரணங்களினால் ரசிகமணி டி. கே. சி அவர்களிடம் அன்பும் அபிமானமும் கொண்டவர்களைப் போலவே, விரோதிகளும் இலக்கிய உலகத்தில் அநேகர் உண்டு.

சிற்சில விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்த போதிலும் பொருட்படுத்தாமல் பெரியவர்களைப் போற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் இன்றும் போதிய அளவு பரவவில்லை யென்பதைக் காண்கிறோம்.

இந்த நிலைமையில் ஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமான் நமது ரசிகமணியை வஞ்சனையில்லாமல் புகழ்ந்து பாராட்டி, அவருடைய அரும்பெருங் குணங்களைச் சிலாகித்து உண்மையை உள்ளது உள்ளபடி துணிந்து எழுதியது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

மனிதர் என்ற முறையிலும், ரஸிகர் என்ற முறையிலும் டி. கே சி அவர்களின் தனிப்பெரும் மேன்மையை நன்கு உணர்ந்து அனுபவிக்கும் இரண்டு பெரியார்கள் தமிழ் நாட்டில் உண்டு. அவர்கள் ராஜாஜீயும், திருப்புகழ்மணிகிருஷ்ணசாமி ஐயர் அவர்களுமாவர். இந்த இருவரில் திருப்புகழ்மணி இந்த அழகிய புத்தகத்துக்கு ரஸமான முன்னுரை தந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

தமிழ்நாட்டுப் பெரியார் ஒருவரைப்பற்றிய இவ்வளவு அருமையான நூலை மிக அழகான முறையில் வெளியிட்டிருக்கும் பிரசுராலயத்தாரைப் பெரிதும் பாராட்டுகிறோம். அவர்களுக்குத் தமிழ் நாட்டு ரஸிகர்களின் சார்பாக நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



## கவிமணியின் வாழ்த்து



கூடியிருக்கும் நண்பரெல்லாம்  
குடித்து மகிழ்ந்து கூத்தாட  
பாடிப் பாடிப் பாடலிலே  
பாலும் தேனும் கறந்துதுவும்  
தாடி இல்லாத் தாகூர் செய்  
ஜூல வித்தை அத்தனையும்  
தேடி யழகாய்ச் சொன்ன தமிழ்ச்  
செல்வா! வாழ்க! வாழ்கவே.





## டி. கே. சி பெற்ற அனுபவம்

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வி. ஆர். எம். செட்டியார் அவர்களிடமிருந்து புஸ்தகம் வந்து விட்டது. ரிஜிஸ்தர் புக் போஸ்டில் வந்தது. அப்பறப்படுத்தி பார்க்கவும். ஏதோ ஒரு அழகான புஸ்தகம் அல்லவா வந்திருக்கிறது - கைக்கே அலங்காரமான புஸ்தகம் என்று மிக்க திருப்தியோடு கையில் வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன். பின்பு தெரிந்து விட்டது—என்னைப்பற்றிய புஸ்தகம் தான் என்று. பயமே உண்டாய் விட்டது எந்தப்புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற பயந்தான் புஸ்தகத்தை ஊடே ஊடே வாசித்துப்பார்த்த போது பயம் போய்விட்டது. லஜ்ஜை ஏற்பட்டுவிட்டது. அப்படியே புஸ்தகம் மேசைமேல் கிடக்கிறது பிடிக்கவில்லை. ஆனந்தியைக் கூப்பிட்டு மேலட்டை ஒன்று போட்டுக் கொண்டு வரச்சொன்னேன். அப்படி மேலட்டை போட்ட புஸ்தகத்தைத்தான் கையில் வைத்துப் படித்தேன். வந்தவர் போனவர்களுக்கு ஏதோ ஒரு புஸ்தகத்தை எனக்கு சம்பந்த மில்லாத புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தானே படும்.

\*

\*

\*

அணையடைச் சேனையில் வைத்துப் பிள்ளையை எடுத்த மாதிரி வெகு ஜாக்கிரதையாய், வெகு அருமையாய் என்னைக் கையில் எடுக்கிறீர்கள்.

பெரியாழ்வார் ஆய்ச்சியர்கள்—அவர்களுக்கு என்ன ஆசை ஆர்வம் எல்லாம் ஏற்பட்டதோ அவ்வளவும் தங்களுக்கும் உண்டாய்விட்டது. தங்கள் பேச்சை வைத்துப் பெரியாழ்வார் பாசுரங்களை விளக்கலாம். ஆழ்வார் குழந்தையோடு எப்படி ஒட்டுகிறாரோ அப்படியே தாங்களும் என்னோடு ஒட்டிக் கொண்டீர்கள்.

மனசில் உண்டான எழுச்சிகளை அப்படி அப்படியே கொட்டிவிட்டீர்கள் கொஞ்சம் குறைத்துக் கொண்டியிருக்கலாமே என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது. ஆனால் கரைபுரண்டு வரும் அன்பை யார் தடுக்க.

படிக்கும்போது அனுபவித்துக் கொண்டிருந்தது விஷயம் பற்றி அல்ல; வார்த்தைக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருந்த தங்கள் தூய உள்ளத்தை தான் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்பானது தான் பிறக்கும் உள்ளத்தை ஆனந்த மயமாக்குகிறது. அதோடு எந்த உள்ளத்தில் பாய்கிறதோ அந்த உள்ளத்தையும் ஆனந்தமயம் ஆக்குகிறது. ஆகவே நம்மிருவருடைய ஆனந்தப் பேறு கிடைத்து விட்டது.

தங்கள் அன்பு ஆர்வம் உல்லாசம் எல்லாவற்றையும் பேச என்ன என்ன கும்மாளி எல்லாமோ போட்டுக் கூத்தாடுகிறது தமிழ். இவ்வளவு கூத்தாட்டமும் வேறு ஒரு பொருளைப்பற்றி நடந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழின் விளையாட்டுக்களைக் காட்டவா புஸ்தகம் எழுதியிருக்கிறது.

இங்கே ஆனந்தி, ஆனந்தியின் அம்மா, எம். எஸ். சதாசிவம், கல்கி, ராஜாஜி எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் கல்யாணப் பெண்ணை ஜோடித்த மாதிரி மேலே சொன்ன பாத்திரங்களை வைத்து புஸ்தகத்தைச் ஜோடித்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.

ஐம்பது வருஷத்துக்கு முன் என்னைப் பெற்ற அண்ணிகாலம் சென்று போனாள். அவளுக்கு எவ்வளவோ சந்தோஷத்தை அளித்திருக்கும் புஸ்தகம். அவள் ஸ்தானத்திலிருந்து இப்போது அனுபவிக்கிறாள் அருமைப் புதல்வி ராஜேஸ்வரி.

சென்னை }  
22-1-46 }

மிக்க நன்றியுடன்  
டி. கே. சிதம்பரநாதன்

## உள் விளக்கம்

எண்	பக்கம்
1. சுவை அறி நிபுணர்	... 1
2. டி. கே. சி	... 5
3. வட்டத்தொட்டி	... 8
4. டி. கே. சி யின் பேச்சு	... 14
5. செருகு கவிகள்	... 28
6. ஒரு பிரபலமான பாட்டு	... 37
7. கம்பராமாயணத் திருத்தங்கள்	... 46
8. டி. கே. சி திருத்தங்கள்—மற்றவை	... 56
9. டி. கே. சி ஒரு கலா ரஸிகர்	... 61
10. டி. கே. சி வெறுத்த கல்வி முறை	... 66
11. விருந்தோம்பல்	... 74
12. கம்பனை மாத்திரமா ரஸிக்கிரூர்?	... 79
13. எல்லாம் தமிழில் முடியும்	... 86
14. தமிழ் வசனமும் தண்ணீர் ஸ்நானமும்	... 93
15. தமிழ் இசை இயக்கம்	... 100
16. பரதநாட்டியம்	... 104
17. சமய தத்துவம்	... 109
18. டி. கே. சி-யின் புத்தகங்கள்	... 124
19. பழைய நினைவுகள்	... 130
20. வெள்ளகால் முதலியாரும், டி. கே. சியும்	... 137
21. கவிமணியும்—ரஸிகமணியும்	... 144
22. தமிழ் அறியாதார் பாராட்டு	... 148
23. தீபன்	... 154
24. தமிழ் நாட்டின் ஸ்வைட்சர்	... 162
25. டி. கே. சி யின் பண்பாடு	... 169

## சுவை அறி நிபுணர்

பிரான்ஸ் தேசத்திலே ஒரு 'நிபுணர்'. 'ஓயினின்' சுவையை நிர்ணயிப்பதில் இவர் பேர்போனவர். ஓயின் பிரான்ஸ் தேசத்தில் அபரிமிதமாகக் கிடைக்கும் ஒரு பானம் அல்லவா! ஒரு ஓயினுக்கும் மற்றொரு ஓயினுக்கும் சுவையில் எவ்வளவோ பேதாபேதம். 'என்ன, என்ன பழ ரஸங்களால் ஆக்கப்பட்டது; எத்தனை வருஷங்களுக்கு முன் இது சேர்த்துவைக்கப்பட்டது; எந்த ஊரில் இது கிடைக்கக்கூடியது' என்றெல்லாம் எந்த ஓயினையும் பற்றிச் சொல்லிவிடுவார் இந்த நிபுணர் சுலபமாக. ஆம்! கொஞ்சம் சுவைத்து ருசிபார்த்துத் தான். ஒருநாள் ஒரு பிரபுவின் வீட்டு விருந்திற்குச் சென்றிருந்தார் இவர். ஒரு புதிய ஓயின் இவருக்கு அங்கே பரிமாறப்பட்டது. அதைச் சுவைத்து ருசி பார்த்த 'நிபுணர்' சொன்னார், அதில் தோல் வாடையும், துருப்பிடித்த இரும்பு வாடையும் வீசுகிறது என்று. விருந்தளித்த பிரபுவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

தோல் வாடையும் இரும்பு வாடையும் ஒயினுக்கு எப்படி வரும் என்று அதிசயித்தார்கள் விருந்திற்கு வந்திருந்த மற்றவர்கள். ஒயினைச் சேகரித்து வைத்திருந்த நிலவறை சோதிக்கப்பட்டது. பரிசோதனையில் தெரிந்தது ஒரு தோல் வார் கட்டிய இரும்புச் சாவி ஒன்று அதனுள் கிடந்தது என்று. எத்தனை எத்தனையோ காலன் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒயினில் கிடந்த ஒரு சிறு தோலும் சாவியும் சுவையை எவ்வளவு தூரம் தான் மாற்றிவிடக் கூடும் என்பது நாம் அறியாததல்ல. என்றாலும் அவ்வளவு துண்ணிய முறையிலே ஒயினைச் சுவைத்து அதன் சுவையை நிர்ணயிக்கக்கூடிய இந்த நிபுணரின் திறத்தைக் கண்டு எல்லோருமே அதிசயித்தார்கள். இது ஒரு பிரெஞ்சுக் கதை.

தமிழ்நாட்டிலே சுவையை நிர்ணயிப்பதற்கு ஒயின் கிடைக்காவிட்டாலும் சுவைத்துச் சுவைத்து அனுபவிப்பதற்கு ஏராளமான பாட்டுக்கள் உண்டல்லவா! பாட்டைச் சுவைத்து சுவைத்து அனுபவித்த 'ரஸிகர்கள்' எத்தனை எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இன்று உண்டு. ஆனால் இந்த ரஸிகர்களில் எத்தனை பேர், 'இது நல்ல ரஸமான பாட்டு, இது வெறும் சாரமற்ற சக்கை; இது கவிதை, இது செய்யுள்' என்றெல்லாம் பாகுபடுத்தத் தெரிந்தவர்கள்? இந்த 'ரஸிகர்கள்' பலருக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாட்டும் காளமேகப் புலவர் சிலேடைச் செய்யுளும் ஒன்றாகத்தான் தோன்றும். ஆனால், பிரான்ஸ் தேசத்து நிபுணரைப் போல, 'இதுதான் கம்பன் பாட்டு, இது கம்பன் பாட்டு அல்ல; இது நல்ல ரஸமான கவி, இது வெறும் அர்த்தமற்ற சொல்லடுக்கு; இது சொக்கத்தங்கம், இது மாற்றுக் குறைந்தது' என்றெல்லாம் நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்தவர் தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உண்டென்றால் அது வேறு யாருமில்லை. டி. கே. சி தான்

ஒயினைச் சுவைத்துச் சுவைத்து அதன் சுவையை நிர்ணயித்துவிடும் பிரெஞ்சு அறிஞரைப் போலத் தமிழ்க் கவிதையைச் சுவைத்துச் சுவைத்து அதன் ருசியை நிர்ணயித்து விடுபவர் டி. கே. சி. கவிச்சுவை தெரிந்த அன்பர் அவர். அவர் 'கவிதை' என்றால் அது கவிதைதான்; அவர் 'இது கவிதை அல்ல' என்றால் அது கவிதை அல்லதான். அவர் 'இது கம்பன் பாட்டு' என்று சொன்னால் அது கம்பன் பாட்டுத்தான்; அவர் 'இது கம்பன் பாட்டு அல்ல' என்றால் அது அல்லதான்.

இங்கு ஒரு நல்ல சம்பவத்தை நினைவு கூறுதல் மிகையாகாது. 1—8—1937-ல் வெள்ளகால் ராவ்சாஹிப், வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களுடைய எண்பதாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாகத் திருநெல்வேலியில் நடைபெற்றது. அன்று தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வாழ்த்துச் செய்திகளும் பாமாலைகளும் வந்து குவிந்த வண்ணமாகவே இருந்தன. அன்று மத்தியானம் நாங்கள் எல்லோரும் டி. கே. சி அவர்கள் வீட்டில் கூடி வந்திருந்த கடிதங்கள், வாழ்த்துப் பாக்கள் எல்லா வற்றையும் தொகுத்தோம். அப்படித் தொகுக்கும்போது ஒரு பாட்டு, பாடியவர் கையெழுத்திடாதபடி கிடைத்தது. உடன் வந்த கடிதமும் தவறிவிட்டது. அந்தப் பாட்டைப் பாடி முடிக்கு முன் எத்தனை எத்தனை விதமாக எல்லாம் பாடிப் பார்த்திருக்கிறார் என்ற விவரங்களும் அந்தக் காகிதத்திலேயே குறிப்பிட்டிருந்தார் அவர். உடனே அந்தப் பாட்டைப்பற்றி ஒரு சர்ச்சையே நடக்க ஆரம்பித்துவிட்டது அங்கு கூடியிருந்தவர்களுக்குள்ளே. 'அடடா! என்ன கஷ்டப்பட்டிருக்கிறார்' என்று அனுதாபம் காட்டினார் ஒருவர். 'இப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்கும் ஆசாமி யாரையா?' என்று தையாண்டி பண்ணினார் இன்னொருவர். 'யாரோ ஒரு கத்துக்குட்டி

இப்போதுதான் பாட்டுக் கட்டப் படித்திருக்கிறான். அதற்குள் பாட்டுப்பாடி விழாவிற்கு அனுப்பவே ஆரம்பித்துவிட்டானே?’ என்றெல்லாம் கிண்டல் பண்ணினார் மற்றொருவர். ஆகவே—ஒருவராவது பாட்டை அனுபவிக்கவில்லை; அனுபவிக்கப் பிரயத்தனமும் செய்யவில்லை. இந்தச் சமயத்தில் டி. கே. சி வந்து சேர்ந்தார். அவர் கையில் அந்தத் தாள் வைக்கப்பட்டது. அவர் படித்தார் ஒருமுறை. பாடிப்பார்த்தார் மற்றொரு முறை. அவ்வளவுதான். ‘இப்படிப் பாடக்கூடியவர் இன்று தமிழ்நாட்டில் ஒரே ஒருவர்தானுண்டு. அவர்தான் ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளை. உடனே இதை அச்சிடுங்கள்; அச்சிட்டு எல்லோருக்கும் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்து விட்டார் டி. கே. சி.

என்பதாண்டான இகாளுனே!

இன்னமுதின்

பண்பெலாம் காட்டுதமிழ்ப் பாவலனே!—

நண்பனே!

வெள்ளகால்ச் செல்வனே!

வேள்சுப் பிரமணிய

வள்ளலே! வாழ்க மகிழ்ந்து

என்பதுதான் பாட்டு. பாட்டில் கையொப்பமில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் பாட்டில் ‘தே. வி’ யின் முத்திரை இருப்பதைக் கண்டுபிடித்து விட்டார் டி. கே. சி. ஆம். ஓயினைச் சுவைத்து அதன் சுவையை நிர்ணயிக்கும் நிபுணரைப்போலக் கவிச் சுவையை நிர்ணயிக்கும் சமர்த்தர் அல்லவா அவர்!

## டி. கே. சி

பெயரிலே என்ன இருக்கிறது என்றுதான் கேட்கிறார்கள் பலர். இருந்தாலும் ஒரு ஆளை அடையாளம் கண்டுகொள்ள அவர் பெயரைச் சொல்லித்தானே தெரிய வேண்டியிருக்கிறது. இல்லா விட்டால் பெயரை அப்படியும் இப்படியும் திரித்துக்கொள்வதில் பலர் சிரத்தை காட்டவா செய்வார்கள்? 'ஏ. பரமேஸ்வரன்' என்ற பெயர் நமக்கு எவ்வளவோ அழகாக இனிமையாக இருந்தாலும், அந்தப் பெயர், அந்தப் பெயருடைய வருக்கு அழகாகத் தோன்றுவதில்லை. அதற்காக அவர் தன் பெயரை 'ஏ. பி. வாரன்' என்று மாற்றிக்கொள்கிறார். இதுபோலவே 'கணபதி ராமன்' 'ஜி. ராம்' ஆகிறார். 'கிருஷ்ணமூர்த்தி' 'கே. மர்த்தி' ஆகிறார். 'தொண்டைமான்' என்ற அழகான பெயரைக்கூட 'டாண்டிமன்' என்று திரித்துக்கொள்வதில் ஒரு மோகம். இதுபோல இன்னும் எத்தனை எத்தனை கோணல்கள் பெயரைச் சொல்லுவதிலே.



ஆனால் சிலருடைய பெயர், தாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மக்களிடையே ஒரு விதமாக நிலைத்துவிடுகிறது. அதுவே பழக்கத்திலும் வந்து விடுகிறது. பின்னால் சரியான பெயரைச்சொல்லி அழைத்தால்கூட ஆகை இனங் கண்டுபிடிக்க முடிகிறது இல்லை. தமிழ்நாட்டில் ராஜகோபாலாச்சாரியார்கள் எத்தனையோ பேர் உண்டு. அதலால் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் என்று மட்டும் குறிப்பிட்டால் ஆகை இனம் கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிடும். 'சி. ஆர்.' என்றால் ஆள் யாரெனத் தெரிந்து விடுகிறது. இது போலவே, 'தெ. க. சிதம்பரநாத முதலியார்' என்றால் யாரெனத் தெரிய பலமான விசாரணை நடத்த வேண்டியதுதான். 'அது வேறு யாருமில்லை, நமது டி. கே. சிதம்பரநாத முதலியார்தான்' என்றால் 'ஓ! நம்ப டி. கே. சி யையா சொல்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.

டி. கே. சி என்ற மூன்று எழுத்துக்கள் இன்று தமிழ் நாட்டிலே பிரசித்தம். அமராவதிப்புதூர் மகளிர் இல்லம் நடத்தும் ஸ்ரீ சொ. முருகப்பா அவர்களின் குமாரன்—ஐந்து ஆறுவயதே உடைய வீரபாண்டியனைக் கேட்டாலும் 'டி. கே. சி' யார் என்று தெரியும். ஏன்? டி. கே. சி யின் கடைக்குட்டிப் பேரன் குமாரசாமியை, 'நீ யார்?' என்று கேட்டுப்பாருங்களேன், அப்போது மழலை மாருத மொழியிலே அவன் 'நான் டி. கே. சி பேரன்' என்றுதான் சொல்லுவான். இப்படியே ஆண், பெண், குழந்தைகள் எல்லோருக்கும் டி. கே. சி யென்றால் யார் என்று தமிழ் நாட்டில் நன்றாய்த் தெரியும்.

தென்காசியைச் சேர்ந்த களங்காடு இவருடைய பூர்விகமான ஊர். தென்காசியில் இருந்த தீத்தாரப்ப

முதலியார் இவருடைய தந்தை. ஆகவே களங்காட்டு தீத்தாரப்ப முதலியார் குமாரர் சிதம்பரநாத முதலியார் என்றுதான் பத்திரங்களிலும் சர்க்கார் கணக்குகளிலும் இவர் பெயர் தாக்கலாகியிருக்கும். சுருக்கமாக க. தீ. சிதம்பரநாத முதலியார் என்று குறிப்பிட்டிருக்கும். ஆனால் பழக்கத்தில் 'கே'யும் 'டி'யும் இடம் மாறி விழுந்து டி. கே. சிதம்பரநாத முதலியார் என்று அவருடைய பெயர் நிலைத்துவிட்டது. இல்லை. தென்காசி களங்காட்டுச் சிதம்பரநாத முதலியார் என்றும் பத்திரங்களில் அவர் பெயர் தாக்கலாக்கப்பட்டிருக்கலாம். தெ. க. சிதம்பரநாதன் என்றும் சிலர் அவர்களை அழைக்கலாம். என்ன இருந்தாலும் இலக்கிய உலகத்திலே 'திரு' அல்லது 'ஸ்ரீ' டி. கே. சிதம்பரநாத முதலியார் என்றுகூட அவர் இல்லை. வெறும் 'டி. கே. சி'தான் அவர்.

## வட்டத்தொட்டி

இலக்கிய சங்கம் திருநெல்வேலியிலே ஒரு ஸ்தாபனம். அது கூடுமிடம்—திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டி. கே. சி வீடு. இலக்கிய சங்கம் 1924-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதைய அங்கத்தினர்கள் எல்லாம் 'பி. ஏ., பி. எல்.'கள். குறைந்தது 'பி. ஏ.' பட்டமாவது பெற்றிருந்தால்தான் சங்கத்தில் இடம் உண்டு. ராவ்சாகிப் ஸ்ரீ. எஸ். வையாபுரிப் பிள்ளை, பி. ஏ., பி. எல். ஸ்ரீ ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல். ஸ்ரீ ஜே. சக்கரபாணி நம்பியார், எம். ஏ., பி. எல். ஸ்ரீ. எம். எஸ். சுப்பையா முதலியார், பி. ஏ. எல்லாம் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்கள் அப்போது. இரண்டு மூன்று வருஷம் சங்கத்தின் ஆதரவில் கம்பன் திருநாளை நடத்தி, பின்னர் டி. கே. சி சென்னை சென்றதின் காரணமாக சங்கத்தின் முதல் அத்தியாயம் முடிவடைந்தது.

பின்னால் 1935-ல் டி. கே. சி திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தபோது சங்கத்தின் மற்றொரு சகாப்தம்

ஆரம்பமாயிற்று. சென்னைச் சர்வகலாசாலைப் பட்டதாரிகள் தான் அங்கத்தினர் ஆகலாம் என்ற நிபந்தனை நீங்கிற்று. இலக்கிய சங்கம் என்ற பழைய பெயரிலே புதிய கூட்டம் ஒன்றுகூட ஆரம்பித்தது. இந்த இலக்கிய சங்கம் எது என்று தெரியாதவர்களுக்கும் கூட 'வட்டத்தொட்டி' என்றால் எது என்று உடனே தெரிந்து விடும். டி. கே. சி யின் வீட்டின் முன்கட்டு ஒரு அகலமான கூட்டம். அந்த அகலமான கூட்டத்தின் மத்தியிலே, வானவெளியுள்ள, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு ஒன்றும் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் அங்கு கூட்டம் நிறைய இருக்கும். எல்லோரும் இருப்பது அந்தத் தொட்டிக்கட்டுக்குள்ளேதான். வட்டத்தொட்டித் தலைவர் டி.கே.சி. கம்பன் காவியம் முறையாக அங்கு படிக்கப்படும். வட்டத்தொட்டி அங்கத்தினர்கள் பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவரிடமிருந்து எண்பது வயதிற்கு மேலான பழுத்த கிழவர்கள் வரை. கம்பன் கவிச்சுவை உணர்வதிலோ எல்லோருக்கும் ஒரே உற்சாகம்.

வட்டத்தொட்டி அங்கத்தினர் ஜாப்தாவை ஒரு திருப்புத் திரும்பினால் பின்கண்ட பெயர்களைப் பார்க்கலாம்.

வெள்ளகால் ராவ்சாஹெப், வி. பி. சுப்பிரமணிய முதலியார், ஜி. பி. வி. சி. கால்நடை இலாக்காவில் டிப்டி சூப்பிரண்டாக இருந்து பென்ஷன் பெற்றவர். வயது அப்போது எண்பத்தெட்டு. தமிழ்ப் பெருங்கவி, முது பெரும் புலவர் என்ற பட்டமெல்லாம் பெற்றவர். மில்லனது சுவர்க்க நீக்கத்தையே மொழிபெயர்த்தவர். ஆகலிகை வெண்பா, நெல்லைச் சிலேடை வெண்பா முதலிய நூல்களையெல்லாம் இயற்றியவர். கம்பராமாயண சாரத்தையே வடித்தெடுத்தவர். தமிழ் மொழிக்கே தம் வாழ்நாள் பூராவும் உழைத்தவர்.

திவான்பஹதூர், பி. ஆவுடையப்ப பிள்ளை, பி.ஏ., பி.எல். டி. கே. சி யின் பள்ளித்தோழர். அப்போது பிரபலமான வக்கீல். பப்ளிக் பிராசிகூட்டர் வேலையெல்லாம் பார்த்தவர். பொதுஜனங்களிடையும், சர்க்கார் அதிகாரிகளிடையேயும் செல்வாக்கு நிரம்ப உடையவர். சபை நிறைந்த பெரிய மனிதர். அவர் எழுதிய 'கிறன்' தமிழ் அன்பர்களிடையே பிரசித்தம் உடையவை.

பி. ஸ்ரீ. ஆச்சார்யா, தமிழ் உலகம் நன்கு தெரிந்தவர். நல்ல ரஸிகர். பேச்சாளி. கம்பனைத் தமிழ்நாட்டில் மாத்திரமல்ல—பிற ராஜ்யங்களிலும் பிரசித்திபெறச் செய்தவர். தினமணி பதிப்பகத்தின் தலைவராக இருந்தவர். கம்பனைக் கற்பதற்கு டி. கே. சி யையும் இன்னும் சிலரையும் ஆசிரியராகப் பெற்றவர்.

ஜே. சக்கரபாணி நம்பியார், எம். ஏ., பி. எல். பிரபலமான வக்கீல். ஜில்லா போர்ட் உபதலைவர் பதவியை பல வருஷ காலம் வகித்தவர். இலக்கிய சங்கத்தின் முதல் காரியதரிசி.

ஆண்டியப்ப பிள்ளை, வயது முதிர்ந்த கிழவர். தமிழிலே ஆர்வமிருந்தவர். சல்லாபத்திற்குகந்த ஒரு நல்ல தமிழன்பர்.

ஏ. வி. முத்தையா பிள்ளை, பென்ஷன் பெற்ற சர்க்கிள் இன்ஸ்பெக்டர். சமூகச் சீர்திருத்தத்தில் தீவிரமான பற்றுக்கொண்டவர். ஸ்ரீ ஈ. வெ. ராமசாமிப் பெரியாரின் தோழர். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தலைவர்.

ஏ. ஸ்ரீனிவாசராகவன், எம். ஏ. ஆங்கிலப் பேராசிரியர். தூத்துக்குடி வ. உ. சி கல்லூரித் தலைவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் கூட. நல்ல பேச்சாளர். இன்றையத் தமிழ் உலகம் நன்கறிந்தவர்.



தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (ஆசிரியர்)

ஏ. என். மகரபூஷணம் அய்யங்கார், பி. ஏ., பி. எல். ஒரு வக்கீல். 'பி. ஸ்ரீ' யின் சகோதரர். கம்பனை ஆர்வத் தோடு படிப்பவர்.

வித்வான் பி. கே. அருணாசலக் கவுண்டர், கோயம்புத்தூர் கோபிசெட்டிபாணையத்தைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் முப்பது வருஷ காலமாகத் தமிழ்ப்பேராசிரியராக இருப்பவர். வாக்கு வன்மை உடையவர். குழந்தை உள்ளம் உடையவர்.

டி. எம். பாஸ்கரத் தொண்டைமான், எம். ஏ., ஐ. ஏ. எஸ். நல்ல தமிழ் அன்பர். கலை அன்பர். கவிதை சித்திரம் சிற்பம் என்றால் உள்ளம் பறி கொடுப்பவர். கலைக்டர் உத்தியோகம் பார்த்து பென்ஷன் பெற்றவர். இப்புத்தகத்தின் ஆசிரியர்.

எஸ். மகாராஜன், பி. எஸ்ஸி., பி. எல். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பாண்டித்யம் உடையவர். ஜில்லா ஜட்ஜ்.

ஆ. முத்துசிவன், எம். ஏ. தமிழ்ப் பேராசிரியர். நல்ல பேச்சாளர். 'அசோகவனம்' ஆசிரியர்.

எஸ். சங்கரலிங்கம் பிள்ளை. ராவ்சாஹிப் வையாபுரிப் பிள்ளை அவர்களின் சகோதரர். கிராம முன்சீப் உத்தியோகம் செய்தவர். கம்பன் புத்தகமும் கையுமாகவே அலைந்தவர்.

எம். ஆர். எம். சுந்தரம், அகில இந்திய ரேடியோ நிலையம் - டில்லியில் வேலைபார்ப்பவர். தமிழ்ப் பற்றுள்ள ஒரு நல்ல இளைஞர்.

எம். பி. சோமசுந்தரம், சிறந்த சிறுகதைகள் பல எழுதியவர். பாரதி தங்கப் பரிசு பெற்றவர். திருச்சி ரேடியோ நிலையத்தில் உத்தியோகம் பார்த்தவர். இப்போது சென்னை ரேடியோ நிலையத்தில் வேலை பார்க்கிறவர்.

இது தவிர, ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், மிஸஸ் சாஸ்திரி, கல்கி, கே. பால சுப்பிரமணிய அய்யர், வி. வி. ஸ்ரீனிவாச அய்யங்கார், ஸ்ரீ ராவ்சாஹிப் வையாபுரிப் பிள்ளை, பி. என். அப்புஸ்வாமி அய்யர் எல்லோரும் 'கௌரவ விசிட்டர்கள்.' ஜாப்தாவில் கொடுத்திருக்கும் விவரங்களைப்பார்த்தால் பல்வேறுபட்ட துறைகளிலே ஈடுபட்டு வாழ்க்கையை நடத்திவரும் தமிழன்பர் பலர் கூடுகின்ற தனி இடம் இந்த வட்டத் தொட்டியாகும். இவர்கள் எல்லாம் டி. கே. சி யிடம் வெறும் அன்பும் மரியாதையும் உடையவர் என்பதோடு மட்டும் அல்ல, அவரிடம் பெரிய பிரேமையே கொண்டவர்கள்.

இவ்வாறு சிறந்த அங்கத்தினர்களும், மிகச் சிறந்த தலைவரான டி. கே. சி யும் வாரம் ஒரு முறை கூடும் வட்டத்தொட்டியின் குறுக்கள வெல்லாம் சுமார் பதினைந்து இருபது அடிதான். ஆனால் இவர்கள் சஞ்சரிப்பதென்னவோ பெரிய காவிய உலகத்தில்தான். 1938-ல் டி. கே. சி சென்றதின் காரணமாக தியாகராய நகரில் ஒரு இலக்கியப் பண்ணை (நீலாவதி ராமசுப்பிரமணியம் நடத்தியது), கோகலே ஹாலில் ஒரு கம்பன் கழகம், எல்லாம் நிறுவப்பட்டுள்ளன. டி. கே. சி யின் பிரசாரத்தின் பயனாக, காரைக்குடியில் கம்பன் சம்பந்தமான ஆக்கவேலைகள் செய்யும் ஒரு மத்ய ஸ்தாபனமே ஏற்பட்டுவிட்டது. ஸ்ரீ சா. கணேசன் நடத்தும் கம்பன் கழகம், கம்பன் திருநாள் எல்லாம் தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே இடம் பெற வேண்டியவை. இன்னும் தமிழ்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் கம்பன் கழகங்கள். வருஷம்தோறும் கம்பன் திருவிழாக்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட சிறப்பான பங்கெடுத்து இந்தச் சங்கங்களை நன்றாக நடத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. இந்தச் சங்கங்கள், கழகங்கள்



எல்லாம் திருநெல்வேலி, வண்ணார்பேட்டை வட்டத் தொட்டியின் கிளை ஸ்தாபனங்கள் தான். வட்டத்தொட்டியின் குறுக்களவு இன்று பதினைந்து—இருபது அடி அல்ல; நானூறு மைல் அல்ல. நாலாயிரம் மைல் ஆனால் எல்லோருக்கும் தலைவர் என்னவோ டி. கே. சி தான். கம்பன் கவிதையை அனுபவிக்க, தமிழ்க் கவி நயத்தை அறிந்து கொள்ள தமிழ் அன்பர் எல்லோரும் எதிர்நோக்கியவர் ஒருவர் உண்டென்றால் அது டி. கே. சி தான்.

வட்டத் தொட்டியின் 'ஹெட்குவார்டர்ஸ்' குற்றலத் திற்கே மாற்றப்பட்டிருந்தது. தமிழ் அன்பர் பலரும் இங்கே கூட நல்ல வசதி உண்டு. அன்பர் பலர் தொழில் முறையில் வேறு வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கலாம். அரசியலில் மாறுபட்ட அபிப்பிராயம் உடையவர்களாக இருக்கலாம். மேலும் எத்தனை எத்தனையோ பேதம் உடையவர்களாக இருந்தாலும், வட்டத் தொட்டி அங்கத்தினர்கள் ஆன உடனே ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மறந்து விடுகிறார்கள். எல்லோருக்கும் தமிழ் இலக்கியத்திலே ஒரு ஆர்வம். கம்பன் பேரிலேயோ ஒரே மோகம்; ஒரே வெறிதான்.

குற்றலத்தில் 'சீசன்' ஆரம்பித்ததும் உடல் நலம் பெற விரும்பும் அன்பர் பலரும் விரைந்தோடி குற்றலம் சேர்வார்கள். டி. கே. சி யையும் சென்று காண்பார்கள். கம்பன் பாடல்களை முறையாகப் படிக்கக் கூட்டமும் கூடும். குற்றலத்தில் உடல்நலம் மட்டுமல்ல உள்ளமே நலம் பெரும். எல்லாம் வட்டத்தொட்டித் தலைவர் டி. கே. சி யின் ஆதரவில்தான்.

## டி. கே. சி யின் பேச்சு

கம்பர், ராமாயணம் பாடி சுமார் ஆயிர வருஷ காலம் ஆகிவிட்டது. கம்பனது கவிதையை இந்த ஆயிரம் வருஷகாலமாக எத்தனை எத்தனையோ பேர் எப்படி எப்படி எல்லாமோ அனுபவித்திருக்கிறார்கள். பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றிருந்த சிறந்த ரஸிகர் வ. வே. சு. அய்யர் கம்பனை ஹோமர், டாண்டி, வர்ஜில், ஷேக்ஸ்பியர் முதலிய உலக மகாகவிகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கடைசியில் “கவிதா லோகத்தின் பேரரசர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சன்னிதியிலே முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான்” என்று முடிவு கட்டுகிறார். வெள்ளகால் ராவ்சாஹிப், வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களோ—கம்பன் கவியிலே காணும் சில அரிய கருத்துக்களை ‘இப்படித்தான் கம்பன் கருதியிருக்க வேண்டும்’ என்று எடுத்துக்கூறுகிறார். புதை பொருள் களை யெல்லாம் அவர் வெளியிட்டுள்ள கம்பராமாயண

சாரத்தில் விளக்குகிறார். ராவ்சாணிப், ஸ்ரீ எஸ். வையாபுரிப் பிள்ளை, ஸ்ரீ பி. ஸ்ரீ. ஆச்சார்யா, ஸ்ரீ ரா. பி. சேதுப் பிள்ளை, ஸ்ரீ ஏ. சி. பால் நாடார் முதலிய தமிழ் அறிஞர்கள் கம்பனைப் படித்துப் படித்து அவர்கள் கண்ட பெருமை களையெல்லாம் புத்தக வாயிலாகவும், பத்திரிகைகளின் வாயிலாகவும் பல தடவை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். கருத்தை அனுபவித்தவர் ஒருவர். காவிய மாளிகையின் கட்டுக் கோப்பை—ரஸனையை, அனுபவித்தவர் ஒருவர். பாத்திரங்களை நடத்தும் கவிஞரின் நாடகப் பண்பை அனுபவித்தவர் ஒருவர். கம்ப சித்திரங்களிலே மெய்மறந்தவர் மற்றொருவர். இவர்கள் எல்லாம் கம்பனை அனுபவிக்கும் முறை ஒருவிதம். டி. கே. சி கம்பனை அனுபவிக்கும் முறை ஒருவிதம். டி. கே. சி கம்பனை அனுபவிக்கிறார்; ஆராய்ச்சி பண்ணுகிறதில்லை. மற்றவர்களை அனுபவிக்கும்படி செய்கிறார்; ஆராய்ச்சி செய்யும்படி தூண்டுவதில்லை. அவர் கம்பன் கவிதையாகிய தேனிலே தோய்ந்து எழுந்து ரீங்காரம் செய்யும் வண்டுபோலப் பாடிப் பாடிக்களிப்பார். பாட்டு நாம் பன்முறை கேட்ட பாட்டாகத் தானிருக்கும். ஆனாலும் அந்தப் பாட்டைச் சுவைத்துச் சுவைத்து டி. கே. சி சொல்லும்போது, அந்தப் பாட்டில் தான் எவ்வளவு உயிர் உண்டாகி விடுகிறது! எவ்வளவு உணர்ச்சி உண்டாகிவிடுகிறது! டி. கே. சி பாட்டை எடுக்கிற எடுப்பும், பாடிக்காட்டுகிற முறையும், அதை முடிக்கிற முடிப்பும் ஒரு அலாதியான முறையாகவே இருக்கும். ஒரு பாட்டைத்தான் எத்தனை முறை பாடுவது என்று அவருக்குக் கணக்குக் கிடையாதா? 'ஆடுகின்றனர் பண் அடை இன்றியே' என்ற பாட்டை அவர் பாட ஆரம்பித்துவிட்டால் அதையே பாடிக்கொண்டிருப்பார் அரைமணி நேரம். ஏன்? ஒரு மணி நேரமும் ஆடிக்கொண்டே யிருப்பார்.

இராமனுக்குப் பட்டம் என்ற சுப செய்தியை அரண்மனையில் இருந்த எல்லோரும் தான் கேட்கிறார்கள். வேதவேதியர், அரசர்கள் எல்லோரும் ஒரு எக்களிப்பையே அடைகிறார்கள். அதோடு கோசலையின் தாதியர் நால்வர் காதிலும் இந்த நல்ல செய்தி விழுகிறது. ஆனந்த வெறியோடு, கூந்தல் அவிழ்ந்து தொங்குவதையும், கச்சு நெகிழ்ந்து வீழ்வதையும் கவனியாமல் ஒருவரை யொருவர் இடித்துக்கொண்டு, 'நான் முந்தி, நீ முந்தி' என விரைந்தோடுகிறார்கள் கோசலாதேவியின் அந்தப்புரத்தை நோக்கி. கோசலையிடம் செய்தியை எப்படித் தெரிவிக்கிறார்கள்? கம்பர் வர்ணிக்கிறார் அதை. டி. கே. சி பேசுகிறார் இதைப்பற்றி.

ஆடு கின்றனர்,  
பண் அடை இன்றியே  
பாடுகின்றனர்,  
பார்த்தவர்க் கேகரம்  
சூடு கின்றனர்,  
சொல்லுவ தோர்கிலர்,  
மாடு சென்றனர்  
மங்கையர் நால்வரே

என்பது பாட்டு. 'ராமனுக்குப் பட்டாபிஷேகம் அதுவும் நாளையே' என்ற செய்தியைத் தெரிவிக்க ஓடிவந்த தாதியர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். பாட்டிலே ராக தாளம் எல்லாம் இசைகிறதா என்று பார்த்தா பாடுகிறார்கள்? இல்லை. பண் அடை இன்றியே பாடுகிறார்கள். வழியிலே சந்திப்பவர்களை யெல்லாம் கைக் கூப்பித் தொழுகிறார்கள். ஏன் தொழுகிறார்கள்? அது அவர்களுக்கே தெரியாது. 'என்ன இவ்வளவு உற்சாகம் உங்களுக்கு?' என்று கேட்டால் இவர்களுக்கு பேசுவாவது முடிகிறதா, நாக்குமுறுகிறது. விஷயம் என்ன என்றே சொல்ல முடியவில்லை. எல்லாம் ஆனந்த

வெறியால் தன்வசமிழந்த காரணத்தால்தான். தாதியர் அடைந்த வெறியைக் கம்பன் அடைந்தான். டி. கே. சி அடைகிறார். நம்மையும் இந்த ஆனந்த வெறியிலேயே திளைக்கப்பண்ணுகிறார். எத்தனை முறை எப்படி எப்படி எல்லாம் பாடுகிறார். பாட்டைச் சொல்லி முடிப்பதற்குள், பாட்டைக் கேட்கக் கூடியிருந்த அத்தனை பேரும் பாட்டை மனனம் பண்ணிவிடுவார்கள். கூடவே சேர்ந்து பாடவும் ஆரம்பித்து விடுவார்கள். பாட்டை அவர் பாடி முடிக்கிறபோது, பாட்டைக் கேட்டு அனுபவித்த அத்தனை பேரும் அயோத்தி நகருக்கே, கோசலையின் அந்தப்புரத்திற்குள்ளேயே போய்விடுவார்கள் எல்லாக் கட்டுக்காவலையும் மீறி. ஆம். டி. கே. சி சொல்வன்மையின் துணைகொண்டுதான்.

கம்பனைப்பற்றி, தமிழ்க் கவிதையைப்பற்றி டி. கே. சி பேசும்போது டி. கே. சி நா பேசும்; டி. கே. சி வாய் பேசும்; அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும்; செழித்து வளர்ந்துள்ள மீசை பேசும்; எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய உள்ளமே நம்முடைய உள்ளத்தோடு பேசும்.

டி. கே. சி யின் ஒரு பேச்சை இப்போது அவர் பேசும் பாணியிலேயே தர முயல்கிறேன். திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள சங்கரன்கோவிலில் 7-5-1942-ம் தேதியில் ஒரு இலக்கிய சங்கத்தை ஆரம்பித்து வைத்தார் டி. கே. சி. 'கம்பனும் கவிதையும்' என்னும் பொருள்பற்றி அன்று பேச்சு. இரவு ஒன்பது மணி. பேச்சு ஆரம்பமாகிறது.

“நானெல்லாம் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் வளருகிறது என்றால் அது பள்ளிக்கூடத்திலேதான் என்று சொல்வார்கள். இப்படிச் சொல்லுவதெல்லாம் சப்பாத்திக்கள்ளி வளர்ச்சியை

வளர்ச்சி என்று சொல்லுவதைப் போலத்தானே! இந்தச் சங்கரன் கோவிலிலே தமிழ் வளர்ந்தது என்று சொன்னால் அது உண்மை. சங்கரன் கோவிலைப்பற்றி யெல்லாம் நாம் லேசாக நினைத்துவிட முடியாது. கொஞ்சகாலத்திற்கு முன்பெல்லாம் இந்த வட்டாரத்திலுள்ள புளியங்குடியில் எத்தனையோ புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய புலமை, இயல், இசை, நாடகம் முதலியவற்றில் எல்லாம் முற்றி இருந்திருக்கிறது. அவர்கள் எழுதிய நாடகத்தை 'மந்தை நாடகம்' என்று கூறுவார்கள். அந்தக் கலையில் அவர்கள் மிகவும் கை தேர்ந்தவர்கள். சிறந்தவர்களும் கூட. அவர்கள் கையாண்ட இசையைப் பார்த்தாலும் ரஸமான விஷயங்கள் இல்லாமல் இல்லை. நாம் கீர்த்தனம் என்று இப்பொழுது கூறுகின்றோமே அதைத் 'தரு' என்று இங்கே அழைப்பது வழக்கம். புலவர்கள் ராகங்களை யெல்லாம் பக்குவப்படுத்திப் பாடினார்கள். இப்படித் தமிழ் இசை யெல்லாம் வளர்ந்த இடம் இது”

“ எந்த பாஷையிலும் அருமையான நூல்கள் குறைவாகவே இருக்கும். தமிழிலோ மற்ற பாஷைகளைவிட அருமையான நூல்கள் அதிகப்படிதான். இந்தச் சங்கரன் கோவில் மண்ணிலே அத்தகைய நூல்கள் எழுதிய கவிகள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள். சுமார் ஏழு மைல் தூரத்திலே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் எத்தனையோ இலக்கியங்கள் உதித்திருக்கின்றன. குட்டித் திருவாசகம் என்று வழங்கப்படும் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியவற்றை அவர்கள் சிருஷ்டித்திருக்கிறார்கள். இந்த இலக்கியங்கள் மிக அருமையானவை. இங்கேயுள்ள தமிழ்ப்பற்று பரம்பரை பரம்பரையாக வந்தவை. நிலவாசியோடு வந்தது அது. தமிழ் அனுபவிக்கக்கூடிய பாஷைதான். தமிழ்க் கவியையும் எல்லோரும் அனுபவிக்கலாழ்தானே.”

“ஆங்கில ஆசிரியர் ஒருவர் சொல்கிறார்: ‘இங்கிலாந்திலே ஒரு பெரிய கூட்டத்தைக் கலைக்க விரும்பினால் போலீசாரைக் கூப்பிடவேண்டாம், பிளேக் முதலிய தொத்து நோய்களை யெல்லாம் வரவழைத்துப் பேச வேண்டாம், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொன்னால் போதும். அது என்ன விஷயம். ஆமா! ‘கவி வருகிறது’ என்று மட்டும் சொன்னால் போதும். உடனே கூட்டத்தில் உள்ளவர்கள் திக்கு திசை தெரியாமல் ஓடி விடுவார்கள். கூட்டமும் லேசாகக் கலைந்துவிடும்’ என்று. இது சும்மா வின்னியாசமாகச் சொன்ன வார்த்தையல்ல. ஆங்கிலேயருக்குக் கவி என்றால் அத்தனை பயம். போலீசுக்கும் ‘ஹோஸ் பைப்புக்கும்’ பயப்படாதவர்கள் கூட கவியைக் கண்டு பயப்படுவார்கள். இது உண்மை. காரணம் என்ன? ஆங்கிலக் கவிகளில் எளிமை இல்லை. நாடகத்திற்குப் போகிறோம். நடிகர்கள் பாடும் பாட்டுக் களையும், பேசும் வசனங்களையும் கேட்டுச் சலித்துப் போய்விடுகிறோம். இடையில் எங்கிருந்தோ ஒரு ‘தரு’ வருகிறது. இராமலிங்க சுவாமிகள் பாட்டு ஒன்று. குற்றலக் குறவஞ்சியிலிருந்து ஒன்று. ஏதோ தமிழிலேயே ஒரு துக்கடா. உடனே நாடகம் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரே உத்சாகம். தூக்கம் போட்டவர்கள் கூட எழுந்து உட்கார்ந்துகொள்வார்கள். இப்படியெல்லாம் அனுபவிக்கத்தானே தமிழும் தமிழ்க்கவியும் இருக்கிறது.”

“தமிழிலே கவி எப்படி அமைகிறது? தாளத்தினாலே (ரிதும்) தான். இதயத்தில் உண்டாகிற உணர்ச்சியை எல்லாம் தாள இயல் காட்டுகின்றது. தாளத்திலேதான் இருதய பாவமெல்லாம் அடங்கிக்கிடக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அகராதி ஒன்று எழுதினார். அதற்கு முகவுரை ஆங்கிலத்தில். அந்த முகவுரையில்

‘மேல் நாட்டில் கவிக்கெல்லாம் சார்பான பாஷை கிரீக். ஆனால் தமிழைப் பார்த்தால் இதன் நுட்பமும் மெருகும் கிரீக்கில் கூடக் கிடையாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது’ என்று எழுதுகிறார். இதை எப்படியடா இவர் கண்டுபிடித்துவிட்டார் என்று நாம் அதிசயப்பட வேண்டியிருக்கிறது. இதுபோன்ற ஒரு புகழ்ச்சியை வேறு எந்த பாஷைக்கும் சொல்லிவிட முடியாது. இதெல்லாம் உண்மைதானா என்று நாம் சில தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம்.”

“சாம்ராஜ்யம் வேண்டாம். கவி ஒன்று மட்டும் கிடைத்துவிட்டால் போதும். கம்பனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. கம்பனை சாமான்யமானவனாகச் சொல்ல முடியாது. அவன் கவி. 1360-ம் வருஷத்தில் ஆங்கில ஆசிரியர் கார்லைல் ஒரு பிரசங்கத்தில் சொன்னார், ‘இங்கிலீஷ்காரரே! உங்களிடம் ஒரு கேள்வி? உங்களிடம் மகாகவி ஷேக்ஸ்பியர் வேண்டுமா அல்லது இந்திய சாம்ராஜ்யம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உத்தியோகஸ்தர்கள் பதில் எப்படி யெல்லாமோ வரலாம். ஆனால் நான் சொல்லுவேன் நமக்கு இந்திய சாம்ராஜ்யம் வேண்டாம். என்றைக்காவது ஒருநாள் அது நம்மைவிட்டுப் போய்விடத்தான் செய்யும். ஆதலால் நாம் நமது ஷேக்ஸ்பியரை விட்டுவிட முடியாது; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்றுதான் சொல்லுவோம்’ என்று.”

“அதைப் போலவே தமிழர்களாகிய நாம் கம்பனை விட்டுவிட முடியாது. அவனிடம் உள்ள பாவலாகவங்கள், உணர்ச்சி லாகவங்களைப் பார்த்துக்கொண்டே யிருந்தால் போதும். கம்பனும் எவ்வளவோ பண்பாடுகளை யெல்லாம் நம்மிடம் சொல்லிவிடுவான். தமிழர்



களாகிய நமக்குப் பண்பாடு எவ்வளவோ இருக்கின்றது. ஆயிரக்கணக்கான வருஷங்களாக அது வளர்ந்து வந்திருக்கிறது. இதை அறிந்தால்தான் உணர்ச்சி ஏற்படும்.”

“கம்பன் கவிக்கு உரியவன். கவியரசி கவிதா தெய்வம் - ஒரு பிள்ளைக்காகத் தவம் கிடந்தாள். கடைசியாக அவள் பெற்றெடுத்த அழகான, குழந்தைதான் கம்பன். அவன் பாடிய பாடல்களில் ஒரு அற்புத சக்தி இருந்து கொண்டே பேசும். நல்ல வயதான வாலிபன் ஒருவன் இருக்கின்றான். அவனது பொருத்திலோ, மணிக்கட்டிலோ, குதிக்காலிலோ விரலை வைத்துப் பார்த்தால் எப்படி அவனது சுறுசுறுப்பான வாலிப நாடி பேசுகின்றதோ அதேபோல் கம்பனது கவிகளில் அவன் இதயத்தின் துடிப்பு இருக்கும். ஒரு கவியைப் பார்ப்போம்.”

“அந்தக் காலத்தில் பேப்பரும் பேனாவும் ஏது? எல்லாம் ஓலை தர்பார்தானே. ஒரு ராஜ்யத்திற்குத் தூது அனுப்ப வேண்டுமானாலும் ஒரு பனையோலைதான். மனுப்போட வேண்டுமானாலும் அதே பனையோலைதான். சரஸ்வதி பனை யோலைகளில்தான் சலசலத்துக் கொண்டிருந்தாள். கம்பன் பாடல்களும் அதிலேதான் அடங்கியிருந்தன.”

“கம்பன் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டான். சென்ற இடமெல்லாம் நமது பண்டைய மூதாதையர் கொடுத்த செல்வங்கள் எல்லாவற்றையும் பிறருக்கு வழங்கிவந்தான். இந்தப் பிரயாணத்தில் அவனது ‘மடக்கு’ தொலைந்து போய்விட்டது. மடக்கு என்றால் கத்தியும் எழுத்தாணியும் சேர்ந்த ஒரு ஆயுதம். நல்ல துவைச்சல் கொடுத்த எழுத்தாணி அது. இவ்விதம் துவைச்சல் கொடுத்த எழுத்தாணி செய்யும்

கம்மாளர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாகத்தான் இருந்தார்கள். அக்காலத்தில் மடக்கு அரியவஸ்து. இதற்குச் சந்தனம் பூசி, மாலை சாத்தி வழிபடும் வழக்கம் கூட இருந்தது. கம்பன் காஞ்சீபுரம் பக்கமுள்ள மாவண்டூருக்கு வந்து சேர்ந்தான். மடக்குத் தொலைந்த விஷயத்தைக் கம்மாளன் ஒருவனிடம் சொன்னான் கம்பன். கம்மாளனும் அப்படியா! என்று கேட்டு, புதிதாக ஒன்றை மறுநாளே செய்து தருவதாகச் சொன்னான். கம்பனுக்கோ சந்தேகம். இது அவர்களுடைய குலதர்மத்துக்கே விரோத மாச்சே என்று எண்ணினான். 'நானே' என்றால் குறைந்தது ஒரு வருஷமாவது ஆக வேண்டாமா? என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கும் போது; மறுநாளே, ஆம் மறுநாளே, மடக்கைச் செய்து கொண்டுவந்து கொடுத்து விட்டான் கம்மாளன். நல்ல தந்தப்பிடி. பேஷான துவைச்சல், கம்பனுக்கோ பரமசந்தோஷம். ஓலையிலே எழுதிப்பார்த்தான். நன்றாக எழுதிற்று. 'ரொம்ப பேஷ!' என்று சர்டிபிக்கேட்டும் வந்தது. ஆமாம்! பாட்டில்த்தான்."

"கம்மாளன் பெயர் சிங்கன். மாவண்டூர் நத்தத்தில் அவன் உலைக்களம். அவன் உலைக்களத்திலே யாரெல்லாம் வந்து தவங்கிடக்கிறார்கள்? ஆழியான்-சக்கராயுதத்தையே ஏந்தும் விஷ்ணு, துஷ்டர்களை ஒழிக்கவேண்டும், அதற்குச் சக்கரம் கூர்மையாக இருக்க வேண்டாமா? அதற்காகச் சக்கரம் செய்து தரச்சொல்லி நிற்பான் ஒருபுறம். சிவன் இருக்கிறானே இவனுக்கு பகைவரை ஒழிக்கப் பெரிய சக்கரம் எல்லாம் வேண்டாம், ஒரு மொட்டை மழு ஒன்றிருந்தால் போதும். 'சரி, விரைவாக ஒரு மழுவைத் தட்டிக்கொடுத்துவிடப்பா, என்று கெஞ்சிக் கொண்டே நிற்கிறான். அவனுக்கு அத்தனை அவசரம். இத்தனைக்கும் மேலே அரனுடைய மகன், இருக்கிறானே சின்ன முருகன், துடிதுடியாக நிற்

கிருன். 'இவர்கள் இருவரும் கிழங்கள். குன்றினுள் இருக்கும் சூரபதுமனைத் தொலைத்து சம்ஹாரம் செய்ய வேண்டும். இதைவிடத்தான் வேறு அவசரமான காரியம் இருக்க முடியுமா? எனக்கு வேலடித்துக் கொடுத்து விட்டு வேறு காரியம் பாரப்பா' என்று துடிக்கிறான் கோழிக் கொடியனான முருகன். அடுத்தாற்போல் வருகிறான் நான்முகன். எல்லோர் தலையிலும் அவரவர் தலையெழுத்தை எழுதுகின்ற ஜோலி அவனுக்கு. ஆஸ்பத்திரியிலே பிரசவிக்கப் போகும் குழந்தைகளின் தலையிலே யெல்லாம் அவன் எழுதித்தானே ஆக வேண்டும். குழந்தை பிறந்துவிட்டாலோ ஆஸ்பத்திரிக்குள்ளேயே நுழையவிட மாட்டாள் அங்கிருக்கும் நர்ஸ். எனவே அவனுக்கு மிக மிக அவசரம். அவன் அவசரப்படுவதில் ஆச்சர்யமில்லைதானே. 'எனக்கு எழுத்தாணியை அடித்துக்கொடப்பா கொஞ்சம் சீக்கிரமா. ஐயோ! அங்கே பிரசவ நேரம் ஆச்சே. நான் எழுதப்போக வேண்டாமா?' என்றெல்லாம் வேதனைப்படுகிறான் விதி எழுத்தாளன் ஆகிய பிரமன்."

"இவ்வளவும் எங்கே? மாவண்டுர் சிங்கள் உலைக்களத்தில்தான். சும்மா வீட்டில் இருந்து கொண்டு உத்திரவு போட்டால் காரியம் பலித்துவிடுமா? வீட்டிலிருந்து அண்ணாவித்தனம் பண்ணமுடியுமா? உலைக்களத்திற்குத்தான் இவர்களெல்லாம் ஓடவேண்டும். விஷ்ணுவின் செந்தாமரைக் கண்களிலும், பரமனது நெற்றிக் கண்ணிலும், பிரமனின் எட்டுக் கண்களிலும் உலைக்களத்தின் தீப்பொறி விழவேண்டும். விழுந்து உறவாடத்தானே செய்யும். இனிப் பாட்டைப் பார்ப்போம்.

ஆழியான் ஆழி

அரன் மழுத்தானென்பான்

கோழியான் குன்(று)

எறிய வேலென்பான் - ஊழியான்

அங்கை எழுத்தாணி

அருள் என்பான் மாவண்டுர்  
சிங்கன் உலைக்களத்தே சென்று.

என்றெல்லாம் கம்பனால்தான் பாடமுடியும்.”

“இது போகட்டும். நாம் சின்ன வயதில் ஆங்கிலத் தைப் படிக்க முற்படுகிறோம். சாதாரணமாக “Twinkle Twinkle little star” லிருந்து ஷேக்ஸ்பியர் வரையிலும் படித்திருக்கின்றோம். என்றாலும் கவிப்பொருள் யாதா யினும் நமக்குக் கிடைத்ததா? இதில் நாம் ஓட்டம்தான் பிடிப்போம். ஆனால் கம்பன் பாட்டைப் படித்தால் அவன் நம்மோடு நேரில் பேசுகிறது மாதிரிதான் இருக்கும். ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் எழுதியது என்று தோன்றும்-தோன்றவே தோன்றது. கம்பன் ராமாயணத்தில் எப்படிப் பேசுகிறான் என்பதைக் கவனிப்போம். எத்தனையோ கட்டங்கள். ஆயிரக்கணக்கில்தானிருக்கும். அற்புதம் அற்புதமாகத்தான் வந்து விடும். கம்பனை நான் அனுபவிக்கிறவன், அந்த முறையிலே கம்பனின் கவிதைக் கடலிலே மூழ்கி முத்துக்குளித்தால் எவ்வளவோ அருமையான முத்துக்கள் கிடைக்கும். முத்துக்களைப் பாம்பேக்கார ஷேட்டாலேயும் கூட வாங்க முடியாது. அவ்வளவு உயர்ந்த தரமாயிருக்கும்.”

“இராமாயணக் கதையைச் சொல்லவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லாதது பெரிய சௌகரியம். தனது தாய் ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டாள் என்று கேட்ட மாத்திரத்திலே பரதன் வருத்தமும் துன்பமும் அடைகிறான். சித்திரகூடத்திற்கே சென்று ராமனிடம் ராஜ்யபாரத்தைக் கொடுத்துவிட எண்ணி ராமனை மகுடம் ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறான். ராமன் ஒப்புக்கொள்ளவில்லை. மனவருத்தத்துடனே நாட்டுக்குத்திரும்புகிறான். ஊருக்குள்ளேயே போகாமல் பாதுகை

களை வைத்து, தான் 'ரீஜெண்டாக' ராஜ்ய காரியங்களை மேற்பார்க்கிறான் பரதன். இதில் கடவுளது திருவடி நிழலின் கீழ்த்தான் உலகமெல்லாம் அடங்கியிருக்கிற தென்ற உண்மை விளங்குகிறதல்லவா? பரதன் தெற்கு நோக்கிப் பார்த்துக்கொண்டே யிருக்கிறான். ராமன் வரவில்லை. பதினான்கு வருஷங்கள் கழிந்துவிட்டன. பஞ்சாங்கத்தைப் பார்த்து ராமன் வரவேண்டிய நாளையும் கணித்து வைத்துக் கொள்கிறான் முன்சூட்டியே. குறித்த நாளும் வந்தது. ஆனால் ராமனைக் காணோம். கோபுரத்தில் ஏறிப்பார்க்கிறான். ராமன் வரவில்லை. தான் முன்னரே முடிவுகட்டி வைத்திருந்தபடி அக்னியை வளர்க்கச் சொல்கிறான். இனி இப்படிப்பட்ட துன்பத்தைப் பொறுக்க இயலாது என்கிறான். ராஜ்யபாரத்தை யாரிடம் ஒப்புவிப்பது? தானும் போய்விட்டால் ஊரில் மிஞ்சுபவன் சத்ருக்களன்தானே. அவனிடம் ஒப்புவிக்க நினைக்கிறான். இராமயணக் கதையிலே சத்ருக்களன் பேசி, நாம் கேட்டதே இல்லை இதுவரை. அவன் பேசாத தம்பியாகத்தான் நமக்குப் படுகிறது. பேசாத தம்பி பேசினால் பெரும் பேச்சாகத்தானே இருக்கும். சத்ருக்களன் வந்ததும் தனது தீர்மானத்தைக் கூறுகிறான் பரதன். தான் தீக்குளிக்கப்போவதையும் அவன் ராஜ்யபாரம் ஏற்கவேண்டியதையுமே கூறிவிடுகிறான். சத்ருக்களனுக்கோ மிதமிஞ்சிய வருத்தம், திகைப்பு, துயரம். பேசாத தம்பி பேசி விட்டான். "ராமனோ காளைப் போய்விட்டான். எப்படி? தன்னை நம்பி யிருந்த மனையாளான நிலமகளை வெறும் இடைவழித் தட்டிலே விட்டு விட்டான். இதைவிடப் பாதகமான செயல் உண்டா? இவ்விதம் செய்த ராமனைப் பின் தொடர்ந்து போய்விட்டான் ஒரு தம்பி. மற்றொரு தம்பியோ போனவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து, கடைசியில் ஏமாந்துபோய், உயிரையேவிடத் துணிந்துவிட்டான்.

ஆம். பரதனின் நொந்த உயிருக்குமே நல்லதொரு காலம் வந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. அடுத்தாற் போலிருக்கிறான் ஒரு தம்பி! ஆம் சத்ருக்கனன் தான். இவர்கள் எல்லாம் போனபின் ராஜ்யமாள் ஆள் வேண்டாமா? அதற்காகத்தான் இருக்கிறான் இவன். மானம் வெட்கம் எல்லாம் துறந்த ஒருவன் வேண்டாமா பின்னை! அரசாட்சியை அவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதானே நியாயம், என்றெல்லாம் குமுறுகிறான். தரை மகளுக்கே 'வக்காலத்து' வாங்கிச் சத்ருக்கனன் பேசுவதுபோல் இருக்கிறது அவன் பேச்சு. கம்பன் பேசுகிறான் சத்துருக்கனன் மூலமாக. பாட்டில்தான்.

கான் ஆள் நிலமகளைக்  
கைவிட்டுப் போனவனைக்  
காத்துப் பின்பு  
போனானும் ஒரு தம்பி!  
போனவர்கள் வரும் அவதி  
போயிற் றென்னை  
ஆனாத உயிர்விட என்(று)  
அமைவானும் ஒரு தம்பி!  
அயலே, நாணது  
யானும் இவ்வரசாள்வன்  
என்னே இவ்வரசாட்சி  
இனிதே யம்மா!

பேசாத் தம்பி பேசினால், பேச்சு வெட்டொன்று துண்டு இரண்டுதான். இப்படியெல்லாம் பேசுவான் கம்பன், பாத்திரங்கள் வாயிலாக. கம்பன் தனது ராமாயணத்தை தமிழ்நாட்டிற்கு 'உயில்' எழுதி வைத்துவிட்டான். தமிழ் மக்கள் எல்லோரும்தான் அவனுடைய 'வாரீசு' கள். உயிலும் நல்ல செப்புப்பட்டயம் தங்கப்பட்டயம் தான். பாவம் உணர்ச்சி லாகவம் எல்லாம் பொருந்திய

பெரும் பொக்கிஷம்தான் அது. அந்தப் பொக்கிஷத்தைக் காப்பாற்றவேண்டியது, போற்றவேண்டியது தமிழர்களுடைய கடமை. இவ்வளவுதான் நான் சொல்ல வேண்டியது”

பேச்சு நடந்தது இருபது வருஷங்களுக்கு முன்னே. எல்லாம் நாற்பது நிமிஷப் பேச்சுத்தான். ஆனால் அதை இன்று நினைத்தாலும் உடல் புல்லரிக்கின்றது. முன்னூறு வருஷங்கள் கழித்து நினைத்தாலும் உடல் சில்லிடத்தான் செய்யும். பேச்சைக் கூடுமான வரையில் டி. கே. சி பாணியிலேதான் வெளியிட முயன்றிருக்கிறேன். முயற்சியில் வெற்றிபெறவில்லை என்பதும் எனக்குத் தெரியும். பாவத்தோடு பேசும் பேச்சை சும்மா எழுத்தில் வடித்தெடுத்துவிட முடியுமா! ஒரு வேளை ‘ரிக்கார்டு’ செய்திருந்தால் அனுபவிக்கலாம்! அப்போதுகூடப் பேச்சின் பூரண அனுபவம் சித்திக்காது. டி. கே. சி யே நேரில் நின்று கையை ஆட்டி, கம்பீரமாகப் பேசியதைக் கேட்பதுபோல் இருக்குமா. என்ன இருந்தாலும்!

## செருகு கவிகள்

டி. கே. சி ஆங்கிலம் படித்த தமிழர். சாதாரண மாக, ஆங்கிலத்தில் இரண்டு எழுத்துப்பட்டம் ஒருவர் பெற்றுவிட்டால், அவர் நடப்பது காலால் அல்ல; தலை கீழாகத்தான். ஏதோ காணாததைக் கண்டுவிட்டவர் போல், 'ஓ! நமக்குத் தமிழில் பேசவராது; ஆங்கிலத் தில்தான் நன்றாய்ப் பேச வரும்; கிரீக் லத்தின் பாஷையி லானாலும் வெளுத்து வாங்கிவிடுவேன்' என்று கொஞ் சமும் வெட்கப்படாமல், பகிரங்கமாகவே சொல்ல ஆரம்பித்துவிடுவார். இது சுமார் முப்பது வருஷங் களுக்கு முன்னால் இருந்த ஆங்கிலம் கற்ற தமிழர் நிலை. இத்தகைய குழாத்திடையே வளர்ந்தவர் டி. கே. சி. ஒன்றுக்கு இரட்டியாக ஆங்கிலத்தில் நான்கெழுத்துப் பட்டம் பெற்றார். சட்டம் படித்தார். சென்னை சட்ட சபை மெம்பர் ஆனார். இந்துமத பரிபாலன போர்டில் கமிஷனர் உத்தியோகம் ஏற்றார். இப்படி யெல்லாம் இருந்தும் கூட தமிழ்ப்படிக்க அவர் மறந்துபோய்விட



வில்லை. வள்ளுவரும், கம்பரும், முத்தொள்ளாயிரமும், திருவாசகமும் அவர் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தன.

வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதே அவருக்கு 'மலேரியா' சுரம் வந்தது. படுத்த படுக்கை தான் பல நாட்களாக. மலேரியா சுர நிவிர்த்திக்கு மருந்தாயிருந்தது கொயினு மாத்திரையல்ல, அவரே பிரமாதமாகப் பிரசாரம் செய்யும் பச்சைத் தண்ணீர் ஸ்நானமும் அல்ல. கம்பராமாயணந்தான். ஆர அமர இருந்து கம்பனைப் படித்துப் படித்துச் சுவைத்தார் படுக்கையில் படுத்துக்கொண்டே. கம்பனை உண்மையாகவே அனுபவித்தார். தான் அனுபவித்ததை மற்றத் தமிழர் களுடனும் பங்கிட்டுக்கொள்ள வெளிவந்தார். மலேரியா சுரத்தைப் போக்கியது கொயினுவா? பச்சைத் தண்ணியா? அல்லது கம்பனா? என்பது ஒரு பிரச்சனைதான் என்றாலும் மலேரியா சுரத்தைத் தமிழர்களாகிய நாம் வாழ்த்தவேண்டும். டி. கே. சி யைமட்டும் அந்த இளமையிலே மலேரியா சுரம் வந்து பீடிக்காதிருந்தால் அவர் சட்டப் புத்தகங்களுக்குள்ளேயே புதைந்து தமிழர் களுக்குச் செய்யவேண்டிய பணியில் முனைந்திருப்பாரா என்பது சந்தேகம். மலேரியா சுரம் வந்தாலும் வந்தது தமிழ்நாட்டுக்கே ஒரு பெரிய ரஸிகரை அளித்துப்போய் விட்டது. அந்தக் காலத்தில் அவர் கம்பனைப் படித்து அனுபவித்த முறையை அவர் சொல்லியே நாம் தெரிந்து கொள்ளலாம்.

“முதலில் ஏதோ ஒரு படலத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். சில பாகங்கள் மிக மட்டமாயிருந்தன. சில பாகங்கள் பிரமாதமாய் இருந்தன. ஏன் இப்படிப் பெருத்த வித்தியாசம் இருக்கிறது என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. துணிச்சலாய் ஒரு யுக்தி செய்தேன். தள்ளவேண்டியதை யெல்லாம் தள்ளி நல்ல பாகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு படலம் பூராவையும்

முறையாய்ப் படித்தேன். கதையின் கட்டுக்கோப்பு, பாட்டுக்களின் ஒழுங்கான கதி பாவம் இவைகளெல்லாம் மேலே மேலே ஆகாயத்தை நோக்கி ஏறுவது மாதிரி இருந்தது. கம்பரது அற்புதமான கவிதா சக்தி மனதில் பட்டுவிட்டது. ஆகவே இதேமாதிரி பல படலங்களையும் தள்ளுவதைத் தள்ளி கொள்ளுவதைக் கொண்டு படித்தபோது பொன்மயமானதோர் கோபுரத்தில் அநேக பாகங்கள் இடிந்தும் தகர்ந்தும் போயிற்றென்றும், அப்படி இடிந்து தகர்ந்த பாகங்களை ஏதோ ஒருவகைச் சாந்தினால் மறுபடியும் கட்ட சிலர் முயன்றிருக்கிறார்கள் என்றும் இன்னும் சிலர் புதிய புதிய சுவர்களையே எழுப்பிக் கோபுரத்தின் உண்மையான அழகையே கெடுக்கப் பார்த்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. காரணம் பல பாடல்கள் சிதைந்தும் விட்டுப்போனதும் தான். அத்துடன் செருகி வைக்கப்பட்ட கவிகளுக்கும் குறைவில்லைதான். இப்படியெல்லாம் கம்பரை இனங்கண்ட பிறகு, அவருடைய காவியத்தை நாம் கற்றோம் என்று சொல்ல முடியாது. அவரே தனித்தமுறையில் தனித்த குரலோடு நம்மிடம் பேசுகிறார் என்ற உணர்ச்சி வந்தது.”

இப்படி யெல்லாம் அவர் கம்பனை அனுபவித்து அனுபவித்துப் படித்துத்தான், பின்பு நம்மை எல்லாம் அவனுடைய கவிதையை அனுபவிக்கும்படி செய்திருக்கிறார். முப்பது முப்பத்தைந்து வருஷ அனுபவத்திற்குப் பின்பு தானே அவர் கம்பராமாயணத்தில் செருகு கவிகள் ஏராளம் என்று கூறினார். அவைகளைத் துணிவுடனேயே அவருடைய கம்பராமாயணப் பதிப்பிலிருந்து நீக்கினார். கம்பரது ராமாயணத்தில் செருகு கவிகள் எப்படிச் செருகி வைக்கப்பட்டன? அவைகளை அறிவது எப்படி? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு டி. கே. சிஹல்ல பதில் சொல்கிறார். அவருடைய கம்ப

ராமாயண முகவுரையிலே. அதையே கொஞ்சம் பார்க்கலாம்.

“கம்பருடைய கவிகளுக்குத் தனியான ஒரு சுவை உண்டு. செய்யுளினங்கள் பூர்வமானவைதான். ஆனால் இதய பாவத்தை உட்கொண்ட செய்யுள்கள் அடியெடுத்து வைக்கும்போது தனியான கதி நயங்களைக் காண்கிறோம். அவைகளின் பாவமும் வேகமும் எங்கேயோ இருந்து வந்த மாதிரி புத்தம் புதியனவாய் இருக்கும். ஒவ்வொரு செய்யுளிலும் ஒரு தனியான ரஸம். கவிக்கு ஏதோ நவரசம் என்கிறார்கள்; ஆனால் கம்பருடைய கவிகளைப் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான ரஸங்கள் உண்டென்று சொல்லவேண்டிருக்கிறது.”

“இப்படித் தனித்த ரஸம் வாய்ந்த, உயிர்த்தத்துவம் வாய்ந்த கவிகளாய் இருப்பதாலேயே கம்பருடைய கவிகளை இனம் கண்டுகொள்ள முடிகிறது.”

“கம்பராமாயணத்தில் காண்கின்ற மாதிரி வேறு எந்த நூலிலும் காணமுடியாத வஸ்து ஒன்று உண்டு. அதுதான் செருகு கவி. கம்பராமாயணப் புத்தகம் செருகு கவி மயம் என்று சொன்னால் குற்றமில்லை. எப்படிச் செருகு கவிகள் வந்துசேர்ந்தன என்பதைப் பார்க்கலாம்.”

“கம்பர் பாடிய கவிகள் அபூர்வமான பாவங் கொண்டவைகளாய் இருந்ததனால் படிப்பவர்களுடைய இதயத்தைப் பற்றிக்கொண்டன. சதாப் பாடிக் கொண்டே இருக்கும்படி தூண்டின. அதிலிருந்து ஒரு மயக்கம் உண்டாகி போலிச் செய்யுள்களையும் இயற்றும்படி சிலரைத்தூண்டி விட்டன. இப்படி இயற்றிய போலிச் செய்யுள்களைப் புத்தகத்திலே கட்டம் கட்டமாகப் பார்க்கலாம்.”

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

“குடிகளைக் காப்பது பெரிய தர்மம் என்றே எண்ணுகிறான்; மிக்க சிரத்தையோடும் ஆர்வத்தோடும் தான் காத்து வந்ததாகவே சொல்கிறான். ஆனாலும் தனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டுமென்றும், ராமன் அந்த உயரிய தர்மத்தை நடத்தவேண்டுமென்றும் சொல்கிறான். ராஜ்ய பரிபாலனத்தை இகழ்வது என்று ஏற்பட்டுவிட்டால், ராமனை ஏற்றுக்கொள்ளும்படி பரிஷடன் சொல்லுகிற வார்த்தை பொருந்துமா? பொருந்தவே பொருந்தாது. போலிக் கவி ஒன்று வந்து தசரதனுடைய இதமான, நளினமான பேச்சை எப்படிக்கெடுக்கிறதென்று பாருங்கள்.

கச்சையங் கடகரிக்  
கழுத்தின் கண்ணுறப்  
பிச்சமும் கவிகையும்  
பெய்யும் இன்னிழல்  
நிச்சயம் அன்றெனில்  
நெடிது நான் உண்ட  
எச்சிலை நிகர்வது  
இன்பம் ஆகுமோ?

அயோ.—மந்திரப் படலம்”

இது மாதிரிப் போலிக் கவிகளை எழுதிய ஆசாமி இந்தக் கட்டத்தில் ஏழோடு விட்டுவிட்டார். எழுபது எழுநூறுகக் கயிறு விட்டிருக்கலாம். ஏதோ கருணையினால் அப்படிச் செய்யவில்லை.

செருகு கவி வந்துவிழுவதற்கு இன்னொரு காரணம். அதுவும் விசித்திரமானதே. யோசித்துப் பார்க்கும் போது, எல்லோருக்கும் தெரிந்த கதையைக் கம்பர் ஏன்தான் கையாண்டாரோ என்று வருந்தவேண்டியிருக்கிறது. ராமாயணக் கதையை, வால்மீகி ஒரு விதத்தில் நடத்தினார். வேறு பலரும் வேறு வேறுவித

மாக நடத்தினார்கள். இந்தக் கதைகளை யெல்லாம் கேட்டுவந்த ஆசாமிகள் கம்பராமாயணத்தை வாசிக்க நேர்ந்தது. கம்பர் தம்முடைய பாத்திரங்களுக்கும் லட்சியங்களுக்கும் தக்கவாராக, ஆங்காங்குக் கதையை யும் போக்கையும் மாற்றியிருக்கிறார். அப்படி மாற்றியதின் காரணமாகவே பாத்திரங்களுக்குத் தனியான தெளிவு ஏற்படுகின்றன. இதை யெல்லாம் கண்டாரா அந்த ஆசாமி? தம்முடைய ஏதோ கோணலான குறுகிய அளவுகோலைக் கொண்டுவந்து கம்பர் போட்ட பாதையில் வைத்தார். பொருந்தவில்லை. அப்படியே கட்டத்தை மாற்றி எதுகை மோனைகளோடு, செய்யுள்களாகக் கொட்டி நிரப்பிவிட்டார்.

“மிதிலைக் காட்சிப் படலத்தில், ராமன், லக்ஷ்மணன், விசுவாமித்திரர் மூவரும் ஜனகனது அரண்மனைக்குப் போகிறார்கள். அவர்களைச் சதானந்த முனிவர் வரவேற்கிறார். அவர்களும் உட்காருகிறார்கள். முதலில் ராமனைப் பற்றி விசுவாமித்திரர் புகழ்ந்து பேசிவிடுகிறார். அப்பாவி சதானந்தர் பேச்சுக்கு விஷயம் அகப்படாமல் திண்டாடுகிறார். ராமனைப் பார்த்தே விசுவாமித்திரரைப் பற்றி (இத்தனை நாளும் உடன் வந்த விசுவாமித்திரரைப் பற்றி!) ஒரு புராணமே பாடித்தீர்த்து விடுகிறார். மிதிலைக் காட்சி 91 முதல் 137 வரையுள்ள புராணந்தான் அது (பழைய பதிப்புக்களின்படி). இந்த அருமையான கைங்கர்யத்தைச் செய்தவர், கம்பருடைய உண்மையான பாட்டுக்கள் அடங்கிய எத்தனை ஓலைகளைக் கிழித்தெறிந்தாரோ சொல்ல முடியாது. நமக்கு வருத்தமெல்லாம், இப்படித் தொலைந்துபோன கவிகளைப் பற்றித்தான். போலிக் கவிகளையோ சுண்டிப்பார்த்து மட்டம் என்று தள்ளிவிடலாமே!”

“செருகு கவிகள் வந்து புகுவதற்கு இன்னொரு காரணம்: கம்பரது காவியத்தை ஆயிரம் வருடங்களுக்கு

முன் ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்தார்கள். சுவடிகளை வைத்த இடம், மண் தளம், மண் சுவர், கூரை மேடு இவைகளாலாகிய சாமானியக் கட்டிடங்கள்தான். மழைக்காலத்தில் மேலே யிருந்து ஒழுகும்; கீழேயிருந்து ஈரமும் கறையானும் ஏறும். இது காரணமாக, எத்தனையோ ஏடுகள் கெட்டுப்போயிருக்க வேண்டும்.

மேலும், சுவடிக்காக அவ்வப்போது சேர்த்த ஓலைகளில் சில, பதனுக்கு வராத குருத்தோலைகளாகவும் முற்றிய ஓலைகளாகவும் இருந்திருக்கக் கூடும். அந்த ஓலைகளெல்லாம் மக்கி உதிர்ந்து போயிருக்கலாம். இத்தகைய ஓலைகளின் காரணமாகவும், கறையான், ஈரம் இவைகளின் காரணமாகவும் எத்தனை எத்தனையோ கவிகளும், படலங்களுமே ஒழிந்துபோய்விட்டன. கம்ப ராமாயணத்தைப் பாடிப்பாடி, அதில் ஈடுபட்ட சிலர், தொலைந்து போனவைகளுக்குப் பதிலாக, செய்யுள்களை ஏதோ எழுதிச் சேர்த்தார்கள். இப்படிச் சேர்த்ததில் மனப்பாடமாயிருந்த சில செய்யுள்களை அங்கொன்றாக இங்கொன்றாக அப்படியே வைத்தும் இருக்கிறார்கள்.

எல்லாம் சேர்ந்து எப்படியோ கம்பரது உண்மையான பாடல்களைக் குறைத்துவிட்டன.”

“இந்த விஷயங்களை யெல்லாம் பிற்காலத்தவர் ஒருவர் கண்டு ஒரு கதை கற்பித்தார். அது தமிழ் நாடெங்கும் வழங்குகிற கதை.”

“கம்பர் ஏதோ ஒதுங்கலான ஒரு குக்கிராமத்தில் ஒரு பிரபுவோடு தங்கியிருந்தார். மாலையில் ஒரு புலவர் கோயிலில் கம்பராமாயணப் பிரசங்கம் செய்யப் போவதாகவும் அதற்குப் போய் வரலாம் என்றும் கம்பரிடம் சொன்னார். கம்பரும் இசைந்தார். இருவருமாகப் போனார்கள். புலவர் வெகு தடபுடலாய்ப் பிரசங்கம் செய்தார். அநேக பாடல்களை அபாரமாக அனுப

வித்துப்பாடினார். பிரசங்கம் முடிந்ததும், புலவருக்குக் கம்பரை அறிமுகப் படுத்தினார் பிரபு. புலவர் ரொம்ப சந்தோஷப் பட்டவராய்க் கம்பரைப்பார்த்து, 'அடடா, தங்கள் கவிகள் அனைத்தும் அற்புதமாய் அமைந்திருக்கின்றன. அன்னை கலைமகளின் அருள் கொழித்த அருமைக் கவிகள் தான் அவை' என்று பாராட்டினார். அதற்குக் கம்பர், 'தாங்கள் பாடிய பாடல்களில் ஒன்றி ரண்டு என்னுடையதாகவும் இருக்கின்றன. ரொம்ப சந்தோஷம்' என்று பதில் சொன்னார் !"

'இதிலிருந்து செருகு கவிகள் எவ்வளவோ கம்ப ராமாயண ஏட்டுக்குள் முன்னமேயே புகுந்து விட்டன என்று தெரிகிறதல்லவா?'

இப்படிப்பட்ட செருகு கவிகளை யெல்லாம் கம்ப ராமாயணப் பதிப்பிலிருந்து நீக்குவதற்கு எவ்வளவோ துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவுடனே தான் அவைகளை நீக்கியிருக்கிறார் அவருடைய பதிப்பிலே. 'ஐயோ! ஆயிரம் ஆயிரமாக எண்ணி, நான் கட்டி வைத்திருந்த தெல்லாம் போய்விட்டதே' என்று அங்க லாய்ப்பவர்களுக் கெல்லாம் நான் ஒரேயொரு ஆறுதல் சொல்லக் கூடும். டி. கே. சி ஏன் இத்தனை பாட்டைச் செருகு கவி என்று தள்ளுகிறார்? எல்லாம் கம்பன் பெருமைக்கு ஒரு மாசு மறு ஏற்பட்டுவிடக்கூடாதென் பதற்காகத்தானே. கவிச் சக்கரவர்த்தி கம்பன், மகாகவி கம்பன் என்றெல்லாம் பறை சாற்றிவிட்டு அவன் காவி யத்திலும் குறையில்லாமல் இருக்குமா? அவனும் மனிதன்தானே என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமே இல்லை யல்லவா! கம்பராமாயணத்திலிருந்து செருகு கவிகளை யெல்லாம் நீக்கிவிட்டால் கம்பன் பாடல்களின் எண்ணிக்கை அப்படி ஒன்றும் குறைந்துவிடாது. மேலும் கம்பன் கவிதையின் பெருமை அக்கவிதையில் நயத்தில் இருக்கிறதா அல்லது அதன் எண்ணிக்கையில் இருக்க

கிறதா? டி. கே. சி யோடு ஒத்து போகிறவர்கள் அப்படியே போகட்டும் இல்லை அவரோடு ஒத்துபோக இஷ்டப்படாதவர்கள் டி. கே. சி பதிப்பை ஒரு கம்ப ராமாயணக்கோவை என்று வைத்துக் கொள்வார்கள் அதனால் கம்பனுக்கும் நஷ்டமில்லை. டி. கே. சிக்கும் நஷ்டம் இல்லைதானே.



## ஒரு பிரபலமான பாட்டு

காரைக்குடி கம்பர் விழாவில் டாக்டர் R. K. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அந்த விழாவிற்கு ரஸிகமணி டி. கே. சி வர இயலவில்லை. அவர்கள் அனுப்பிய செய்தியில் கம்பனைப் பற்றி அவர்களது எண்ணம், அவர் பாடல்களால் பிரபலமான பாடல் ஒன்றை அவர்கள் ஏன் அது அவன் பாடல் இல்லை என்று கருதுகின்றார் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதையே பார்க்க கலாம் இப்போது. கம்பர் விழாவிற்குத் தாங்கள் தலைமை வகிப்பது மிகவும் வாய்ப்பான காரியம். ஏன், அவசியமான காரியம் என்றே சொல்ல வேண்டும்.

கம்பரது ஒப்புயர்வற்ற கவிதா சக்திக்கு இன்னும் தமிழ் நாட்டில் தெளிவு உண்டானதாக இல்லை. பலருக்குத் திகைப்பும் சந்தேகமும் இருந்துதான் வருகிறது.

ஆனாலும் கம்பருக்கு என்றுமில்லாத நல்லகாலம் பிறந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கவிச் சக்கரவர்த்தி கம்பர்” என்று யாருக்கும் இல்லாத அங்கீகாரமும் பாராட்டும் இருந்தது வாஸ்தவந்தான். பிறகு இடைக் காலத்தில் கம்பரைக் கவனிப்பாரே இல்லை யென்று ஆகிவிட்டது. அனாமதேயமாய்ப் போய் விட்டார் கம்பர். அந்தப் புராணத்தைப் படித்தாயா? இந்தப் புராணத்தைப் படித்தாயா? என்ன புராணத்தை எழுதி யிருக்கிறாய்? என்ற விசாரணைகளும் தாக்குதல்களும் வந்து ஆர்ப்பாட்டம் செய்த ஆர்ப்பாட்டத்தில் கம்பர் போன இடம் எது என்று தேட வேண்டியதாயிற்று. இதுதான் கம்பர் ஜாதகத்தில் ரொம்ப ரொம்பக் கீழான தசை.

அடுத்தாற்போல் கொஞ்சம் நல்ல தசை பிறந்தது. ஆங்கிலம் கற்ற சிலர் கம்பரைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள். “ஏதோ கொஞ்சம் விஷயம் தெரிந்தவராக அல்லவா இருக்கிறார் கம்பர்” என்று தங்களுக்குள் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். கம்பர் விழா என்று கொண்டாட்டம் கொண்டாடினால் தான் என்ன என்று தைரியம் பிறந்து ஒரு வகையான விழா நடத்தவும் ஆரம்பித்தார்கள்.

விழா ஆரம்பித்து நடத்திய காரியம், வேறு பலருக்கு ஏளனமாய்த்தான் பட்டது. அதோடு அவர்களுடைய ஆங்கிலப் புலமைக்கும், வடமொழிப் புலமைக்கும் தமிழ்ப் புலமைக்குமே ஆபத்து வந்து விட்டதாகக் கூடக் கருதினார்கள்.

ஆனாலும் கம்பர் பட்சத்தார் விடா முயற்சியோடு அவமானத்தைப் பொருட்படுத்தாமல் கம்பர் விழாவை நடத்தி வந்தார்கள். கடைசியாக கம்பருக்கு ஒரு நல்ல

யோகம் பிறந்தது. நாட்டரசன் கோட்டையில் கடைசிக் காலத்தில் கம்பருக்குப் புகலிடம் தந்த வள்ளல்களே கம்பரை உயிர்த்து எழச் செய்தார்கள் காரைக்குடியில்.

காரைக்குடியில் கம்பரை மதிக்க ஆரம்பித்தார்கள் இல்லையோ கம்பர் புகழ் பரவ ஆரம்பித்தது. சென்னை என்ன, கல்கத்தா என்ன, டில்லி என்ன, தமிழர்கள் இருக்கும் இடம் எங்குமே கம்பரைப் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் இந்தப் பாராட்டும் வழிபாடும் கம்பருக்குப் பெரிய துணை என்று சொல்லிவிட முடியாது. உண்மையான துணையும் அல்லதான்.

உண்மையான துணை எங்கிருந்து வரும். எதிர்ப்பில் இருந்துதான் வரவேண்டும். சரியான எதிர்ப்பு தமிழ் நாட்டில் ஒரு சாரரிடம் உண்டாகிப் பரவி வருகிறது. “கம்பர் கவிஞரே அல்ல” “விஷயம் தெரியாதவர்” “பண்பாட்டுக்கெல்லாம் நேர்மாறாய் உள்ளவர்” என்ற வார்த்தைகள் கிளம்பின மாத்திரத்தில் கம்பருக்குச் சரியான நல்ல காலம் பிறந்தது. கம்பரது அருமை பெருமைகளை அறிந்து அனுபவிக்க வேண்டும், என்ற ஆத்திரமே உண்டாய் விட்டது நம்மவர்களுக்கு. காரைக்குடி கம்பர் விழாவில் ஐயாயிரம் பதினாயிரம் என்று கூடுவதில் அந்த ஆத்திரத்தைத் தானே பார்க்கிறோம்.

அந்த ஆத்திரம் உடையவர்களைத் திருப்தி பண்ணுவதற்காக சில பாடல்களையாவது சொல்லி அனுபவிக்கச் செய்து விட்டால் விழா வெற்றி பெற்றதுதான்.

எப்படிக்க கம்பரது பாடல்களை அனுபவிக்கலாம் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் கம்பர் பாடிய ராமாயணப் பாடல்களை ஏட்டில் எழுதி வைத்தார்கள். பனை ஓலைச் சுவடிகளில்தான் எழுதி வைத்தார்கள்.

அந்தக் காலத்தில் வீடுகளில் தளம் மண் தளம், மோடு கூரை வேய்ந்த மோடு. மழை ஒழுகுவதற்கும், தரையிலுள்ள ஈரமும் கறையானும் ஓலைச் சுவடியில் ஏறுவதற்கும் வாய்ப்பான இடம்தான்.

இந்தக் காரணம் பற்றி ஏடுகளில் பல பாகங்கள், முக்கியமாக அடிப்பாகங்கள் மட்கியோ கறையான் அரித்தோ அழிந்து போய் விட்டன.

அழிந்து போனது அவ்வளவோடு நின்றதே என்பது பெரிய காரியம். இப்படிச் சிதைவுபட்ட ஏடுகளை எப்படியோ நம்மவர் படித்துக்கொண்டே வந்தார்கள். வருஷங்கள் நூறு, இருநூறு, ஐநூறு என்று ஆயின.

இந்த நிலையில் சிலருக்கு ஏதோ பட்டது ; ஒழிந்து போன பாகங்களை நாம் பூர்த்தி பண்ணினால் என்ன என்று பட்டது. ஆரம்பித்தார்கள் பூர்த்தி பண்ண. எதுகைகள், மோனைகள், சீர்கள் இவைகளைக் கொண்டு பூர்த்தி பண்ணி விடலாம் கம்பரை என்று எண்ணி விட்டார்கள். காலத்துட்டு பெருத கண்ணாடித் துண்டுக்கு உயர்தரப் பட்டை போட்டால் வயிரமாக ஆகிவிடவா செய்யும்? ஆனாலும் தமிழரைப் பிடித்த பூர்வ வினை அந்தக் காலத்துக் கவிராயர்களை அந்த விதமாக எண்ணத் தூண்டி விட்டது. கேட்ட கதை, பார்த்த கதை, மனசில்த் தோன்றிய கதை எல்லாம் சேர்ந்து குழப்பமாய் வெறுஞ் செய்யுள்களாகப் புறப் பட்டு வந்து விட்டன. வந்து கம்பரது கவிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்படி வந்து புகுந்ததில் ஒன்றைப் பார்க்கலாம்.

அயோத்தியை விட்டு ராமன் காட்டுக்குப் போனான். கிடையாத செல்வம் காட்டில் கிடைத்தது ராமனுக்கு. பத்தரை மாற்றுத் தங்கமான அன்பர்கள் கிடைத்தார்கள். குகனென்ன, அனுமனென்ன, சுகீர்வனென்ன, விபீஷணனென்ன : ராமனது இதயத்தில் இந்த நாலு பாத்திரங்களும் நாலு சிந்தாமணிகளாக விளங்குகின்றன. இனி :

ராமன், சீதை, லக்ஷ்மணன் மூவரும் அயோத்திக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களோடு மேலே சொன்ன நாலு பாத்திரங்களும், வாலி மகன் அங்கதனும் கூடத் தான், அயோத்திக்கு வந்திருக்கிறார்கள்.

முடி சூட்டு நடக்கிறது. முடி சூட்டுக்கான தோரணை ஒன்று உண்டு தானே ?

மேலே சொன்ன கவிராயரது காலத்தில் சடையப்ப வள்ளலின் வாரிசு ஒருவர் இருந்தார். அவர் பெயரும் திருவெண்ணைச் சடையன் தான். அந்தச் சடையனுக்கு கவிராயர் ஒரு புகழ் மாலை கட்டிப் போடுகிறார்.

செய்யுளை இப்போது பார்க்கலாம் :

“ அரியணை அனுமன்தாங்க ”

சிம்மாசனத்தை அனுமான் தாங்குகிறானாம். நமக்குப் பொருள் விளங்க வில்லை. கவிராயருக்குத் தான் பொருள் அர்ப்பணம்.

“ அங்கதன் உடைவாள் ஏந்த ”

அங்கதனுக்கு இடம் பண்ணியாய் விட்டது. அங்கதன் சின்னஞ் சிறு இளைஞன். அவ்வளவு தான். சுகீர்வன், விபீஷணன், குகன் இவர்களுக்கு அரியணையின் பக்கம் இடம் இல்லை. அதாவது செய்யுளில் இடம் இல்லை.

“ இருவர்வெண் கவரிவீச ”

இலக்குவ சத்ருக்கனர் என்பவர்களை இருவர் என்று சொல்லி இருக்கிறது. ஏதோ அனாமதேயப் பேர்வழிகள் இரண்டு பேர்.

“ விரைசெறி குழலிஓங் க ”

சீதையை உயர்த்திச் சொல்ல வார்த்தை கிடையாமல் “ விரை செறி குழலி ” என்று அலங்காரம் படுத்தி விட்டிருக்கிறது. செய்யுள் :

அரியணை அனுமன்தாங்க  
அங்கதன் உடைவாள் ஏந் தப்  
பரதன்வெண் குடைகவிக் க  
இருவரும் கவரிவீச  
விரைசெறி குழலிஓங் க  
வெண்ணையூர்ச் சடையன் தங்கள்  
மரபுலோர் கொடுக்க வாங்கி  
வசிட்டனே புனைந்தான் மௌ வி.

சாமான்யப் புராணச் செய்யுள் என்று கூட இதைச் சொல்ல முடியாது. அங்கு மிங்குமாக வார்த்தைகளும் விஷயங்களும் நஞ்சு பிஞ்சு தொங்குகின்றன. தமிழ்ப் பண்பில்த் தோய்ந்த மனசுக்கு மிக்க சங்கடத்தைக் கொடுத்து விடுகிறது செய்யுள். செய்யுளிட மிருந்தும் கவிராயர் அவர்களிடம் இருந்தும் விடை பெற்றுக் கொள்ளுவோம். இனி :

உயர்ந்த ஸ்தானத்தில் ஒரு பாத்திரத்தை ஏற்றி வைக்கிற கலை ஒரு அரிய கலை. கஷ்டமான கலை தான். அந்தக் கலையைக் கம்பரது சிருஷ்டித்ததுவம் எப்படி சாதிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஆசனம் அளிக்கும் கட்டங்கள் எத்தனையோ இருக்கின்றன கம்பரது கவிகளில். அவைகளை இங்கே

எடுத்துச் சொல்ல வேண்டாம். ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் சொல்லலாம்.

சிம்மாசனங்களுக்கெல்லாம் மேலான சிம்மாசனம் ஒன்றை சீதா தேவிக்குக் கம்பர் அமைத்து வைக்கிறதைப் பார்க்கிறோம்.

சீதை இலங்கையில் அரக்கியர் காவலுக்கிடையே சிறை வைக்கப்பட்டிருக்கிற நிலை நிற்கதியான நிலை. அவளிடம் ராவணன் வந்து தன்னை மணந்து கொள்ளும் படியாகச் சொல்லுகிறான். அவனது வார்த்தைகளுக்குப் பின் எத்தனை எத்தனையோ கொடுமைகள் கிடக்கின்றன. அவைகளை எல்லாம் தெரிந்தும் கூட சீதை ராவணனை ஒரு துரும்பாக எண்ணிப் பேசுகிறாள். ஆங்காரமும் இகழ்ச்சியும் சேர்ந்து வார்த்தைகளுக்கு அபூர்வமான வேகத்தைக் கொடுக்கின்றன.

சீதையின் வார்த்தைகளை மறைந்து நின்ற அனுமான் கேட்டான். அவனுக்கு உண்டான அதிசயத்துக்கு அளவே இல்லை. மக்களுக்கும் தேவர்களுக்குமே எட்டாத ஒரு அற்புத உலகத்திலிருந்து லட்சியமும் ஆங்காரமும் இறங்கி வந்து முழங்குகிற மாதிரி சீதையின் வார்த்தை தோன்றுகிறது. சீதையின் மனப்பண்பு அவ்வளவு உன்னத நிலையில் இருக்கிறது. பெண் உள்ளத்துக்கே அந்த நிலை உரியதாகும். பெண்மையைக் கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பீடத்தில் வைத்துப் பார்க்கிறான் அனுமன்.

ராமனிடம் அனுமன் போய்ப் பேசுகிறதாக அனுமன் வாயிலாகப் பேசுகிறார் கம்பர்.

வாழ்க்கை லட்சியங்களில் உள்ள உறுதிப் பாட்டின் அதாவது கற்பின் சக்தி எவ்வளவு தூரம் போகும் என்பதை வியந்து பேசுகிறான் அனுமன்.

சோகத்தாள் ஆயநங் கை  
 கற்பினுல்த்,—தொழுதற்கொத்த  
 மாகத்தார் தேவிமா ரும்  
 வான் சிறப் புற்றூர்

பிரம்மாவின் தேவி சரஸ்வதி என்ன, சூரியனது சாயா தேவி என்ன, வர்ணனது தேவி என்ன எல்லாருக்கும் உயர்வு கிடைத்து விட்டது. ஒரு பாகத்திலிருந்த பார்வதி தேவியையும் சிவ பெருமானது சிரசில் வைத்து மதிக்கும்படி ஆயிற்று.

சோகத்தாள் ஆயநங் கை  
 கற்பினுல்த்,—தொழுதற்கொத்த  
 மாகத்தார் தேவிமா ரும்  
 வான் சிறப் புற்றூர் ;மற் றைப்  
 பாகத்தாள் இப்போதீ சன்  
 மகுடத்தாள் ;

இனி, தாமரைப் புஷ்பத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவிக்கு இடம் பண்ணுகிற செயலைப் பார்ப்போம்.

கோடி கோடி சூரியப் பிரகாசத்தோடு கூடிய ஆயிரம் ஆயிரமான கிரீடங்கள் குவிந்து குவிந்து விஷ்ணுவின் சிரசை அலங்கரிக்கின்றன என்பது ஐதிகம். இனி கவியின் முழு உருவத்தைப் பார்க்கலாம்.

சோகத்தாள் ஆயநங் கை  
 கற்பினுல்த்,—தொழுதற்கொத்த  
 மாகத்தார் தேவிமா ரும்  
 வான்சிறப் புற்றூர் ;மற் றைப்  
 பாகத்தாள் இப்போதீ சன்  
 மகுடத்தாள் ; பதுமத்தாளும்  
 ஆகத்தாள் அல்லள் ,மா யன்  
 ஆயிரம் மௌலிமே லாள்.

ஆம். ஆயிரம் மௌலிமே லாள் ! விஷயம், உணர்ச்சி, சொல் எல்லாம் சேர்ந்து நம்மையும் தூக்கிக்



கொண்டு எட்டாத அனுபவ உலகத்துக்குக் கொண்டு போகின்றன. கம்பரது உள்ளத்திலுள்ள, அவருக்கே தெரியாத, கவிதா சக்தி கவியைப் பாடிக் கொடுத்திருக்கிறது. நாம் அந்த ஆனந்த சிருஷ்டிக்கு உரியவர்களாக இருக்கிறோம். புண்ணியம் முன்னோர் செய்த புண்ணியந்தான்.

## கம்பராமாயணத் திருத்தங்கள்

டி. கே. சி பேரிலே இன்னொரு பெரிய புகார். கம்பன் பாட்டுக்களை—கம்பராமாயணம் என்று இதுவரை வெளி வந்திருக்கும் நூல்களில் காணும் பாடல்களை—அவர் திருத்துகிறார் என்று. கம்பன் பாடல்களை அவர் திருத்துவது பெரிய அபசாரம் என்று நினைக்கிறார்கள் இவர்கள். இதற்காகக் கண்டனங்கள் எழுதுகிறார்கள்—இல்லை—பாடுகிறார்கள். ஏன்? தூற்றவும்சூட ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தப் புகாருக்கு அவசியமுண்டா என்பது கேள்வி.

இதுவரை கம்பராமாயணத்திற்கு வந்த பதிப்புக்கள் எல்லாம் பிழையில்லாத பதிப்புக்கள் என்று யாராவது உறுதி கூறமுடியுமா? கம்பன் கதையைத் தமிழ்நாட்டில், சென்ற சுவாமி ஆயிரம் வருஷ காலமாகப் பாடியும் ஏடுகளில் எழுதியும் வந்திருக்கிறார்கள். பாடியவர்களும் எழுதியவர்களும் சிறந்த வித்வான்களாக

இருந்திருக்க முடியாது எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்றெல்லாம் நாம் அறிந்துதானிருக்கிறோம். கம்பனைப் போன்ற ஒரு மகாகவி, எக்காரணத்தையிட்டும் அபத்தமாகப் பாடியிருக்கவே முடியாது என்று டி. கே. சி போன்ற ரஸிகர்கள் எண்ணுவது இயல்பு. அது வாஸ்தவமும் கூடத்தான். ஆகவே கம்பன் உண்மையாகவே எப்படிப் பாடியிருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டியது தமிழன் ஒவ்வொருவனுடைய கடமை. கவிகளில் ஒரு எழுத்தோ சொல்லோ மாறி விழுந்துவிட்டால் அதைப்படிக்கும் ஒரு ரஸிகனுக்கு அது எவ்வளவு வேதனையைக் கொடுக்கும்? கம்பன் கவிதையைப் பாடிப் பாடி அதன் தாள லயத்திலே (Rhythm) தன்னை மறந்து இருக்கும் ஒரு பண்பட்ட உள்ளம், ஒரு தவறான பாடத்தைச் சகிக்க முடியுமா? நல்ல கவிதையையே கேட்டும் படித்தும் அனுபவித்த டி. கே. சி க்கு எந்த இடத்திலே தாளம் தவறுகிறது, சொற்கள் மாறிவிழுகின்றன, கவி உருவமே குலைகிறது என்பது மிகவும் எளிதாகத் தெரிந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட பாட்டுக்கள் அவர் காதில் விழுகின்றபோது அவர் முகம் சுழிக்கிறார்; உள்ளத்தில் வேதனைப்படுகிறார்; இதற்கு ஒரு நல்ல பாடம் இராதா என்று துருவித் துருவிப் பார்க்கிறார்; இவ்வளவு செய்தும் அவருக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் அந்தப் பாட்டு ஆச்சரியகரமான ரூபமே பெற்றுவிடுகிறது. பாத்திரம் பேசுகின்ற பாவம், எளிதாகத் தெரிந்து விடுகிறது. எல்லாவற்றிற்கும் கவிதைக்கு முக்கியமான அம்சம் ஆகிய தாளலயம் (Rhythm) அமைந்துவிடுகிறது. அப்படித் திருத்தப்பட்ட பாட்டைப் படிக்கும்போது, நமது உள்ளத்தில் இல்லாத உணர்ச்சிகள் எல்லாம் உண்டாகிவிடுகிறது. கம்பன் இப்படித்தான் பாடியிருக்கவேண்டும், அப்படிப்

பாடியிருக்க முடியாது என்று நாமும் டி. கே. சியுடன் கூத்தாடவே ஆரம்பித்துவிடுகிறோம்.

பார்க்கலாம் ஒன்றிரண்டு திருத்தங்களை. ஆம்! கம்பராமாயணத்தில்தான்.

பாலகாண்டம் குலமுறை கிளத்து படலத்தில் கடைசிப்பாட்டு பழைய கம்பராமாயணப் பதிப்புகளில்.

கோதமன்றன் பன்னிக்கு  
முன்னை யுருக் கொடுத்திவன்  
போது நின்ற தெனப்பொலிந்த  
பொலன் கழற்கால் பொடிகண்டாய்  
காதலென்றன் உயிர் மேலும்  
இக் கரியோன் பாலுண்டால்  
ஈதிவன்றன் வரலாறும்  
புயவலியும் என உரைத்தான்

என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பம் எல்லோருக்கும் தெரியும். விஸ்வாமித்திரன் ராமனையும் லக்ஷ்மணனையும் ஜனகனிடம் அறிமுகப்படுத்துகிறான். 'ராமன் பேரில், என் உயிர்மேல் வைத்திருக்கும் காதலைவிட அதிகமான காதலை வைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்' என்று தடபுடலாகத் தன்னையே தெரிவித்துக்கொள்வதாக மூன்றாவது அடி அமைந்திருக்கிறது. இப்படியெல்லாம், ராமனை அறிமுகப்படுத்தும் வாயிலாகத் தன் அளப்பரிய அன்பையே விளம்பரப்படுத்திக்கொள்கிறான் விஸ்வாமித்திரன் என்று சொல்வது சரியா? மேலும் "காதலென்றன் உயிர்மேலும் இக்கரியோன் பாலுண்டால்" என்னும்போது 'ரிதும்' நம் காதுகளில் சரியாகவா ஒலிக்கிறது? தாள லயம் எங்கேயோ தவறுகிறது போலல்லவா இருக்கிறது. அந்த மூன்றாவது அடியைத்தான் அப்படியே மாற்றுகிறார் டி. கே. சி. விஸ்வாமித்திரன் ஜனகனைப் பார்த்து நேரே அழைத்துப் பேசுவதாக அமைத்துவிடுகிறார். 'வேதம் என்ற உரு

வுடையாய், மிதிலையார்தம் உயிர் அணையாய்!' என்று ஜனகனை விஸ்வாமிதீதிரன் அழைப்பதில்தான் என்ன பொருத்தம்? தாள லயம்தான் என்ன என்ன ஜாலம் எல்லாம் செய்கிறது இந்த அடியில்.

கோதமன் தன் பன்னிக்(கு)  
முன்னை உருக் கொடுத்த(து), இவன்  
போது வென்றதெனப் பொலிந்த  
பொலன் கழற்கால்ப் பொடிகண்டாய்!  
வேதம் என்ற உருவுடையாய்,  
மிதிலையார் தம் உயிர் அணையாய்!  
ஈ(து) இவன்தன் வரலாறும்  
புயவலியும் என உரைத்தான்

என்பதுதான் டி. கே. சி பதிப்பிலுள்ள பாட்டின் முழு உருவம். இப்போது பாடிப்பாருங்கள், பாட்டு எப்படி இருக்கிறது என்று. எது கம்பன் பாட்டாயிருக்க முடியும் என்று தீர்ப்புச்சொல்லுங்கள் நன்றாய்ப் பாடிப் பார்த்த பின்னால்தான்.

ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகிறது என்பதை அறிந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அதை வர்ணிக்கிறார் கம்பர்.

மாதர்கள் கற்பின் மிக்கார்  
கோசலை மனத்தை ஒத்தார்  
வேதியர் வதிட்டன் ஒத்தார்  
வேறுள மகளிர் எல்லாம்  
சீதையை ஒத்தார் அன்னாள்  
திருவினை ஒத்தாள்; அவ்வூர்  
சாதுகை மாந்தர் எல்லாம்  
தயரதன் தன்னை ஒத்தார்

என்பது பழைய பிரதிகளில் உள்ள பாட்டு. “மாதர்கள் கற்பின் மிக்கார்” என்றவர் பின்னால்தான் ‘வேறுள மகளிர் எல்லாம்’ என்று சொன்னால் எந்த மகளிரைக் குறிக்க

கிருர் கம்பர் என்ற கேள்வி எழுவது இயற்கை. அயோத்தி நகரத்தில் உள்ள பெண்களை 'கற்புடைய மாதர்', 'மற்ற மாதர்' என்ற பாகுபாடு செய்வார்? இது எவ்வளவு அசம்பாவிதம்? இதை அறிந்துதான் டி. கே. சி

மாதர்கள் வயதின் மிக்கார்

கோசலை மனத்தை ஒத்தார் ;

வேதியர் வசிட்டன் ஒத்தார் ;

வேறுள மகளிர் எல்லாம்

சீதையை ஒத்தார்; அன்னாள்

திருவினை ஒத்தாள் ; அவ்வூர்

சாதன மாந்தர் எல்லாம்

தயரதன் தன்னை ஒத்தார்.

என்று திருத்துகிருர். அடே! பெரிய அபவாதத்தை யல்லவா எவ்வளவோ லேசாக மாற்றிவிடுகிருர் டி. கே. சி. இந்தத் திருத்தத்திற்கா ஆக்ஷேபம்? இதையா திருத்தம் என்று சொல்வது? கம்பர் எப்படிப் பாடியிருப்பார், அதை எப்படித் தப்பும் தவறுமாய்ப் பின்னால் எழுதியிருப்பார்கள் என்று இப்போதல்லவா தெரிகிறது.

மேலும் ராமனைக் காணாக் கட்டளை இடுகிருள் கைகேயி. 'அது அரசன் ஆணை' என்று வேறே சொல்லிக்கொள்ளுகிருள் அவள். 'தனக்குப் பட்டம்' என்று தழைக்கும் உள்ளத்தோடுவரும் ராமன் எப்படி இக்கட்டளையைக் ஏற்றுக்கொள்கிருன்? அவன் முகமாகிய தாமரை கட்டளையைப் பெறுவதற்கு முன்னால் எப்படி இருந்தது? கட்டளையைப் பெற்றபின் எப்படி இருக்கிறது? என்று தெரிவிக்க விரும்புகிருர் கம்பர். இதைத்தான்,

இப்பொழு தெம்மனோரால்

இயம்புதற் கெளிதே யாரும்

செப்பருங் குணத் திராமன்

திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு பின்பு அவ்  
 வாசகம் உணரக் கேட்ட  
 அப்பொழு தலர்ந்த செந்தா  
 மரையினை வென்றதம்மா

என்ற பாட்டாகப் பழைய பிரதிகளில் பார்க்கிறோம். இந்தப்பாட்டில் சின்னத் திருத்தங்கள் சில செய்கிறார் டி. கே. சி.

இப்பொழு(து) எம்மனாரால்  
 இயம்புதற்(கு) எளிதோ யார்க்கும்  
 செப்பரும் குணத் திராமன்  
 திருமுகச் செவ்வி நோக்கி  
 ஒப்பதே முன்பு, மற்று) அவ்  
 வாசகம் உணர்ந்த பின்னர்  
 அப்பொழு(து) அலர்ந்த செந்தா-  
 மரையினை வென்ற(து) அம்மா !

இதுதான் டி.கே.சி திருத்தியபடி உள்ளப்பாட்டு. 'முன்பு பின்பு' என்பதற்கெல்லாம் எப்படி எப்படி எல்லாமோ விண்ணியாசமாக அர்த்தம் சொல்வதை எல்லாம் கேட்டுக் காது புளித்த நமக்கு, இந்தத் திருத்தங்கள் எவ்வளவோ இனிமையாக இருக்கின்றன. பொருளையும் எளிதாக அருமையாக விளக்குகின்றதல்லவா? இப்படித் தான் அவர் திருத்தங்கள் செய்கிறார். இல்லை. கம்பர் எப்படி எழுதியிருப்பார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

“சாதாரண அறிவிற்குப் பொருத்தமான திருத்தங்களுமாய் செய்யக்கூடாது? இத்தனை வருஷங்களாகத் தனித்தும் பல பேர்களைக் கூட்டிவைத்தும் திரும்பத் திரும்பக் கம்பனைப் படித்த நான் அக்கிரமமாக ஏதேனும் திருத்தம் செய்யத்துணியேனா? எனக்கு இலக்கிய மனச் சாட்சி (Literary Conscience) கிடையாதா?” என்று டி. கே. சி நம்மிடம் கேட்கும் போது நாம் வாயடைத்துப் போகிறோம். ‘பாட்டைத் திருத்துகிறார்! பாட்டைத் திருத்

துகிரூர்!' என்று புகார் சொல்லும் அன்பர்களுக்கு அவர் தன் பண்பட்ட உள்ளத்தை அப்படியே திறந்து காட்டுகிரூர். அப்படி 'யிருந்தும் சிலருக்கு அவரிடம் ஏன் குரோதம் என்றுதான் தெரியவில்லை.

இந்த இடத்தில், புகார் சொல்வதோடமையாது டி. கே. சி மனது புண்படும்படி எழுதியும் பேசியும் வருகிற நண்பர்களைப் பார்த்து ராஜாஜி சொல்வதைத் தெரிந்துகொள்வது நல்லதல்லவா?

“கொஞ்சநாளாக ஸ்ரீ டி. கே. சிதம்பரநாத முதலியாரைச் சிலர் வெகு கோபமாகத் தாக்கி வருகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் என்றால் என்ன, கவிதை என்றால் என்ன என்பதை எனக்கு ஓரளவு புகட்டிய ஆசிரியரிடத்தில் எனக்கு வரம்பற்ற அன்பும் பட்சபாதமும் இருக்கத்தான் செய்யும். ஆகையால் நான் அவருக்காகப் பரிந்து பேசினால் அதற்கு ஒரு வேளை மதிப்பு இராது. ஆயினும் என் பேச்சல்ல, -நானே ஒரு அத்தாட்சி யாவேன்- டி. கே. சி யின் தமிழ்ப்பணிக்கும், பெருமைக்கும், பேச்சைவிடப் பொருட்சான்றே வலியதாகும். என்னைப்போன்ற ஒருவனையும் கூடத் தமிழாசை கொள்ளச் செய்தவர் டி. கே. சி தான். இதை இப்போது பலர் அறியச் சொல்கிறேன்; உபசாரமல்ல-உண்மை.”

“என்னைத் தள்ளுங்கள்;- தமிழ்நாட்டில் தமிழ்ப்பணிக்கு நல்ல வீரச்சேனை சேருமாறு இக்காலத்தில் ஊக்கம் உண்டாக்கியவர் டி. கே. சி என்றே சொல்ல வேண்டும். பலர் பல அரிய பணிகள் செய்திருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். ஆனால் டி. கே. சி யின் தமிழ்ப்பணி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை வேறு யாரும் செய்ததில்லை. இதயதத்துவமும் கவிதையின் தனிப்பண்பும் அறிந்து பெரும்பணி செய்பவர் டி. கே. சி.”

“மகளைப் பறிகொடுத்ததையும் உடல் நோயையும் ஆத்ம சக்தியைக்கொண்டு மறந்து துக்கங்களுக்கும்



துன்பங்களுக்கும் இடையில் யோகியைப்போல் நின்று தமிழ்ப்பணி செய்து வருகிறார். அவர் மனது புண்படச் செய்வது வீரியமல்ல; தமிழ்ப் பணியுமல்ல; சுத்த அறியாமை.”

“எந்த அபிப்பிராய பேதத்தைக் கொண்டு இப்போது தாக்கப்படுகிறார் டி. கே. சி? கம்பர் எவ்விதக் குற்றமும் குறையுமில்லாமல் விளங்கும் தெய்வீக அறிவும் உணர்ச்சியும் சிருஷ்டியும் சக்தியும் கொண்ட ஒரு கவியாவார். ஆகையால் அவருக்கு எது அழகாகத் தோன்றவில்லையோ, எது பூரண ஒளியின்றி மங்கி விளங்குகின்றதோ அதை அவர் கம்பர் எழுத்தல்ல என்று நீக்கிவிடுகிறார். அவசரத்தில் அல்ல, நிதானமாக ஆராய்ந்தே இவ்வாறு செய்யத் துணிகிறார். ஏட்டில் பக்திவைக்காமல், தான் கண்ட கம்பரின் மேல் அபார பக்திவைத்துப் பாட்டுக்களைத் திரட்டுகிறார். இது இஷ்டதேவதை பூசனைக்கிரமம் ‘அவரவர் தம தம தறி தறி வகை வகை’ என்று ஆழ்வார் பாடிய முறையில் பக்தியுடன் ஆராதிப்பவர் ஒருவரை யாரும் தாக்குதல் கூடாது.”

“அச்சியந்திரமும் காகித ஏடுகளும் இல்லாத காலத்தில் ஒரு பெரிய காவியம் எவ்வாறு மக்களிடையே வழங்கி வந்தது என்பதை இந்தக் காலத்தில் கற்பனை செய்து கொள்வது கஷ்டம். கற்பனை செய்து சாந்தமாக ஆய்ப்பவர்களுக்கு டி. கே. சி சொல்லும் அபிப்பிராயங்களில் வியப்பு ஏதும் தோன்றாது.”

“அபிப்பிராய பேதமிருந்தாலும் அது எவ்வளவில் நிற்கும்? டி. கே. சி ‘இந்தப் பாட்டு அல்லது இந்த வரி அழகில் குறைந்திருக்கிறது. இதை நம் கம்பர் எழுதியிருக்க மாட்டார்’ என்கிறார். மற்றவர்கள் ‘இதையும் கம்பர் எழுதினார் என்றே எண்ண முடியும்; எப்போதும் ஒரே உன்னதபடியில் நிற்க யாராலும்

முடியுமா? சில சமயம் கம்பர் இத்தகைய பாடலும் பாடினார் என்று வைத்துக்கொள்வதில் கம்பரின் மகிமை குறையாது, பல நாட்களாக நாம் படித்துவந்த ஏட்டை அவமதிக்க வேண்டியதில்லை' என்று வாதிக்கலாம்.”

“இவ்வளவேதான். இதில் பெரிய ஆபத்தான வித்தியாசம் ஒன்றும் இல்லை. டி. கே. சி யின் பணிக்கு இடைஞ்சல் செய்யாமலும் தமிழ்நாட்டில் அவர்மேல் அபார அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் கணக்கற்ற தமிழன்பர்களின் மனதைப் புண்படுத்தாமலும் வேண்டுமானால் விவாதத்தை நடத்தலாம்.”

“டி. கே. சி வெளியிட்ட கம்பரை, செருகு கவிகள் நீங்கிய உண்மைக் கம்பராக வைத்துக் கொள்வோர் அவ்வாறு வைத்துக்கொள்ளட்டும். செருகு என்பதே கிடையாது, டி. கே. சி சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது, ஓலை யேடுகள் ஒருவாறு அச்சிடப்பட்ட பிறகு அதைப்பற்றி விவாதமே கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவர்கள் டி. கே. சி யின் வெளியீடுகள் ஒருவித காவிய சங்கிரகம் என்றே வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வைத்துக்கொண்டு, விட்டுப்போன பாடல்கள் கம்பருடையதா அல்லவா என்கிற கேள்வியையே பெரிய கேள்வியாகச் செய்துவிடாமல் டி. கே. சி பொறுக்கித் திருத்தி வெளியிட்டிருப்பதை மட்டுமே எல்லாரும் படித்தால் தற்காலத் தமிழ் மக்களுக்கு அதுவே போதுமல்லவா? அவகாசமும் ஆற்றலும் உள்ள புலவர்கள் முழுக் கம்ப ராமாயணத்தையும் ஏடுகளில் உள்ளபடி படித்துத் தெளிவடைவதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே.”

“முக்கியமாக ஒரு மகான், சிறந்த பணியாற்றுகிறவர்—அவருடைய மனது புண்படத் தாக்குதல் கூடாது. புதிதாக வெளிவந்திருக்கும் முத்தொள்ளாயிரப் பதிப்பையும் அதில் டி. கே. சி அவர்களால் வரையப்

பட்டிருக்கும் கண்ணைத் திறந்து காட்டும் அற்புதமான விளக்கத்தையும் படித்து அனுபவித்தவர்கள் என்கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பார்கள்.”

“பொருள் என்ற உயிருக்குச் சொற்கள் என்ற தாதுக்களைக்கொண்டு தகுந்த ஒரு உடலை யாத்து, உயிரும் உடலும் கூடி, உணர்ச்சியும் அழகும் பொருந்திய உருவத்தோடு நிற்பது கவிதை. இத்தகைய சிருஷ்டியை—நன்னூலார் கூறுகிறபடி—‘உணர்வில் வல்லோரே’ மக்களுக்கு ஆக்கித்தர முடியும். உணர்வு என்றால் அறிவு மட்டுமல்ல; இதயத் துடிப்புகளும் கலந்த ஜீவ இயக்கம்.”

“கவிதை என்றால் என்ன என்பதை வெகு சிலரே உணர்வார்கள். தாம் உணர்ந்ததைப் பிறரும் உணருமாறு விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதிலும் குறைந்தவர்கள். ஆற்றல் படைத்தவர்களாயினும் விடாமுயற்சியுடன் சொந்த துக்கங்களையும் நோய்களையும் கவனியாமல் பணி செய்பவர்கள் மிகச் சிலர். அவர்களில் ஒருவர் டி. கே. சி; அவருடைய பணியும் புகழும் குறைவின்றி ஒங்கவேண்டும்.”

## டி. கே. சி திருத்தங்கள் - மற்றவை

கம்பன் பாடல்களைத் திருத்துவது இருக்கட்டும். சாதாரணமாக ஒரு தனிப்பாடலைக்கூட அவர் திருத்தி அமைத்தால் அதற்கு ஒரு தனி உருவமே ஏற்பட்டு விடுகிறது. உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிகளைச் சப்த சித்திரத்திலே முறையாக அமைத்துக் காட்டுவது தான் உண்மையான கவிதை என்றால், அத்தகைய உண்மையான கவி ஒன்றில், சொற்கள் சிதைந்து உரு மாறிக்கிடந்தால் அதைத் திருத்தி அமைத்துப் பார்ப்பது நல்லதே அல்லவா ?

ஒரு மனிதன் அவசரம் அவசரமாக மச்சப்படி இறங்கி வரும்போது தடுமாறி அவன் கால் சுளுக்கிக் கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். காலில் ஏதோ ஒரு தசை இடம் பெயர்ந்து மற்றொரு நரம்புடன் சிக்கிக்கொள்கிறது என்றால் அதனால் ஏற்படும் வேதனை தான் எவ்வளவு ? அவனுக்கு ஏற்படும் வேதனை இருக்கட்டும். அப்படிச் சுளுக்கிய காலோடு அவன்

நொண்டி நொண்டி நடப்பதுதான் எவ்வளவு விகாரமாகப் படும்? இந்தச் சூளுக்கைச் சூளுக்கெடுத்து நல்ல வண்ணமாக அவன் காலை நிமிரும்படி செய்கின்ற ஒரு டாக்டர் வேலை எவ்வளவு மகத்தானது. அதைக் குறை கூற முடியுமா? டி. கே. சி கவிதைகளில் காணும் சூளுக்கை எடுப்பதில் ஒரு பெரிய சமர்த்தர். நல்ல டாக்டரும் கூட.

சில உதாரணங்களைப் பார்க்கலாம். 'கருப்பூரம் நாறுமோ' என்று தொடங்கும் ஆண்டாள் பாசரம் நல்ல தொரு பாட்டு. அந்தப் பாட்டு 'திவ்யப் பிரபந்தப் புத்தகத்தில்',

கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?  
 திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?  
 மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும்  
 நாற்றமும்  
 விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழி  
 வெண்சங்கே!

என்று அச்சாகி இருக்கிறது. இதில் வருகிற 'நாற்றம்' நன்றாயில்லைதானே? அதைத் திருத்தி அமைத்துவிடுகிறார் டி. கே. சி.

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ  
 திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்(து) இருக்குமோ!  
 மருப்பொசித்த மாதவன்தன் வாயமுதும் வாசமும்  
 விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி  
 வெண் சங்கே!!

திருத்திய பாட்டின் உருவம் இது. நாட்டியக் கலையில் பிரபலம். பெற்றுள்ள ஸ்ரீமதி பாலசரஸ்வதி உள்ளிட்ட எல்லா ரஸிகர்களும் இந்தப் பாடத்தையே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டின் பாவம் சிதையாத முறையில் இந்தப் பாட்டு திருத்தப்பட்டிருக்கிறது. இன்னும்

கொஞ்ச நாள் சென்றால் இந்தப் பாடமே நிலைத்துவிடும். ஏன்? நிலைக்கத்தானே வேண்டும்.

நந்திக்கலம்பகத்தில் ஒரு பாட்டைப் பார்க்கலாம்.

வாறும் மென்முலை, வார்த்தைகண்  
 றும் மதிமுகத்தில்  
 வேறும் மேனி வியன் தளிரும்  
 விஜயனுக்குத்  
 தேறும் மானந்தி தேசபண்டாரி  
 தெள்ளாறை வெற்பில்  
 காரூர் குழலிக்குக் காதளவூரும்  
 கடைக்கண்களே

பாட்டின் முந்தைய உருவம் இது.

வாறும் வெம்முலை தேனூரும்  
 செவ்விதழ் வான்முகத்தில்  
 வேறும், மேனி தளிரும்  
 போரில் விஜயனுக்காகத்  
 தேறும் மானந்தி தேசபண்டாரி  
 தெள்ளாறை வெற்பில்  
 காரூர் குழலிக்குக் காதள வூரும்  
 கடைக் கண்களே!

திருத்தப்பட்ட பாட்டின் உருவம் இது. எது சுவையுடையது என்று மேலும் மேலும் சொல்லவா வேண்டும்? பாடிப்பார்த்தால்தானே தெரிந்துவிடுகிறது உண்மை.

இன்னும், ஒரு தனிப்பாட்டை டி. கே. சி திருத்தியமைத்ததைப்பற்றி மட்டும் கூறி அவர் திருத்தம் செய்யும் முறையை விளக்க விரும்புகிறேன். எங்கள் வட்டத்தொட்டி அங்கத்தினரில் ஒருவர் ஸ்ரீ ஆண்டியப்பிள்ளை. பழுத்த கிழம். நல்ல பாட்டு ஒன்று எங்காவது தப்பித் தவறிக் கிடைத்தால் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற சிந்தனையோடு பாட்டை வட்டத்தொட்டியில் சமர்ப்பித்து விடுவார். எல்லோரும்

அவர் தமிழ் ஆர்வத்தைக்கண்டு அதிசயித்து நிற்பார்கள். இவர் ஒருநாள் ஒரு பாட்டைக் கொண்டு வந்தார்.


எய்யவந்த காமா நீ இங்குவர வேண்டாம் காண்  
உய்யவந்தா னே(டு) உறவானேன்-பையவே  
தேரைவிடு புவைமுடி, தின்றுவிடு, வெண்கரும்பை  
மீனையொரு காசாக வில்

என்பதுதான் பாட்டு. இது ஒரு பழம்பாட்டு; பாடியவர் பெயர் தெரியாது. இதை டி. கே. சி தனித்திருக்கும் போது சமர்ப்பித்தார் ஸ்ரீ ஆண்டியப்ப பிள்ளை. டி. கே. சி முதலில் படித்துப் பார்த்தார். பின்னால் கொஞ்சம் பாடிப் பார்த்தார். பாட்டு நன்றாயிருக்கிறதே என்றார். சரி என்று ஒரு 'பிளாக்போர்டை' எடுத்து பாட்டை அதில் எழுதினார். பின்னால் வந்து சேர்ந்த ஒன்றிரண்டு பேர்களுக்குப் பாடிக்காட்டினார். 'பாட்டின் முதல் இரண்டடி சரியாய்த்தானிருக்கிறது; கடைசி இரண்டடியும் என்னவோபோல் இருக்கிறதே; ஏதோ தட்டுவதுபோல் இருக்கிறதே: அது என்ன என்றுதான் சொல்லத்தெரியவில்லை' என்றார் வந்தவரில் ஒருவர். ஆண்டியப்ப பிள்ளையும், 'ஆம்! பின் இரண்டடி என்னவோ மாதிரிதான் இருக்கிறது. எல்லாம் தாங்கள் பாடிக்காட்டியபின் அல்லவா தெரிகிறது' என்று ஒத்துக் கொண்டார். பார்த்தார் டி. கே. சி கொஞ்சநேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பாட்டிற்கு வயித்தியம் பார்க்க ஆரம்பித்து விட்டார். கொஞ்ச நேரத்திலே பாட்டிலே யுள்ள சுளுக்கு நிமிர்ந்துவிட்டது. பாட்டு புதிய உருவம் பெற்றுவிட்டது. பிளாக்போர்டைத் திருப்பினார். புதிய உருவத்தை எழுதினார் அதில்.

எய்யவந்த காமா! இனியுனக்கு வேலையிங்கென்?  
உய்யவந்தான் தன்னேடு றவானேன்-பையவே  
தேரைவிட்டு, மென்கரும்பைத் தின்றுவிட்டுச் செய்யவந்த  
போரைவிட்டுப் பூமுடித்துப் போ.

என்பதுதான் டி. கே. சி யால் திருத்தப்பட்ட பாட்டின் உருவம். மாஸையில் வட்டத்தொட்டி கூடியது. பாட்டும் அதன் திருத்தமும் சபையில் அரங்கேற்றப்பட்டது. பின் இரண்டடியின் முன்னைய உருவத்தையும் பிந்திய உருவத்தையும் பார்க்கவேண்டும். கொஞ்சம் பாடியும் பார்க்க வேண்டும். அப்போது தெரியும் உண்மை. டி. கே. சி செய்யும் டாக்டர் வேலை.





டி. கே. சி (60 வது வயதில்)

## டி. கே. சி ஒரு கலாரஸிகர்

---

‘ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தரம்தான் உலகத்தில் ஒரு மகாகவி தோன்றுகிறான்’ என்பார் ஒரு ஆங்கில ஆசிரியர். அது உண்மைதான் என்று நமக்கும் நன்றாய்த் தெரிகிறது. தமிழ் நாடு சம்பந்தப்பட்ட மட்டில் கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்குப்பின் ஒரு மகாகவி இதுவரை தோன்றவே இல்லையல்லவா? ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தரம்தான் ஒரு மகாகவி தோன்றுகிறான் என்றால் இரண்டாயிரம் வருஷங்களுக்கு ஒரு முறைதான் டி. கே. சி போன்ற ஒரு மகா ரஸிகர் தோன்றுகிறார் என்று லேசாகச் சொல்லிவிடலாம். அவர் ஒரு வர ரஸிகர். கவிதைச் சுவையையும் கலைச் சுவையையும் அவர் அனுபவிக்கிற அளவு வேறு யாரும் அனுபவித்துவிட முடியாது. சாதாரணமாகக் கவிதையையோ கலா நிலையங்களையோ தம் உள்ளுக்குள்ளேயே ரசித்துத் தாம் மட்டும்தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் ரஸிகர்கள்

பலர் இருக்கலாம். ஆனால் கவிதைச் சுவையைத் தாம் அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் தம்மைச் சூழ்ந்துள்ள பிறரையும் அனுபவிக்கும்படி செய்யும் சமர்த்தர்கள் டி. கே. சி யைப்போல ஒருவருமே இல்லை. நாம் பல பண்டிதர்கள் மூலம் கவிச் சுவையை அறியலாம், கவிதை நயங்களை அவர்கள் எடுத்துக் கூறும்போது அவர்களுடைய கல்வித் திறமையைக் கண்டு அப்படியே அதிசயிக்கலாம். ஆனால் கவியின் இருதயத்தை அறிவது அவர்களுக்கும் சாத்தியமாயில்லை. நமக்குக் காட்டுவதும் அவர்களுக்கு இயலாத காரியமாகவே போய் விடுகிறது. ஆனால் இவர்களுக்கெல்லாம் மாருக டி. கே. சி கவிச் சுவையைப் பிறரை அனுபவிக்கும்படி செய்யும்போது தன்னுடைய 'கெட்டிக்காரத்தனம்' ஒன்றையும் காட்டுவதில்லை. எப்படியோ கவியின் உள்ளத்தை அறியும்படி மட்டும் செய்து விடுகிறார். எல்லோராலும் சாதாரணமாகச் செய்யமுடியாத காரியம் ஒன்றை அவர் எளிதாகச் செய்துவிடுகிறதினால்த்தான் அவரை 'வர ரஸிகர்' என்று குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இந்த வர ரஸிகர் கவிதையை மட்டுமா அனுபவிக்கிறார்? இல்லை. மற்ற கலைகளையும் அனுபவிக்கிறார். 'தமிழ் நாட்டுக்கு நிலையாய் உள்ள செல்வங்களாகப் பல கோவில்களும் கோபுரங்களும் இருக்கின்றன. அவைகள் தங்களிடம் பொதிந்து வைத்துள்ள பண்பாடு மிக அபூர்வமானது. ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்த பண்பாடுகள் கல்லுகளுக்குள்ளே ஊறிக்கிடக்கின்றன. நம்முடைய கடமை அந்தப் பண்பாட்டுச் செல்வங்களை (Culture) அந்தக் கல்லுகளுக்குள்ளிருந்து பிழிந்தெடுத்துப் பருகவேண்டியதுதான். செல்லரித்த மத சம்பிரதாயங்களின் சிறைகளாகக் கோயில்களை நாம் மதியாமல் கலைச் செல்வப் பொக்கிஷ

மாகக் கண்டு அனுபவிக்க வேண்டும்' என்று அவர் சொல்லும்போது அவருடைய கலாரஸனை எவ்வளவினது என்று நாம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா ?

டி. கே. சியிடம் பேசுபவர் பலர் அவர் அடிக்கடி 'Form-இலக்கிய உருவம்' என்ற வார்த்தையை உபயோகிப்பதைக் கேட்டிருப்பார்கள். கவிதைக்கு வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று உருவம் (Form) என்று குறிப்பிட்டு அவர் பல முறை விளக்கினாலும்கூட அதன் விளக்கம் பலருக்கும் குப்தமாகவே தான் இருந்தது. இதைப் பற்றி அவருடைய கருத்துக்களை அவருடைய வார்த்தைகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

\* “உண்மை எப்போதுமே பிரயோஜனம்தான். உண்மை யல்லாதது பிரயோஜனமே இல்லை. ஒருவருடைய இதயத்தில் உண்டாகிற உண்மையைக் காண்பதில் நமக்கு-மனுஷ்யனுக்கு-ஓர் அபார ஆசை. அதைத் தெரிந்த மாத்திரத்திலேயே இன்பம் உண்டாகிறது. கவி, சித்திரம், இசை முதலிய கலைகளில் நாம் காண்பது என்ன? கலைஞனது மனத்தில் நிகழும் உண்மையான உணர்ச்சியை வெளியிடக் கலைஞன் ஆத்திரம் கொள்ளுகிறான்; பாடுபடுகிறான். சில வேளை வெற்றியும் பெற்று விடுகிறான். அவன் உணர்ந்த உணர்ச்சி, வெளியிடக் கொண்ட ஆத்திரம் பாடுபட்ட சிரமம், அடைந்த வெற்றி இவைகளை நாமும் ஒரு கவியிலோ, சித்திரத்திலோ, இசையிலோ, உணர்ந்து விடுகிறோம். இந்த உணர்ச்சி ஒரு உருவமே பெற்றுவிடுகிறது. இது ஒன்று தான் கலைஞனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம். இந்த அனுபவ ஒற்றுமையை-அந்த அனுபவ ஒற்றுமையால் ஏற்படும் இலக்கிய உருவத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களைக் கருதுவது என்றால் ஒரு பெண்ணை

\* அற்புத ரஸம் என்ற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டது.

விரும்பும் இளைஞன் ஒருவன் அவளுடைய அழகிய உருவத்தில் ஈடுபடாதபடி தசைமாமிசங்களில் (நரமாமிச பட்சணியைப்போல) ஈடுபட்ட கணக்குத்தான்.”

“கவிக்கு உருவம் அமையவேண்டும். அமைந்து விட்டால் பிரமாதமான காரியந்தான். செய்யுளிலே பாவமான உருவம் அமைந்து வரவேணும். சும்மா எதுகை மோனை வைத்துக் கட்டிவிட்டால் கவி ஆகி விடும் என்று எண்ணிவிடக்கூடாது. ரோஜா புஷ்பத்தை இதழ் வேறு, காம்பு வேறுகப் பிரித்து உரலில் போட்டு இடித்து எடுத்துவந்து ‘இந்தாருங்கள் ரோஜப்பூ’ என்று சென்னால் நமக்கு எப்படி இருக்கும்? - உருவம் என்றால் உணர்ச்சியின் சாயல் வரவேண்டும். விஷயத்தைச் சொன்னால் காணாது. விஷயம் அல்ல முக்கியம். உணர்ச்சியும் அல்ல. விஷயமும் உணர்ச்சியும் உருவத்துக்காக உபயோகப்படும் காரியங்கள். உரம், மண், தண்ணீர் எல்லாம் எப்படி புஷ்பத்துக்காக உதவுகின்றனவோ அதேமாதிரி விஷயம், உணர்ச்சி, சிருஷ்டி செய்வதில் ஏற்படும் உத்சாகம் எல்லாம் சேர்ந்து உருவத்தை உண்டாக்கித் தந்தன என்றுதான் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் நல்ல பீடிகை போட்டு, அவர் கவியின் உள் உருவத்தைப் பாடிப்பாடி விளக்கும் போது நமக்கு அவர் ‘Form’ என்று அடிக்கடி வற்புறுத்தும் விஷயம் விளங்கிவிடுகிறது.

ஆனந்தமான அதிசயத்தை, அற்புத ரஸத்தை விளக்குவதற்கு ஒரு கவியை எடுத்துக் கொள்வார். எல்லாம் சடகோபர் அந்தாதிப் பாட்டில் ஒன்றைத்தான். ‘நம்மாழ்வார் ஆயிரம் பாடல்கள் திருமாலைக் குறித்துப் பாடினார். திருமால் பாற்கடலில் எங்கோ ஓரத்தில் கிடக்கிறார். எந்த இடமென்று தெரியாது. அவருக்கு வந்த யோகத்தைப் பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட யோகம் அது?’ என்று ஆரம்பிப்பார். ‘சாதாரணமாக

லக்ஷ்மியின் கடைக் கண் நோக்கு இருந்தாலே செல்வ  
மெல்லாம் ஒருவருக்கு வந்துவிடும். பக்கத்திலேயே  
சதா அவள் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்து  
விட்டால் யோகத்தைப் பற்றிச் சொல்லவா வேணும்!’  
என்று மேலும் மேலும் பேசுவார். அதன் பின்வரும்  
பாட்டு.

சேரா தனஉள

வோ! திருச் சேர்ந்தார்க்கு;

வேதம் செப்பும்

பேரா யிரம், பொன்

முடியாயிரம் நரை

பெய் துளவத்

தாராயிரம் நம்

திரு குருகூர்ச் சட

கோபன் சொன்ன

ஆரா அமுதக்

கவியாயிரம் அவ்

அரியினுக்கே.

“ஆரா அமுதக் கவியாயிரம் அவ்வரியினுக்கே” என்கிற கடைசி அடி வரும்போது அற்புத ரஸம் வந்து நம் இதயத்தில் பெருக்கெடுக்கும். இதயம் விம்மும், கவி உருவத்தையே கண்டு விடுகிறோம் என்று முடிப்பார். ஆம். அவரோடு சேர்ந்து கவிக்கு உருவம்தான் முக்கியம். உருவம் இல்லாத கவி, கவியே யல்ல என்று தான் நாமும் கை கொட்டுவோம்.

இப்படி யெல்லாம் - நல்ல கலா ரஸனையோடு கவிதையையும் - அந்தக் கவியையே உருவாக்கும் உருவத்தையும் நம்மை யெல்லாம் அனுபவிக்கும்படி செய்யவல்ல ஒருவரை ‘வர ரஸிகர்’ என்று குறிப்பிடாது வேறு என்ன சொல்லிக் குறிப்பிடுகிறது. ஆம்? அவர் ஒரு கலாரஸிகர். அதிலும் ஒரு வர ரஸிகர்தான்.

## 'டி. கே. சி. வெறுத்த கல்வி முறை

கலையை உணர்ந்தவர் நம் முள் அரியர் ; அவருள்ளும் தமது அனுபவத்தைப் பிறரும் உணருமாறு சொல்லவல்லார் மேலும் அரியர் ; அவர்களுள் ஒருவர் தான் நமது ரசிகமணி. அவர்கள் சொல்லுவார்கள், 'ஆண்டுவிழாக்களிலே வித்வான்கள் பேசும்போது தனிமையான திறமை ஒன்று தென்படும். நாம் எல்லோரும் ஏதோ தெரிந்ததைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறோம் ; அதிகமாக அனுபவித்ததை ஆவேசமாக எடுத்துச் சொல்லுகிறோம். இதில் எல்லாம் அப்படியாகத் திறமை ஒன்றிருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால், தமக்குத் தெரியாத—கொஞ்சங் கூடத் தெரியாததை வெகுதெளிவாக எடுத்து விளக்குவார்கள் வித்வான்கள். அதுபோலவே, அனுபவியாததைப் பற்றிப் பேசும்போது ஆவேச மயமாகவே ஆகி விடுவார்கள். இதைல்லாம் லேசாகச் சாதிக்கக்கூடிய காரியமா ?' என்று. வித்வான்கள் சாதனை அரியதுதான்.

கலையைப்பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. குற்றம் எங்கே இருக்கிறது என்றால், 'யுனிவர்சிட்டி மேலும் பள்ளிக்கூடங்களின் மேலும் தான்' என்பார்கள். டி. கே. சி. கலை இன்னதென்று சிறு பையன்களுக்கு அவை கற்பிப்பதில்லை; Bachelor of Arts—கலைச் செல்வனுக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை; Master of Arts—கலை நாயகனுக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனால், கலை எவ்வளவோ தமிழ்நாட்டில் நெடுகிலும் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தென்ன செய்ய? 'நம்மவருக்கு முப்பது நாளும் கிருஷ்ண பஷ்டந்தான்—ஒரே அமாவாசைதான்' என்பார்கள். டி. கே. சி.

எப்படியோ நம்முடைய 'ஸ்காலர்' களுக்குக் கலை உணர்ச்சி வறண்டு போய்விட்டது. பெரிய கொம்பன் யானையைக் கண்டால், தந்தத்தின் முனையில் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று சொல்லுவார்கள். ரோஜாமாலை வாசனை வீசுகிறது என்றால், மாலைக்குள் முள் இருக்கிறதே என்பார்கள். மேனகையைப் பார்க்கச் சொன்னால், 'ஐயோ, மீசை துளிகூட இல்லையே' என்று கையை நெரிப்பார்கள். இதெல்லாம் வின்னியாச வார்த்தையாக ஒலிக்கலாம்; ஆனால் வித்வான்களைச் சுட்டிச் சொல்லும்போது 'தன்மை நவீற்சி அணிதான்' என்பார்கள்.

இந்த வித்வான்கள் யார்? 'அவர்கள் கல்லுளி மங்கன்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கனையே கோரைப்படுத்திக் கொள்வார்கள் சங்க இலக்கியங்களைக் கொண்டு. அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து யார்தான் உத்சாகமார்க இருக்க முடியும்!' என்பார்கள். நமது வித்வான்கள் கிடக்கட்டும்; யுனிவர்சிட்டி எம். ஏ.; பி. ஏ.; பி. எல். களைப் பற்றிக் கேட்டால் 'அவர்களும் அற்புதப் பொருள்கள் அல்ல; எந்திர



சாலைகள் கடைந்து தள்ளிய ஜாதிக்காய்க் கம்புகள் தானே அவைகள்' என்பார்கள். 'இவர்களைவிட வண்டல் கிண்டி உழுவோன் உண்மையிலேயே அதிசயப்பொருள். ஏன் என்றால் அவன் அற்புதமான தானியத்தை விளைவித்து அற்புதமாகவே மக்களைக் காப்பாற்றுகிறான். ஏதோ லக்ஷக்கணக்கான வருஷமாக அல்லவா காப்பாற்றி வருகிறான்' என்பார்கள்.

ஜாதிக்காய்க் கம்புகளைக் கடைஞ்சு தள்ளும் யுனிவர் சிட்டி மீது டி. கே. சி அவர்களுக்குள்ள கோபம் நியாயம்தானா? இதற்குக் காரணம் என்ன? 'பள்ளிக் கூடங்களிலே கல்வி கற்பிக்கப்படுவதில்லை; கற்பிப்பது எல்லாம் அப்பாவி மாணவர்களுக்குள் வார்த்தைகளைத் திணிப்பதுதான்' என்பது அவர்கள் முடிவு. 'குருட்டுப் பள்ளிக்கூடத்திலே விண்மீன்களையும் வானவில்லின் தத்துவங்களையும் பற்றிப் பேசி என்ன செய்ய? அது போலத்தான் ஏனைய பள்ளிக்கூடங்களிலும் பாடங்கள் நடக்கின்றன. எல்லாம் அறிவைக் கெடுக்கிற காரியம்' என்பார்கள். 'நேருக்கு நேராகப் படித்தால்தான் படிப்பு; அப்படிப் படிப்பு ஏற்பட்டால் பள்ளிக் கூடத்தில்ப் பிள்ளைகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்து தொலைக்க வேண்டாம்' என்பார்கள். 'குழந்தைகள் வெகு ஜோராய் விஷமம் செய்வார்கள்; விஷமங்கள் எல்லாம் நாடகங்கள் தான். ஒவ்வொரு நிமிஷமும் கலையைக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்; சதா கல்வி கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இயற்கை பெரிய பள்ளிக்கூடத்தைப் போட்டிருக்கிறது. அதிலே பாடல்களும் பாடப் புத்தகங்களும் எண்ணிறந்தன. தெவிட்டா விருந்து, குழந்தைகளுக்கு. 'இதெல்லாம் உங்களுக்கு உதவாது; பள்ளிக்கூடத்துக்குள் வாருங்கள்; பாடப் புத்தகங்களை விரித்து முகத்தில் வைத்துக் கட்டிவிடுகிறோம். சரியான கல்வி நன்றாய் வந்துவிடும்'

என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனவே பள்ளிக் கூடங்கள்—என்ன செய்ய அவைகளை? அவைகளிலே தீயை வைக்கவேண்டாமா' என்பார்கள். ஏன் என்றால், 'பள்ளிக்கூடத்திலே நாற்பது பிள்ளைகளை உட்கார வைத்து, உபாத்தியாயரையும் முன்னே நிறுத்தி விட்டால், என்னத்தைப் படிப்பார்கள் அவர்கள்? செயல் செய்து உடலின் ஒவ்வொரு அம்சமும் தொழில் பட்டாலத்தான் குழந்தைகளுக்குக் கல்வி வரும். அறுபத்து மூவர் மாதிரி உட்கார்ந்திருந்து உபாத்தியாயரின் உபன்னியாசங்களைக் கேட்டால் கல்வி வரவா செய்யும்? குழந்தைகளின் இயல்பான அறிவு பண்பு ஆக்கல் இவைகளைப் பார்க்கப் பார்க்கப் பள்ளிக் கூடங்கள் செய்துவரும் அநியாயங்களையும் கொடுமைகளையும் சகிக்க முடியவில்லை' என்று வருந்துவார்கள். இந்தப் பள்ளிக்கூடங்களிலே படித்த படிப்பின் விளைவைத் தெரிய, 'நமது வயசான பி. ஏ., பி. எல். களிடம் ஐந்து நிமிஷம் பேசிப்பார்த்தால் போதும்' என்பார்கள். 'அவர் (பி.ஏ., பி.எல்.,) களிடம் எந்த விஷயமானாலும் தாறுமாறுமாய்த்தான் பேச்சு வரும்' என்பார்கள் டி. கே. சி.

நமது பள்ளிக்கூடங்களையும் படிப்பு முறையையும் டி. கே. சி அவர்கள் இப்படி வெறுத்து வெகுண்டதன் காரணம் என்ன? அவர்களும் ஒரு பி. ஏ., பி. எல். ஆயிற்றே. சற்று சிந்திப்போம்.

கல்வியின் பயன் பண்புகளைப் பற்றித் தற்போது பலரும் பலவிதமாகப் பேசிவருகின்றார்கள். சிலர் கூறுவார்கள், 'கல்வியின் குறிக்கோள் நற்குணங்களை வளர்ப்பது' என்று. வேறு சிலர் எண்ணுவார்கள், 'உறுதியான உடலிலே உரமானது அறிவை வளர்ப்பது தான் அதன் பயன்' என்று. மற்றும் சிலர் சாதிப்பார்கள், 'மாணிட சக்தியின் முழு வளர்ச்சியும் இசைவான

முறையிலே கருதுவதுதான் அதன் குறி' என்று. இவை எல்லாம் வெறும் கற்பனையே ; நடைமுறையிலே மக்கள் நம்புவது வேறு ஒன்றை ; 'வயிற்றுப் பிழைப்புக்கும் உலக வாழ்வுக்கும் உதவுவதுதான் கல்வி.' இதனாலே தான் ஆதாரக் கல்வி தொழிற் கல்விகள் தற்போது நமது திட்டங்களிலே முன்னிடம் பெற்று வருகின்றன. கவிதை இசை நாடகம் அணைய கலைகளின் ஆனந்த அனுபவங்களைப் பற்றிக் கவலை இல்லை ; வயிறு நிரம்பவேண்டும். ஒரு மரக்கால் விளைந்த இடத்திலே இரண்டு மரக்காலை விளைவிக்கச் செய்வது இன்று மிகவும் அவசரமல்லவா ?

நல்லொழுக்கம்தான் கல்வியின் பயன் என்பவர்கள், அறநெறிமீது ஆர்வமுள்ளவர்கள். உடலையும் அறிவையும் ஒம்பி வளர்ப்பதுதான் கல்வியின் பயன் என்பவர்களுக்கு அறநெறிமீது அக்கரை இல்லை. உடல்வலியும் மதிநுட்பமுமே கல்வியின் முடிவு என்ற சித்தாந்தத்திலே மனப்பயிற்சிக்கு இடமில்லை ; உணர்ச்சி உலகுக்கு இடமில்லை. நிறைகுடமாய்த் தளும்புதலின்றி, உணர்ச்சி ஆவேசங்களுக்கு இடங்கொடாது 'ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய்'க் கல்விமான்கள் விளங்கவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். மாணிட சக்தியின் முழு வளர்ச்சியையும் கல்வியின்மூலம் சாதிக்க முற்படுபவர்கள், கல்வியைத் தனி மனிதன் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள். அவர்கள் கொள்கைப்படித் தனிமனிதனை வாழ்க்கைத் தரத்திலே உயர்த்துவது கல்வியின் பயன் ; சமூகத்துக்கு அவன் பயன்படுகின்றானா? கல்வி அவனுக்கு அணி ; வாழ்க்கை ஏணி ; கல்வியால் அவன் பயன் அடைகின்றான் ; ஆனால் சமூகம் அவனால் பயன் அடைகின்றதா? இல்லை.

அறிவின் சிகரத்தும் ஒழுக்க உச்சியிலும் உலாவி வந்த கல்வியைத் தற்போது வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றோம். கல்வியின் நோக்கம் வயிற்றுப்

பிழைப்பு; சம்பாத்தியம் அதன் முடிவு. பல்வேறு தொழில்களுக்கும் பொருந்துவதாய் அது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர், வக்கீல், குமாஸ்தா, டாக்டர், எஞ்சினீயர்—எதனாலாவது வாழ்வதற்கு வசதி தேடித் தருவதே கல்வியின் குறிக்கோள். பரீட்சை தேறியவர்க்குப் பட்டம் பெறுவதிலும் வேலை பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அல்லவா?

சமீப காலத்திலே கல்வித்துறையிலே புதிய கொள்கை ஒன்று முளைத்திருக்கிறது. அறிவு ஒழுக்கம் தொழில் அல்லது பொருளாதாரத் துறையிலே ஒருவனுக்கு உள்ள பயிற்சி மட்டும் போதாது. குடிமைப் பயிற்சியிலும் மாணவரைப் பயிற்றுவிப்பது அவசியம். இதன் பயனாய்த் தேசியம் அல்லது ஜனநாயகம் கல்வியின் முன்னிடம் பெறுகின்றது. சரித்திரம் ச்யன்ஸ் எதைக் கற்பித்தாலும் தேசியக் கண்ணுடன் கற்பிப்பது, ஜனநாயகப் பண்புடன் படிப்பிப்பது தற்போதைய குறிக்கோள்.

எனினும், இக்குறிக்கோள்கள் எதனையும் ஏற்காத H. G. Wells போன்ற சிந்தனையாளர்கள் உலகிலே இல்லாமல் இல்லை. அவர்களுள் ஒருவர்தான் நமது டி. கே. சி.

குறுகிய கல்வி முறையிலே தன்னலமிகுந்த கல்விப் பயிற்சியிலே அவர்களுக்கு (-டி. கே. சி க்கு) நம்பிக்கை இல்லை. தற்போதைய பொருளாதாரப் போட்டி பூசல்களை அவர்கள் வெறுத்தார்கள். தேசியப் பெருமையை அவர்கள் மதித்ததில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகப் பொதுமையை அவர்கள் போற்றினார்கள். இதைக் கல்வியின் மூலம் சாதிப்பது என்றால் அதற்கு நமது பழங்காலக் கல்வி முறைதான் சரி என்பார்கள். முதன்முதலாக அது உடல் வளர்ச்சியை நாடுகிறது. ஒழுங்கான உணவு உடற்பயிற்சிகளின்

மூலமே அன்றி, பிரமசாரி விரதத்தாலும் கட்டமைந்த உடலும் புலனடக்கமும் சாத்தியமே. குருகுலமுறையிலே அமைந்த படிப்புமுறை பகுத்தறிவை வளர்த்து மனத்தைப் பண்படுத்தி அறிவையும் கூர்மை ஆக்கியது. இலக்கணம் தத்துவம் அரசியல் எதைத்தான் பழைய பிரமசாரி கற்கவில்லை. அவன் பயின்ற இலக்கியம் இசை அணைய கலைகள் அவன் இதயத்தைப் பண்படுத்தி வளர்த்தன.

பழைய கல்விமுறை நமது முன்னோரை வாழ்வாங்கு வாழவைத்தது. குறுக்கு வழியை விடுத்து நேர் வழியைப் பின்பற்றச் செய்தது. மறவழியைத் தவிர்த்து அறவழியைப் பின்பற்றச் செய்தது. பக்தியையும் பற்றற்ற தன்மையையும் போதித்துப் பணிசெய்ய வைத்தது. சக்கரத்திலே வைக்கப்பட்ட களிமண், வளைந்த பாத்திரமாய் வெளிவரல்போல குருகுலத்திலே புகுந்த குழந்தை உடலுறுதியும் மதிநுட்பமும் தன்நம்பிக்கையும் வாய்ந்த காணாயாய் வெளிவந்தான். வயிற்றுப் பிழைப்பைப்பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. வாழ்வதெப்படி என்பதை அவன் அறிவான். தனக்கென வாழ்வதன்று, பிறர்க்காக வாழ்வது அவன் லட்சியம். சுயநலம் பேராசைகளை வெல்லும் வகை அவனுக்குத் தெரியும். தியாக வாழ்க்கையை அவன் நடத்தினான். ஆனால் இன்றைய கல்விமான்களோ? பி. ஏ. க்கள்—அதாவது பிழைக்க ஏலாதவர்கள் என்பது டி. கே. சியின் முடிந்த முடிபு.

பி. ஏ. க்களை உற்பத்தி செய்யும் நமது பள்ளிக் கூடங்கள் எங்கே? பண்டைய குருகுலங்கள் எங்கே? குருகுலங்களை நோக்க நவீன பள்ளிக்கூடங்களிலே தீவைப்பதுதான் சரி என்று தோன்றுகிறதல்லவா? ஏன் என்றால் நமது பள்ளிக்கூடப் படிப்பெல்லாம் பலாச் சூனையை வீசி எறிந்துவிட்டுக் கொட்டையைக் கடித்துக்

கொண்டிருக்கிற காரியந்தானே? அல்ல என்றால், டி. கே. சி. சொல்லுவார்கள், ‘அஸ்ட்ரானமி வானத்திலிருக்கிறது; ஜியாலஜி பூமிக்குள் இருக்கிறது; பாட்டனி காட்டிலிருக்கிறது; பிஸியாலஜி தேகத்திலிருக்கிறது; ஸைக்காலஜி உள்ளத்திலிருக்கிறது—இவை எல்லாம் புஸ்தகங்களிலே எப்படி இருக்கும்? புஸ்தகங்களைப் படித்து இவைகளை அறிந்ததாகப் பாவனைசெய்து கொள்வது எப்படி இருக்கிறது? என்றால் கலியாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிற ஒருவனுக்குப், பெண்பாடசாலை ஒன்றின் ஆஜர் பட்டியலைக்—Attendance Register—கொடுத்துப் புரட்டிப் பார் என்ற கணக்குத்தான்.’”

‘பாடப் புத்தகங்கள் கல்வியைச் சொல்லிக்கொடுத்து விடுமா? இதுவரையும் அவைகள் ஒன்றையும் சொல்லிக் கொடுக்கவில்லை. டார்வின், எடிசன் முதலியவர்கள் நம்முடைய மாணவர்கள் மாதிரி டெக்ஸ்ட் புத்தகங்களையாகட்டிக்கொண்டு அழுதார்கள்? விஷயங்களோடு நேர்நேராகக் கலந்தார்கள். அந்த சன்னிதியில் நின்றே தியானித்தார்கள்; ஒளி பிறந்தது’ என்று விளக்கத் தருவார்கள். டி. கே. சி.

இரண்டாவது பாரத்திலே முதல்நாள் போய்ப்பையன் உட்கார்ந்திருக்கிறான். உபாத்தியாயர் முதன்முதல் கணக்கைத் தொடங்குகிறார்.

‘அறுபத்தேழு லக்ஷத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்று முப்பத்தொன்பதில் a ஆயிரங்களாகவும் b பத்துக்களாகவும் c ஒன்றுகளாகவும் இருக்கின்றன. abc யின் மதிப்பென்ன? எப்படியிருக்கிறது காரியம்! என்ன கொடுமை!

டிரைக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன், இன்ஸ்பெக்டர், ஹெட்மாஸ்டர், உபாத்தியாயர் எல்லோரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என்று வினவுவார்கள் டி. கே. சி.—இதற்குப் பதில் ஏது?

## விருந்தோம்பல்

டி. கே. சி யின் தமிழ்ப்பற்று, கம்பன் மோகம் இவைகளை யெல்லாம் அனுபவித்தவர் சிலர்தான் உண்டு. ஆனால் அவர் வீட்டு விருந்தை அனுபவித்தவர்களோ பலர். வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பதில், டி. கே. சி, அவர் மனைவி ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணி, ஏன்? பேரன் நடராஜன், தவசுப்பிள்ளை சங்கரன் எல்லோருமே பங்கெடுத்துக் கொள்வார்கள்.

இடம் குற்றாலம்; நோம் இரவு பத்து மணி; அந்தச் சமயத்தில்தான் முன்னறிக்கை யில்லாமலே நான்கைந்து நண்பர்கள் வந்து சேருவார்கள். முன்னமேயே நான்கைந்து நண்பர்கள் டி. கே. சி உடனிருந்து தமிழ்க் கவி ஒன்றை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். டி. கே. சி புதிதாக வந்த நண்பர்களை யெல்லாம் வரவேற்றபின் 'இலை போடச் சொல்லலாமா?' என்று தான் கேட்பார். 'இந்த நேரத்தில் இத்தனை பேருக்குச் சாப்பாடு தயாராயிருக்குமா?' என்று சிறிது சந்தேகிப்



ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணி



போம் நாம். ஆனால் உடனே இலை போடப்படும். எல்லா நண்பர்களும் ஒன்றாய்த்தான் உட்காருவார்கள். கூட்டத்தில் பிராமணர் இருப்பார்; கிறிஸ்தவர் இருப்பார்; முகம்மதியர் இருப்பார்; இன்னும் ஹரிஜனத் தோழர்கூட ஒருவர் இருப்பார். எல்லோரும் சமபந்தி தான் அங்கே. அருமையான விருந்து, நான்கைந்து வகைக் கறிகளுடன், வத்தல் வடகங்களுடன், சுவை மிகுந்த மாம்பழங்களுடன் அந்த நேரத்திலே நடக்கும். 'இப்படி இந்த நேரத்திலே இத்தனை நண்பர்கள் வருவார்கள் என்று டி. கே. சி க்குத் தெரியுமா? அல்லது அவருடைய வீட்டில் ஏதாவது 'அட்சய பாத்திரம்' உண்டா?' என்றெல்லாம் நமக்கு அதிசயமாய்த்தா னிருக்கும். ஆனால் அதிசயம் ஒரு நாள் நடந்தால் சரி, தினசரி நிகழ்ச்சியும் இதே விதம்தானே. சாப்பாடோ, பலகாரமோ, பத்து இருபது பேருக்கு எப்போதுமே தயார். நண்பர்கள் வராத குறைதான் டி. கே. சி க்கு. 'இன்று உடன் இருந்து உண்ண அதிகமான நண்பர்கள் இல்லையே?' என்பதுதான் அவருடைய அங்கலாய்ப்பு. அதிகப்படியான நண்பர்கள் வந்துவிட்டார்களே என்று அண்ணியாவது அல்லது தவசுப்பிள்ளையாவது மயங்கியதே கிடையாது. எல்லாம் அண்ணியின் மேற்பார் வையில் ஏக சம்பிரமமாக நடைபெறும் தினசரி விருந்து.

விருந்தினர் பக்கத்தில் இல்லாமல் ஒருநாளாவது டி. கே. சி தனியாகச் சாப்பிட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான். 'அடையாத வாயில் அகம்' என்றெல்லாம் தமிழ்ப் பாக்களைப் பாடித் தெரிந்து கொண்டிருக்கிறோம். டி. கே. சி யின் வீடு அடையாதவாயில் அகம்தான். அவர் சென்னையில் இருந்தாலும் சரி. குற்றாலத்தில் இருந்தாலும் சரி எங்குபோனாலும் இலக்கிய அன்பர்கள் சூழ்ந்தே இருப்பார்கள். செவிக் குணவு தாராளமாகக் கிடைப்பதுபோல வயிற்றுக்கு

உணவும் ருசியாகவே கிடைக்கும். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே தமிழ்ப்பாட்டு வேறே வந்துவிடும். அவ்வளவுதான். பாட்டை அனுபவிப்பதா அல்லது சாப்பாட்டை அனுபவிப்பதா என்றாகிவிடும் நண்பர்களுக்கு.

சுமார் ஏழு எட்டு வருஷங்கள் இருக்கும். திருநெல் வேலியில் ஒருநாள் மத்தியானம் நானும் இன்னும் சில அன்பர்களும் டி. கே. சி யுடன் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாப்பிடுவது பத்துப்பேர்தான் என்றாலும் பரிமாறுவதற்கு இருந்தவர்கள் நான்கைந்து பேர். ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணி, டி. கே. சி யின் மறுமகள், டி. கே. சி யின் வளர்ப்புப் புத்திரி ஜானகி எல்லோரும் ஆளுக்கொரு தட்டேந்தி தவசுப்பிள்ளையோடு போட்டி போட்டுக்கொண்டே பரிமாறினார்கள். சாப்பிட்டு முடியும்போது தமிழ்ப்பாட்டு ஒன்று வந்து விட்டது. டி. கே. சி பாட்டைப்பாட ஆரம்பித்துவிட்டார். வழக்கம்போல் பிரமாதமான 'செட்டிங்' எல்லாம் கொடுத்துத்தான் விளக்கினார். சாப்பிட உட்கார்ந்தவர்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் எல்லோரும் பாட்டை அனுபவித்துக்கொண்டே யிருந்தோம். கை உலர்ந்ததுகூட ஒருவருக்கும் தெரியவில்லை. டி. கே. சி யோ மேலும் மேலும் பாடிக்கொண்டே இருக்கிறார். பாட்டின் விளக்கமும் பரிபூரணமாக முடிந்தது. உடனே, 'சரி! சாப்பிட்ட இலையை எடுத்துவிட்டு டிபனுக்கு இலை போடச் சொல்லவா?' என்று அண்ணி டிபனைப் பற்றி ஞாபகப்படுத்திய போதுதான் நாங்கள் எல்லாம் மத்தியானச் சாப்பாட்டிற்கு உட்கார்ந்தவர்கள் என்ற உணர்ச்சி வந்தது. மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் இலை முன் உட்கார்ந்தவர்கள் நாலு மணிவரை அப்படியே உட்கார்ந்திருக்கிறோம் என்று பின்னால் கடிகாரத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம். இது ஒரு நாள் அனுபவம்.

ஒரேயொரு எச்சரிக்கை. ரயிலுக்குப்போக வேண்டியவர்களோ அல்லது கோர்ட்டில் ஆஜராகவேண்டியவர்களோ டி. கே. சியுடன் இருந்து சாப்பிட விரும்புதல் கூடாது. அப்படி உடன் இருந்து சாப்பிட்டு, அவர் சொல்லும் பாட்டிலே மெய்ம்மறந்து ரயிலைத்தவறவிட்டாலும், கோர்ட்டிலே குறித்தநேரத்தில் ஆஜராகத் தவறி அதற்காக அபராதம் கொடுத்தாலும் அது ஆச்சர்யமில்லைதான். இதற்கெல்லாம் துணிந்தவர்கள் டி. கே. சியுடன் இருந்து உண்பதில் ஆகேபனை எதுவும் இல்லை.

டி. கே. சி உணவை ஊட்டுகிறாரா, அல்லது கவியை ஊட்டுகிறாரா? என்றால் அதெல்லாம் அப்படி லேசாகச் சொல்லிவிடக்கூடிய காரியமில்லை. உணவுச் சுவையையும் கவிச்சுவையையும் சேர்த்து ஒன்றாகவே ஊட்டிவிடுகிறார் அவர் என்பதுதான் என் அனுபவம்.

இன்னும் ஒரேயொரு விஷயம். 'டி. கே. சி யின் புகழ் பெற்ற தோசை'யைப் பற்றிச் சொல்லாவிட்டால் இந்த அத்தியாயம் சரியானபடி எழுதப் பட்டதாகாது. 'டி. கே. சி வீட்டில் செய்யப்படும் தோசை தின்பதற்காகவே சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு ஒரு பயணம் புறப்படலாம்' என்றார் ஒரு நண்பர். தோசை என்றால் உங்கள் வீட்டுத்தோசை எங்கள் வீட்டுத்தோசையல்ல. தோசைக்கென்றே ஒரு தனியரிசி; குலைவாளை என்று பெயர். அதைப் பயிரிட்டு வைத்திருப்பார் அபரிமிதமாக. அந்த அரிசியோடு அளவான உழுந்து, அந்த அரிசி மாவையும் உழுந்த மாவையும் ஆட்டுவதற்கென்றே தனி உரல், நல்ல அகலமானது. இவ்வளவிற்கும் மேலே அந்தத் தோசை சுடுகின்ற 'நைஸ். ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணி ஒருவருக்குத்தான் அந்தத் தோசையைச் சூடத்தெரியும். தவசப்பிள்ளை யெல்லாம் அடுப்பங்கரையை விட்டு அந்த நேரம் ஒதுங்கிக்

கொள்ளவேண்டியதுதான். அடுப்பின் முன்னாலே ஒரு 'ஸ்டீலைப்' போட்டு அதில் வீற்றிருந்து தோசை சுட்ட ஆரம்பித்தால் அதே ஒரு கலை. ஐம்பது தோசை சுட்டாலும் சரி அறுநூறு தோசை சுட்டாலும் சரி எல்லாம் ஒரே 'சைஸ்'. 'காம்பஸ்' வைத்து 'சர்க்கிள்' போடுபவருக்குக்கூட கொஞ்சம் கை பிசகும். அண்ணி சுடும் தோசையெல்லாம் நல்ல பூரணச் சந்திரன் போன்ற வட்ட வடிவமே. இதையெல்லாம் விட, தோசையின் மெதுவு; அனிச்ச மலர் மிகவும் மென்மை வாய்ந்தது என்று கேள்வி. பார்த்ததில்லை என்று சொல்லலாம். அனிச்சமலர் எப்படி இருக்கும் என்றால் டி. கே. சி வீட்டுத் தோசையைப்போல என்று சொல்வது அனிச்ச மலருக்கு ஒரு நல்ல விளக்கம் கொடுத்ததாகும். தோசையுடன் சட்னி, 'கொஞ்சு', பல நாளாய்ப் பக்குவமாகத் தயாரித்த ஊறுகாய் எல்லாம் சேர்ந்தால் அன்னத்துவேஷம் உள்ளவன்கூட ஐந்தாறு தோசை தின்றுவிடுவான். யாரேனும் நண்பர்களுக்கு இந்தத் தோசை தின்னும் பாக்கியம் கிடைக்காதிருந்தால் அவர்கள் இந்த இகலோக இன்பத்தில் அடையவேண்டிய பாக்கியத்தில் ஒன்றை பூரணமாக அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன்.

## கம்பனை மாத்திரமா ரஸிக்கிரார்?

‘டி. கே. சி கம்பனைத் தவிர வேறு ஒரு புலவரையுமே ரஸிக்கமாட்டார். தமிழில் நல்ல பாட்டு என்று ஒன்றிருந்தால் அதைக் கம்பன்தான் பாடியிருக்கவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வார்’ என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். இப்படிச் சொல்லிய நண்பர், தாம் டி. கே. சி யின் கம்பன் பக்தியைப் பாராட்டிச் சொல்வதாக நினைத்துக்கொண்டார். ஆனால் அது டி. கே. சி யின் உண்மையான அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதல்ல.

பழைய உரையாசிரியர்களின் மேற்கோள் கவிகளை அவர் அனுபவிக்கிற அளவு வேறு யாரும் அனுபவிக்கிறதை நான் இன்றுவரை பார்க்கவில்லை. ஓளவை பாட்டு, அப்பர் பாட்டு, மாணிக்கவாசகர் பாட்டு, காரைக்காலம்மையார் பாட்டு ஏன்? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாட்டு முதலிய பாட்டுக்களையும் அவர் அனுபவிக்கத்தான் செய்கிறார். இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர் பழைய

பாட்டுக்கள், புதிய பாட்டுக்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு அவர் தம்மைச் சுற்றியிருக்கும் தமிழ் அன்பர்களை அப்படியே அநாயாசமாக இந்தக் கவிகளை அனுபவிக்கும்படி செய்துவிடுகிறார். கவிதையின் உண்மையான சாயலை அவர் கண்ட கண்ட இடமெல்லாம் போற்றத் தயங்கியதே இல்லை.

வெய்தாய் நறுவிதாய் வேணளவும் தின்பதாய்  
நெய்தானளவி நிறம் பசந்து—பொய்யே  
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்  
கடகம் செறிந்த கையார்.

என்ற ஒளவை பாடலை அவர் பாடிக்காட்டுகின்ற உற்சாகத்தோடு வேறு யாரும் பாடிக்காட்டியதை நான்கேட்டதே இல்லை. பாட்டுப் பாடி முடிந்ததும் சின்னப் பிள்ளைகள் கூட அந்தப் பாட்டை மனனம் பண்ணிவிடுகிறார்கள். அதன் பின் அவ்வளவுதான். வீட்டிலெல்லாம் அதே பாட்டுத்தான். கீரைக்கறிக்கு அன்றைய தினத்திலிருந்து ஒரு 'மவுஸ்' ஏற்பட்டு விடுகிறது; குழம்பு கறி பரிமாறப்படும் பொழுதெல்லாம் 'வெய்தாய் நறுவிதாய்' என்ற அடிகள் தான் அந்தக் குழந்தைகள் வாயிலே.

நந்திக்கலம்பகம், கலிங்கத்துப் பரணிப் பாட்டுக்களை யெல்லாம் அவர் பாடிக்காட்டுவார். தேவார திருவாசகங்கள் எல்லாம் அவருக்கு விலக்கானவை யல்ல.

கிளைகளாய்க் கிளைத்த பல  
கொப்பெலாம், சதுர்வேதங்கிளைகளீன்ற  
களையெலாம் சிவலிங்கம்,  
களையெலாம் சிவலிங்கம், களிகளீன்ற  
சுளையெலாம் சிவலிங்கம்,  
வித்தெலாம் சிவலிங்க சொருபமாக  
விளையுமொரு குறும்பலவின்

முனைத்தெழுந்த சிவக்கொழுந்தை  
வேண்டுவோமே

‘சாட்டி நிற்கும் அண்டமெலாம்  
சாட்டையிலாப் பம்பரம்போல்  
ஆட்டிவைக்கும் அண்ணலார்’

என்ற குற்றலக் குறவஞ்சியின் அடிகள் எல்லாம் தமிழ்  
நாட்டில் டி. கே. சி யால் பிரசித்தியடைந்தவை.

‘டி. கே. சி சங்ககாலத்துக் கவிகளை யெல்லாம்  
அறவே ஒதுக்கிவிடுவார். வழக்கொழிந்த பாஷை என்று  
அவை தள்ளப்படும். அவருடைய உரைகல்லில் சங்க  
காலத்துச் செய்யுள்களுக்கு ஏழரை மாற்றுக்கூடத்  
தேரது’ என்று சிலர் சொல்வார்கள். அது வாஸ்தவம்  
தான். சங்கச் செய்யுள்களில் பெரும்பான்மையானவை  
டி. கே. சி உரைகல்லில் அடையும் கதி இதுதான்  
என்றாலும், உண்மையான பாவம் நிறைந்த கவி, அது  
சங்ககாலத்துக் கவியாகவே இருந்தாலும் சரி அவர்  
கும்மாளிதான் போடுவார், அதை வைத்துக்கொண்டு.  
புறநானூற்றில் ஒரு பாட்டு. பாரதம் பாடிய பெருந்தேவனர்  
பாடியது. காப்புச் செய்யுளாகத் தொகுக்கப்பட்டது.

கண்ணி கார் நறுங்  
கொன்றை, காமர்  
வண்ண மார்பின்  
தாரும் கொன்றை;  
ஊர்தி வால் வெள்  
ஏறே,- சிறந்த  
சீர்கெளு கொடியும்  
அவ் ஏ(று) என்ப;  
கறை மிட(று) அணியலும்  
அணிந்தன்(று), அக்கறை  
மறை நவில் அந்தணர்  
நவிலவும் படுமே

பெண் உரு ஒருதிறன்  
 ஆகின்ற(று), அவ்வுருத்  
 தன்னுள் அடக்கிக்  
 கரக்கினும் கரக்கும் ;  
 எல்லா உயிர்க்கும்  
 ஏமம் ஆகிய  
 நீர் அற(வு) அறியாக்  
 கர கத்துத்  
 தாழ்சடைப் பொலிந்த  
 அருந்தவத் தோற்கே !

என்பது பாட்டு. இந்தப் பாட்டை ஒருநாள் மாலை டி. கே. சி எங்களுக்கெல்லாம் பாடிக் காட்டினார்—அவருக்கே சொந்தமான பாணியிலேதான். சமயத்திலுள்ள பண்பாட்டை எல்லாம் விளக்கி, தமிழ்ப்பாஷை செய்கின்ற கும்மாளியை எல்லாம் எங்களுக்குச் சொன்ன போது என் பக்கத்திலிருந்த நண்பர், 'என்ன சார் ! நம்ம காதையே நம்பமுடியவில்லையே, டி. கே. சி யா இப்படிப் புறநானூற்றுப் பாட்டை அனுபவிக்கிறார்? அவர்தான் சங்ககாலத்துச் செய்யுள்களை யெல்லாம் மன்னார் குடாக்கடலில் கொண்டு போய்ப் போடுங்கள் என்று சொல்பவர் ஆச்சே. இவர் என்ன சார் இந்தப் பாட்டை வைத்துக் கொண்டு இந்தக் கும்மாளி போடுகிறார். இது அதிசயமாக அல்லவா இருக்கிறது' என்றார். ஆம்! அதிசயப்பட வேண்டியதுதான். அவரை உண்மையாய் அறியாதவர்கள் அதிசயம்தான் படுவார்கள். டி. கே. சி யைப் பற்றிப் பலர் பல சொல்லுவார்கள். நேரிலே அவரை ஒருதரம் கேட்டவர்கள்கூட, 'என்ன இவர் இப்படி இப்படி எல்லாம் ஒரே போடாகப் போடுகிறாரே?' என்றுதான் அங்கலாய்ப்பார்கள். பலநாள் அவருடன் பழகவேண்டும். பல பாக்களை அவர் பாடிக் கேட்க வேண்டும். அப்போது தெரியும் உண்மை. உண்மையான கவிதையின் உத்தம நண்பர் அவர் என்று தெரியும்.



ஆனால் அதே சமயத்தில், வெறும் போலிக் கவிதையைக் கண்டோ அல்லது படாடோபத்தைக் கண்டோ அவர் மயங்காதவர் என்பதும் தெரியும். அவரை நல்ல வண்ணம் தெரிந்து கொண்டவர்களுடைய மதிப்பில்-அவரும் அவருடைய பண்பாடும் சிறந்ததொரு ஸ்தானமே பெறும். அவருடைய மதிப்பும் வானளாவ உயரும்.

‘ பூவே பூ புளியம்பூ

பொன்னிறக் கொண்டைக்குத் தாழம்பூ ’

என்ற நாடோடிப் பாட்டில் என்ன இருக்கிறது என்று நாம் நினைப்போம். ஆனால் டி. கே. சி யோ இதில் எத்தனை எத்தனையோ தத்துவங்களைக் காண்பார். இதைப்பாடும் குழந்தைகள் உள்ளத்துக்குள்ளேயே புகுந்து விடுவார். அவர் கண்ணுக்கு மாடு மேய்க்கும் சிறுவன் வருவான் ; அவன் தலையில் புளியம்பூ ஒட்டிக் கொண்டிருப்பது தெரியும் ; அதைக் கண்டு சுள்ளிபொறுக்கும் சிறுமி ‘ நையாண்டி ’ பண்ணுவதெல்லாம் அவர் காதுகளுக்குக் கேட்கும். எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு குழந்தைகளின் உள்ளம் எப்படி எப்படி எல்லாம் கற்பனை பண்ணும் திறமுடையது என்பதைக் கற்பனை பண்ணி விடுவார் அவர்.

நாடோடிப்பாடல்களைச் சேகரிப்பதில், ஸ்ரீ தேவேந்திர ஸத்யார்த்தியின் அடிச்சுவடுகளைப் பற்றி, எத்தனையோ பேர் இன்று முனைந்து வேலை செய்கிறார்கள். சமூகத்தின் ஜீவநாடி இந்தப் பாடல்களிலே துடிப்பதைக் கேட்பார்கள் அவர்கள். இப்பணியில் ஈடுபட்டு உழைப்பவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி டி. கே. சி

சில்லென்று பூத்த

சிறு நெரிஞ்சிச் காட்டுடே

நில்லென்று சொல்லி

நிறுத்தி வழி போனீரே !

ஊரான் ஊரான் தோட்டத்திலே—யாரோ

ஒருத்தன் போட்டானும் வெள்ளரிக்காய்—அதைக்  
காசுக்கு ரெண்டு விற்கச்சொல்லிக்  
காயிதம் போட்டாண்டி வெள்ளைக்காரன்

முதலிய பாட்டுக்களெல்லாம் டி. கே. சி யால் தமிழ்  
நாட்டில் பிரபலம் அடைந்தவை.

தேன் பெருகும் சோலைத்  
தென்னன் வளநாடு  
கனி உதிரும் சோலை  
கன மதுரை நன்னாடு  
வடகாஞ்சி முத்திறங்கும்  
வட மதுரைப் பட்டினமாம்  
தென்காஞ்சி முத்திறங்கும்  
தென்மதுரைப் பட்டினமாம்  
வாழை வடக்கீனும்  
வான் கமுகு தெற்கீனும்  
கரும்பும் இள நீரும்  
கண் திறந்து மடைபாயும்  
கட்டுக் கலங்காணும்  
கதிர் உழக்கு நெற்காணும்  
அரிதாள் அறுத்துவர  
மறுதாள் பயிராகும்  
அரிதாளின் கீழாக  
ஐங்கலத்தேன் கூடுகட்டும்  
மாடுகட்டிப் போரடித்தால்  
மாளாது செந்நெல்லென்று  
ஆனை கட்டிப் போரடிக்கும்  
அழகான தென்மதுரை

என்ற அல்லியரசாணிமாலை அம்மாளைப் பாட்டை அவர்  
அனுபவிக்கிறார். நாட்டின் வளத்தையே அவர் அந்த  
அடிகளிலே காண்கிறார்.

ஆற்று வெள்ளம் நானைவரத்  
 தோற்றுதே குறி  
 மலையாள மின்னல் ஈழமின்னல்  
 சூழ மின்னுதே

என்ற முக்கூடற் பள்ளுப் பாட்டை அவர் பாடினால்-அதில் ஒரு புதிய சுவையையே காண்போம் நாம்.

இதை யெல்லாம் பார்த்தால் அவர் கம்பனை மாத்திரம் ரஸிக்கிறவர் அல்ல, சங்க நூல்களைத் தள்ளு கிறவர் அல்ல, நாடோடிப் பாட்டுக்களைக் கூட அவருக்கு நன்றாய் அனுபவிக்கத் தெரியும் என்ற உண்மைகள் எல்லாம் தெரிகிறதல்லவா?

## எல்லாம் தமிழில் முடியும்

‘புத்தம் புதியகலைகள் பஞ்ச  
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்  
மெத்த வளருது மேற்கே, அம்  
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.  
சொல்லவும் கூடுவதில்லை அவை  
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை.’

என்று யாரோ உரைத்ததாக கவி பாரதியார் அங்கலாய்க்  
கிறார். வாஸ்வதம். இப்படிச் சொன்னவர்கள் தமிழ்  
நாட்டில் இருபது வருஷங்களுக்கு முன்தான் இருந்  
தார்கள் என்றில்லை. அன்று அநேகர் அவ்விதம்  
சொல்லிக்கொண்டிருந்தால், இன்றும் சிலர் அதே  
பல்லவியைப் பாடிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

நமது பள்ளிக்கூடங்களிலே ‘சயன்ஸ்’ முதலிய  
அறிவியற் பாடங்களை யெல்லாம் தாய் மொழியாகிய  
தமிழிலேதான், சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற  
கிளர்ச்சி எழுந்தபோது இந்தப் பாடங்களை ஆங்கில

மொழி மூலமாகக் கற்பிப்பதனால் சிறந்த பலன் ஏற்படாது என்று அபிப்பிராயப்பட்டவர்களும், 'அறிவியற் கலைகளை தமிழ் மொழிமூலம் கற்பிக்க இயலாதே, அக் கலைக்குரிய சொற்கள் தமிழ்மொழியில் இல்லையே' என்றுதான் கையை விரித்தார்கள். இக்குறையை நிவர்த்திக்க 'கலைச் சொல்லாக்கக் கழகங்கள்' அமைத்தார்கள். கலைச் சொற்களைத் தேடித்தேடி அலைந்தார்கள். வட மொழிச் சொற்கள் சில உதவின. ஆனால் தனித்தமிழ் காதலுடைய சிலர், வடமொழியை விலக்கிவிட்டு, வழக்கில் இல்லாத, பொருள் விளங்காத தனித்தமிழ்ச் சொற்களைக் கொண்டு அறிவியல் கலைகளை விளக்க முயன்றார்கள். இவர்களுடைய முயற்சியினால் எல்லாம்—அறிவியற்கலை விளங்கினாலும்—இவர்கள் வடித்தெடுத்த சொற்கள் விளங்குவதாயில்லை. இப்படி யெல்லாம், எல்லோரும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்த போது, சர்வ கலாசாலையார்— 'கமிஷன்' ஒன்றை நியமித்தார்கள். கமிஷனிலோ வெள்ளைக்காரர் பலரும், தமிழ் நாட்டுப் பேராசிரியர்கள் பலரும் இடம் பெற்றிருந்தார்கள். 'விஞ்ஞான சாஸ்திரத்தைத் தமிழ் மொழியில் சொல்லித்தர முடியுமா?' என்பதுபற்றித் தமிழ்நாட்டின் பிரமுகர்களின் சாட்சியத்தைப் சேகரிக்க ஆரம்பித்தார்கள் இவர்கள்.

இந்தக் கமிஷனர்கள் முன்னிலையிலே, 'எல்லாம் தமிழில் முடியும், தமிழில் சொல்ல முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது' என்ற திடமான கொள்கையுடைய டி. கே. சி ஆஜர் ஆனார். இவரும் அப்போது ஒரு கமிஷனர். ஆம்! இந்துமத தரும ஸ்தாபன பரிபாலன சபையின் கமிஷனர்தான். டி. கே. சி க்கோ இந்தப் பிரச்சனை எளிதில் தீர்க்கக்கூடியதாய்ப்பட்டது. 'அறிவியற் கலைகளை அதாவது சயன்சை தமிழர்களாகிய நாம் அறிய வேண்டும்' என்பதுதான் முக்கியமே ஒழிய, தமிழ்ச்

சங்கேதச் சொற்கள் மூலம்தான் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை; இதற்காக தமிழ்ச் சங்கேதச் சொற்களை உற்பத்தி செய்து வீண் காலம் போக்குவது அவசியமில்லை; விஷயத்தை நேர்முகமாய் விளக்க ஆங்கிலச் சொற்களையே உபயோகித்தால் குற்றமில்லை; விளக்கம் மட்டும்தான் தமிழில் இருக்க வேண்டும்' என்றெல்லாம் எண்ணினார் டி. கே. சி, இனி ஆரம்பமாகிறது சாட்சியம். அந்த ரஸமான சம்பாஷணையை அப்படியே கொடுப்பதுதான் நல்லது.

கமிஷன் அங்கத்தினரில் ஒரு வெள்ளைக்காரர்:—

உங்கள் 'வெர்னாகுலரில்' சயன்ஸ் சம்பந்தமான சொற்கள் இல்லையல்லவா? அது உண்மை தானே?

டி. கே. சி:— இந்தக் கேள்விக்கு இடமேயில்லையே.

கமிஷனர்:— ஏன் இடமில்லை?

டி. கே. சி:— தமிழில் சயன்ஸ் இருந்தால் அல்லவா அக் கலைக்குரிய சொற்கள் இருக்கும். கலையே இல்லாதபோது சொற்கள் எங்கிருந்து வரும்?

கமிஷனர்:— ஏது? எங்கள் வேலையை எளிதாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே. சயன்ஸும் இல்லை; சொற்களும் இல்லை. ஆகவே சயன்ஸை தமிழில் கற்பிக்க முடியாதென்று முடிவு கட்டவேண்டியது தானே.

டி. கே. சி:— ஆமாம் முடிவுகட்ட வேண்டியதுதான். நூறு நூற்றைம்பது வருஷங்களாக வெள்ளைக்காரர்களாகிய நீங்கள் வந்து எங்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தும் நாங்கள் கண்ட பலன் என்ன? எங்களுக்கு சயன்ஸ் கிடையாது; சயன்ஸ் தெரியாது என்பதுதானே—சரி, தமிழில் சயன்ஸ் சொற்

கள் இல்லை என்று சொன்னேன். நீங்களும் தலையை ஆட்டிவிட்டீர்கள். போகட்டும்—தமிழ் எப்படியாவது போகட்டும். உங்கள் வெர்னாகுலரான ஆங்கிலத்தில் சயன்ஸ் சம்பந்தமான சொற்கள் உண்டோ?

கமிஷனர் :— என்ன சார் இது? ஏன் இல்லை? இல்லாமலா இத்தனை நாளும் நாங்கள் சயன்ஸ் படித்திருக்கிறோம்; அதைப்பற்றிய ஆராய்ச்சி யெல்லாம் நடத்தி வருகிறோம்?

டி. கே. சி.—ஆம் ஐயா! ஆராய்ச்சிகள் எல்லாம் பல மாய்த்தான் நடத்தி வருகிறீர்கள். அது வாஸ்தவம்தான். ஆனால் அந்த அறிவியற் கலைகளின் பெயர்களையே கொஞ்சம் பாருங்களேன்.

கமிஷனர் :—பார்த்தால்?

டி. கே. சி.—உங்கள் அறிவியற்கலைகள் எல்லாம் என்ன, அரித்மெடிக், பிசிக்ஸ், பிஸ்யாலஜி, பையாலஜி, ஸுவாலஜி, சைகாலஜி, இன்னும் என்ன என்ன 'யாலஜி' களெல்லாமோ சொல்கிறீர்கள். இந்தப் பெயர்கள் எல்லாம் ஆங்கிலமா? இல்லையே கிரேக்க மொழியிலும் லத்தீன் மொழியிலும் இருந்துவந்த பெயர்கள்தானே. கலைகளின் பெயர்களே உங்கள் வெர்னாகுலருக்குச் சொந்தமில்லையே, கலைகள் மட்டும் எப்படிச் சொந்தமாகிவிடும்? உங்கள் வெர்னாகுலரே இப்படிக் கடன் வாங்கிப் பிழைக்கும் போது எங்கள் தாய்மொழியும் இதேபோல பெயர்களைக் கடன் வாங்கினால் என்ன? பிராமிசரி நோட் எழுதிக்கொடுக்க ஸ்டாம்பும் தாளும் எங்களிடம் கிடையாதா? இல்லை கிரீக்கும் லத்தீனும் கடன் தரமாட்டோம் என்று சொல்லுமா? இல்லை—இந்தச் சொற்கள் உங்கள் வெர்னாகுலரில் வந்த பிறகு

எப்படி வாயில் நுழையமுடியாது தவிக்கிறதோ அப்படியே எங்கள் தமிழிலேயும் தவிக்கட்டுமே? என்ன ஐயா குறைந்துவிடும்?

கமிஷனர் :—(கொஞ்சம் திணறிப்போய் பின்னால்) நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் விஞ்ஞானக் கருத்துக்களை உங்கள் தாய்மொழியில் விளங்கும்படி சொல்லமுடியாது என்பதையாவது ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா?

டி. கே. சி :—யார் ஒத்துக்கொள்கிறார்கள்? அடிப்படையான விஞ்ஞானக் கருத்து எதையுமே, அது எவ்வளவு சிக்கலான விஷயமானதா யிருந்தாலும் தமிழில் விளங்கும்படி அழகாகச் சொல்லிவிட முடியும்.

கமிஷனர் :—முடியுமா?

டி. கே. சி :—முடியும் ஐயா முடியும். நீங்கள் யாரேனும் ஒரு கடினமான விஞ்ஞானக் கருத்தை ஆங்கிலத்தில் சொல்லுங்கள். நான் அதைத் தமிழர்களுக்கெல்லாம் புரியும்படியான தமிழில், தமிழ் நடையில் சொல்கிறேன் பாருங்களேன். [எல்லோரும் மௌனம் சாதிக்கிறார்கள்.]

சரி நீங்களோ ஒன்றும் சொல்லவில்லை; நானே சொல்கிறேன். ஆங்கிலமும் சொல்லி தமிழில் மொழிபெயர்த்துக் காட்டுகிறேன். பையாலஜி என்ற உயிர் நூல்க்கையில் ஒரு முக்கியமான உண்மை. அதாவது 'Ontogeny is the recapitulation of phylogeny' ஆங்கிலம். இதற்குத் தமிழ் சொல்கிறேன் கேளுங்கள். 'ஆண்டாஜனி என்பது பைலாஜனியைப் பிண்டமாய்க் கூறுவதாகும்.' என்ன விளங்குகிறதா?



கமிஷனர் :—(சிரித்துவிட்டு) என்ன விசித்திரமான தமிழ் ஐயா உம்முடைய தமிழ்?

டி. கே. சி :—உங்கள் இங்கிலீஷ் மட்டும் விசித்திரமாயில்லையோ? ஆண்டாஜனி, பைலாஜனி யெல்லாம் உங்கள் பேரனார் வீட்டு வார்த்தையா என்ன? அவை உங்கள் வெர்னாகுலரான ஆங்கிலமல்லவே.

கமிஷனர் :—சரிதான் ஐயா! இந்த உண்மையை எங்கள் வெர்னாகுலரில் 'The history of the individual will reveal the history of the race' என்று சொல்லமாட்டோமா? சொல்லி எல்லோருக்கும் விளங்கச்செய்ய மாட்டோமா?

டி. கே. சி :—ஓகோ! ரொம்ப சரி. பெரிய உண்மையை ஆங்கிலத்தில் சொல்லித்தான் விட்டீர்கள். நானும் தமிழில் சொல்கிறேன் கேளுங்கள். 'ஒரு பிராணியின் பிறப்பு வளர்ப்பே இனத்தின் பிறப்பு வளர்ப்பைக் காட்டும்' என்று சொல்லலாம் அல்லவா? அப்படிச் சொன்னால் தமிழ் பேசுகிறவர்களுக்கு எல்லாம் விஷயம் என்ன என்று விளங்கத்தானே செய்யும்.

கமிஷனர் :—சரிதான்! எங்கள் வெர்னாகுலரில் எதை எதைச் சொல்ல முடிகிறதோ அதையெல்லாம் தமிழிலும் சொல்லமுடியும் என்றுதான் கூறுகிறீர்.

டி. கே. சி :—ஆமா! அதற்கும் சந்தேகமா? தமிழில் சயன்ஸ் சம்பந்தமான சொற்கள் இல்லைதான் அதனால் சயன்ஸையே தமிழ்மொழியில் மாணவர்களுக்குக் கற்பித்துவிட முடியாது என்று கருதுவது எவ்வளவு தவருனது என்று இப்போதாவது தெரிகிறதா?

சாட்சியம் இவ்வாறு முடிவடைந்தது. வெள்ளைக்காரக் கமிஷனருக்கு எப்படியோ உண்மை கொஞ்சம்

விளங்கிவிட்டது. ஆனால் 'கால் குழாய் மாட்டிய கருத்த துரைகளாகிய' நம்மவர்களுக்கோ (கமிஷனர்களாக இருந்தவர்களுக்குத்தான்) விஷயம் விளங்கவில்லை. ஆங்கிலத்தை விட்டுவிட முடியுமா? ஆங்கிலத்தைத் தமிழாக்கிக் கொண்டால் என்ன அனர்த்தம் விளைந்து விடுமோ என்றுதான் ஏங்கினார்கள் என்று கேள்வி.

'எல்லாம் தமிழில் முடியும்' என்று கட்டியம் கூறுபவர் டி. கே. சி. அதை நிரூபித்துக் காட்டவும் அவரால் முடிகிறது. சங்கேதச் சொல் அல்ல முக்கியம். சொற்கள் காட்டும் உண்மைதான் முக்கியம் என்று தானே அவர் சொல்கிறார்.

# தமிழ் வசனமும் தண்ணீர் ஸ்நானமும்

‘டி. கே. சி ஒரு Fad; எதை எடுத்தாலும் பிரமாதப் படுத்துவார்; எல்லாம் Exaggeration தான்’ என்று கூடப் புகார் சொல்பவர்கள் உண்டு.

“கவிதையா, கம்பன் ஒருவனால்தான் பாட முடியும்; தமிழ் வசனமா, கல்கி ஒருவர்தான் தமிழ் வசனம் எழுதுகிறார்; சங்கீதமா ஸ்ரீமதி M. S. சுப்புலக்ஷ்மி சங்கீதம் ஒன்றுதான் சங்கீதம். அதுதான் Soul-subduing music என்றெல்லாம் சொல்கிறாரே, வானளாவப் புகழ்கிறாரே, இதெல்லாம் Exaggeration இல்லாமல் வேறு என்னவாம்?” என்று கோபத்தோடு கேட்கிறார் ‘நடுநிலை’ விமர்சகர் ஒருவர்.

உண்மைதானே; இதற்கெல்லாம் அவர் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். இதைப் பற்றி அவரையே கேட்டேன் ஒருநாள். “ஆமாம்! நான் அப்படித்தான் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம்

உண்மைதானே! உண்மையைச் சொன்னால் அது Exaggeration ஆகுமா? கம்பன் ஒருவன் தான் கவிஞன்; கல்கிதான் சிறந்த வசனகர்த்தா; கோகிலகான M. S. சுப்புலக்ஷ்மிதான் நல்ல சங்கீத விதூஷி என்பதில் இந்த விமர்சகர்களுக்கு கோபம் இல்லை. டி. கே. சி ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதில்தான் கோபம். ஆம்!, பெண்சாதியைப் புருஷன் அடித்தால் அதனால் பெண்சாதிக்குப் புருஷன் பேரில் கோபம் இல்லை. அதைப் பார்த்து அடுத்த வீட்டுக்காரி சிரித்தால்தானே கோபம்” என்று நையாண்டியுடனே பதில் சொன்னார்.

தமிழ் வசனத்தைப்பற்றி டி. கே. சி யின் அபிப்பிராயம் என்ன என்பதை நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

\*“தமிழில் பாஷை தோன்றிய நாளிலிருந்தே வசனம் உண்டென்று சொல்லவேண்டும். தமிழில் மாத்திரம் அல்ல, பேசப்படுகிற எந்தப் பாஷையிலுமே வசனம் என்பது எப்போதும் உள்ளது. பாஷை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாஷை என்றால் மக்கள் உள்ளத்தில் நிகழ்வதை வெளிப்படுத்துவதுதான். கோபமோ, ஆத்திரமோ, சோகமோ, கருணையோ, மனசில் உண்டானால் அதை அப்படியே வாய்திறந்து மனிதன் சொல்லி விடுகிறான். அவ்வாறு சொல்வதே வசனம்.”

“தமிழ் மக்கள் தங்கள் உள்ளக்கிடைகளை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். எத்தனையோ விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியிடுவதிலெல்லாம் ஒரு தொடர்பு, ஒரு முறை நாளடைவில் ஏற்பட்டு தமிழ் வழக்கு என்றும் ஒன்று உண்டாகி யிருக்கிறது. இந்தத் தமிழ் வழக்கு என்பது தமிழ் மக்கள் நாவிலேயே இருக்

கிறது. உண்மையில் தமிழ் பாஷையே ஆடவர் பெண்டிர் பிள்ளைகளான தமிழ் நாவிலே கிடப்பதுதான். நாவைவிட்டு ஏடுகளில் மாத்திரம் கிடக்குமானால் அது தமிழ் அல்ல. பாஷைகளின் அமைப்பையும் மர்மத்தையும் ஆராய்ந்த நிபுணர்கள் 'ஒரு வார்த்தையோ, முடிபோ வழக்கிழந்து விட்டது என்றால், காரியத்தை சாதிக்க அதனால் முடியவில்லை என்று ஆகும். ஆகவே அது ஒழிந்து போனது நல்லதே' என்று சொல்லுகிறார்கள்.

“இப்படித் தமிழில் எத்தனை எத்தனையோ வார்த்தைகள் வழக்கிழந்து போயிருக்கின்றன. புதிதான வார்த்தைகளும் முடிவுகளும் நெடுகிலும் பாஷைக்குள் வந்து புகுந்து தங்கி இருக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலையிலுள்ள பாடலை ஒரு புறமும் திருவரங்கக் கலம்பகத்துப் பாடலை மறுபுறமும் வைத்துப் பார்த்தால், தமிழ் பாஷை எவ்வளவு தூரத்துக்கு வேறுபட்டிருக்கிறது என்பது சாமான்யமாகத் தெரிந்துவிடும். வேறொரு பாஷைதானோ என்று பழந்தமிழில் பழகாதவர்கள் சந்தேகிக்கவும் கூடும். இருந்தாலும் மாறுபாடுகளுக்கு ஊடெல்லாம் தமிழ்ப் பண்பு என்ற தனித்த பண்பொன்று தொடர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பண்பு, வழக்கில் உள்ள சொற்களிலெல்லாம், இதர பாஷைகளிலிருந்து வந்த திசைச் சொற்களில் எல்லாம் கூட ஊறி நின்று தமிழர் செவிக்குச் சுவை தந்திருக்கிறது. தமிழ்ப் பண்போடு கூடிய சொல்லுக்கே—பேச்சானாலும் சரி, எழுத்தானாலும் சரி—இனிமையோ வேகமோ ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட தமிழ் வசனத்தை எழுபது வருஷத்துக்கு முன்பே மேல் நாட்டார் ஒருவர் நன்றாகத் தெரிந்து அனுபவித்திருக்கிறார். தமிழ் அகராதிக்கெல்லாம் அதிகார கர்த்தா என்று சொல்லக்கூடிய வின்ஸ்லோ ஆசிரியர் தன்னுடைய

தமிழ் அகராதியின் முகவுரையிலே தமிழ் வசனத்தைப் பற்றிச் சொல்லி வருகையில், 'தமிழின் வளத்தையும் வலிமையையும் கருதும்போது அநோடு ஒப்பிடுவதற்குத் தற்கால ஆங்கில ஜெர்மன் பாஷைகளைத்தான் சொல்லவேண்டும்' என்று அழுத்தமாகச் சொல்லுகிறார். 'பழகு தமிழ்ச் சொல்லருமை' என்று புலவர் ஒருவர் உடல் புளகித்துச் சொல்லியிருக்கிறார்".

இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தான் டி. கே. சி மக்கள் பேசும் பாஷையில் எழுதும் கல்கியின் வசனத்தை, 'வசனம்' என்கிறார். ஏனைய மக்களுக்கும், ஏனைய பாஷைக்கும் இல்லாத, தமிழ் மக்களுக்கும், தமிழ் பாஷைக்கும் உரிய தனித்த பண்பைக் காட்டுவன அவர் வசனம் என்கிறார். இதையெல்லாம் வெறும் Exaggeration என்று யாராவது ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா, என்ன?

டி. கே. சி எதையுமே Exaggerate பண்ணுகிறவர்தான் என்பதற்கு நண்பர்கள் அவருடைய 'பச்சைத் தண்ணீர் சிகிச்சை முறை'யையும் அடிக்கடி உதாரணமாக எடுத்துக்காட்டுவார்கள். "என்ன சார்! உங்கள் டி. கே. சி எதற்கெடுத்தாலும் பச்சைத்தண்ணீர் ஸ்நானம், ஸ்நானம் என்று உயிரைவிடுகிறாரே? இது சாத்தியமா சார்" என்று நொந்துகொண்டார் ஒரு நண்பர். இவருடைய அறியாமையைக் கண்டு நாம் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறதே யொழிய டி. கே. சி யின் சிகிச்சை முறையைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதே யில்லை. பச்சைத்தண்ணீர் ஸ்நானத்தின் மகிமையைப் பற்றி இன்று மேல்நாட்டார் பெரிய பெரிய புராணமே பாடியிருக்கிறார்கள். 'Dr. Kuhnee's System of Water Cure' எல்லாம் நாம் படித்தவை தான். ஆனால் நம்பிக்கையோடு இந்த வைத்தியம் செய்ய முனைகிறதில்லை. டி. கே. சி யோ அவருக்கு

எப்போதும் உண்டான துணிச்சலுடனேயே இந்த சிகிச்சை முறையையும் துணிந்து கையாண்டு பார்த்தார். முறையில் வெற்றியையும் கண்டார். அதைவிடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு பிறர்க்கும் உபதேசிக்கிறார். அவ்வளவுதான்.

டைபாயிட் காய்ச்சலா? அல்லது மலேரியா சுரமா? வைசூரியா அல்லது டயாபடிக் கார்பங்கிளா? ஜலதோஷமா அல்லது மண்டை யிடியா? வயிற்று வலியா அல்லது கீல்வாதமா? எல்லாவற்றிற்கும் ஒரே மருந்துதான் அவரிடம். எல்லாம் பச்சைத் தண்ணீர் ஸ்நானம்தான். குடம் குடமாகத்தான் தலையில் தண்ணீர் கொட்ட வேண்டும். வியாதிக்குத் தக்கபடி தண்ணீர்க் குடங்களின் எண்ணிக்கைத்தான் கூடும் குறையுமே ஒழிய மருந்தென்னவோ ஒரே மருந்துதான். இதுதான் அவர் செய்யும் தீவிரப் பிரசாரம். இதைப் பற்றி 'தமிழ் வசனகர்த்தர்' கல்கியே ஒரு நல்ல குறிப்பைக் கொடுத்திருக்கிறாரே!

\* "ஸ்ரீமான் டி. கே. சிதம்பரநாத முதலியாரைப் பற்றி விகடன் நேயர்கள் ஏற்கனவே நன்கறிவார்கள். சென்ற வருஷம் மழைகாலத்தில் ஒரு நாள் அவருக்கு உடம்பு சுரமென்றும், படுத்த படுக்கையாய் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டதின்மேல், அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் வீடு அடைந்ததும் நான் கண்ட காட்சி—அதைக் குறிப்பிட 'திகைப்பு', 'பிரமிப்பு' என்பனவெல்லாம் சரியான வார்த்தைகள் அல்ல. அப்போது 'சோ' வென்று மழை பெய்துகொண்டிருந்தது. கம்பளிச் சட்டை போட்டுக்கொண்டு போயிருந்தேன் நான். ஆனால் சுரமாய்க் கிடப்பவர் என்று நான் கேள்விப்பட்ட கனவான் செய்ததென்ன? முற்றத்தின் மூலையில் மாடியில் பெய்த ஜலம் 'கொட

\* ஆனந்த விகடனில் வெளிவந்தது.

கொட'வென்று தாரையாய்க் கொட்டிக்கொண்டிருந்தது. அந்தத் தாரையில் அவர் சாவதானமாக உட்கார்ந்து ஸ்நானம் செய்துகொண்டிருந்தார்!"

“ஸ்நானம் முடிந்ததும் ‘உங்களுக்குச் சுரம் என்று சொன்னார்களே!’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘ஆமாம்; சுரந்தான். நேற்று 104 டிகிரி இருந்தது. இன்று 102 டிகிரி இருக்கிறது’ என்றார். ‘பின், அதற்குள் பச்சை ஜலத்தில்.....’ என்று நான் இழுக்க,

‘ஆமாம் சுரத்துக்கு இது சிகிச்சை. குளிர்ந்த ஜல ஸ்நானத்தினால்தான் நேற்றைவிட இன்று குறைந்திருக்கிறது. நாளைக்குப் பூராவும் சொஸ்தமாகிவிடும்’ என்று முடித்தார்.”

“பிறகு, தமது ‘மலேரியா’ சுரத்தின் கதையை ஆரம்பித்தார். பதினைந்து வருஷ காலம் மலேரியா வினால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் பயனில்லை என்றும், கடைசியாக குளிர்ந்த ஜல ஸ்நானத்தின் மூலந்தான் மலேரியாவை வெற்றிக்கொண்டதாகவும் கூறினார்.”

“இவ்வளவுக்குப் பிறகு என்னுடைய பெருமையை நான் சொல்லிக்கொள்ளாமல் இருக்க முடியுமா? என்னுடைய ஜலதோஷத்தின் சரித்திரத்தை எடுத்து விட்டேன். ஸ்ரீமான் முதலியாருடைய முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடிற்று. தம்முடைய ஜல சிகிச்சை முறையைச் சோதனை செய்வதற்கு இவ்வளவு நல்ல பாத்திரம் கிடைத்ததே என்று போலிருக்கிறது. ‘தினம் இரண்டு தடவை காலையிலும் மாலையிலும் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்து வாருங்கள். ஜலதோஷம் நீங்காவிட்டால் என்னைக் கேளுங்கள்’ என்றார் அவர். ‘ஆள் உயிரோடிருந்தாலல்லவா உங்களைக் கண்டு கேட்பதற்கு?’ என்றேன். பிறகு



குளிர்ந்த ஜல ஸ்நானம் சம்பந்தமாக என்னுடைய அனுபவங்களைக் கூறினேன். ஒரு தரம் குளிர்ந்த தண்ணீரில் குளித்து ஜலதோஷம் அதிகமாகி குளிர்ந்த தண்ணீர் ஸ்நானத்துக்கே முழுக்குப் போட்டதை எல்லாம் சொன்னேன். ‘ஸார்! நீங்கள் ஒருதடவை ஸ்நானம் செய்து விட்டு நிறுத்தியதுதான் தவறு, தொடர்ந்து மறுபடியும் செய்திருக்கவேண்டும்’ என்றார் ஸ்ரீமான் முதலியார்.”

“நம்பிக்கை ஏற்படுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவரோ நான் அங்கிருக்கும் போதே மறுபடியும் சென்று முற்றத்தின் மூலையில் உட்கார்ந்து மழைத்தாரையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார். அல்லாமலும் வீட்டிலுள்ள ஏழுவயதுப் பெண் குழந்தையைக் கூப்பிட்டார். ‘அம்மா! உனக்கு சுரம் கிரம் வந்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார். ‘குளிர்ந்த ஜலத்தில் குளிப்பேன்’ என்றது குழந்தை. இதற்குப்பிறகு என் உயிருக்குத் துணிந்தேன். தும்மலுடன் வீட்டுக்குள் நுழைந்தவன் கொட்டுகிற மழையில் நேரே குழாயடிக்குச்சென்று உட்கார்ந்தேன். அன்று என் வீட்டில் ஏற்பட்ட அல்லோல கல்லோலத்தைச் சொல்ல முடியாது. ஏறக்குறைய ஒன்பது மாதம் ஆகிறது தினந்தோறும் தவருமல் இரண்டு தடவை குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்துவருகிறேன். உயிரோடிருக்கிறேன் என்பது வெளிப்படை. குளிர்ந்த ஜலம் வெற்றி பெற்றுவிட்டது. ஜலதோஷத்துக்குத் தோல்விதான்.”

இதுதான் கல்கியின் குறிப்பு. என்ன? தமிழ் வசனமும் தண்ணீர் ஸ்நானமும் எப்படி இணைந்து போய்விடுகிறது பார்த்தீர்களா?

## தமிழ் இசை இயக்கம்

---

தமிழ்நாட்டில் தமிழ் இசை இயக்கம் இன்று தலை தூக்கி நிற்கிறது. செட்டிநாட்டு ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கோயம்புத்தூர் சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் முதலிய பெரியார்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் பெரிய பங்கெடுத்து வேலைசெய்திருக்கிறார்கள். சென்னையிலிருந்து நடைபெறும் 'கல்கி' பத்திரிகை, செட்டிநாட்டு 'குமரன்' முதலிய பல பத்திரிகைகள் எல்லாம் நல்ல முறையிலே பிரசாரம் செய்து வந்திருக்கின்றன.

நமது முன்னோர்கள் இசையை நன்றாகவே அனுபவித்திருக்கிறார்கள். இசையை அனுபவிக்க நல்ல காதும் இருந்திருக்கிறது என்றெல்லாம் சரித்திரம் நமக்குச் சொல்கிறது. சங்க இலக்கியங்களில் காணுகின்ற கானல்வரி, வேட்டுவவரி முதலிய வரிப்பாட்டுகள் என்ன? ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய குரவைப் பாட்டுகள்தான் என்ன?—ஏன்? குறவஞ்சி பள்ளப்பாட்டு

முதலியவைகள் தான் என்ன ? இவைகளெல்லாம் தமிழ் னுக்குப் பண்டைக் காலத்திருந்தே நல்ல சங்கீதத்தை அனுபவிக்கும் திறமை இருந்திருக்கிறது ; நல்ல சங்கீதம் தமிழர்களுக்கும் உரியதுதான், என்றெல்லாம் தெரிய வைக்கிறது. இறைவனையே 'ஏழிசையாய் இசைப் பயனாய்க்' கண்டவர்கள் அல்லவா தமிழ் பக்தர்கள். தேவாரப் பண்கள் எல்லாம் உள்ளம் உருக்குவனவாய் அமைந்திருக்கின்றனவே.

ஆனால், எப்படியோ இந்தத் தமிழன் வாழ்விடை படாடோபம் வந்து புகுந்துகொண்டது. தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே பாடுவது அனுசிதம் என்று கருதப் பட்டது. 'சுந்தரத் தெலுங்கு' தமிழ்க் கச்சேரிகளிலே அதிகமான இடம் பெற்றது. பாகவதர்களோ தெலுங்குப் பாட்டுகளுக்கும் கன்னடப் பாட்டுகளுக்கும் முக்கியமான இடத்தைக்கொடுத்து, தமிழ்ப் பாட்டுக்களை 'துக்கடா' என்று ஒதுக்கித்தள்ளினர். உள்ளம் உருக்கும் பாவம் கலந்த இசையை எல்லாம் மறந்து, வெறும் நாதசுகத்திலேயே தங்களை மறந்தனர். பாடுகிற பாட்டுக்களுக்கோ பாடுகிறவர்களுக்குப் பொருள் தெரியாது ; கேட்கிறவர்களுக்கோ பொருள் தெரியவே தெரியாது. சுரம் நிரவல் முதலிய சிலம்படி வித்தை களுக்கோ குறைச்சல் கிடையாது. இதைக்கண்ட ஒரு சிலர் நெஞ்சம் குமுறினார்கள். இதயத்தைத் தாக்கும் பாவம் கலந்த இசையே தமிழர்களுக்கு வேண்டும் என்று பத்திரிகைகளில் எழுதினார்கள் ; மேடைகளில் பேசினார்கள்.

இப்படிப் பேசியவர்களில் முதன்மையானவர் டி. கே. சி. 'எனக்கு சங்கீத ஞானம் கிடையாது என்று பாகவதர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும். நான் ஆடம்பரமான வெற்றொலியிலே மயங்கிவிட மாட்டேன். பாடுகின்ற பாட்டின் பொருள் பாடுகிறவர்

களுக்கும் தெரியவேண்டும்; கேட்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் பாட்டிலே வருகிற பாவம் தெரியும், பாட்டையும் கேட்பவர்கள் அனுபவிக்க முடியும்' என்று யாருக்கும் அஞ்சாமல் பேசினார்; எழுதினார். இப்படிப்பட்ட ஒரு பிரசாரம் செய்ததின் பலன் என்ன ஆயிற்று? செட்டிநாட்டு அரசர் பெருந்தகை ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் இப்படியே நினைத்தார்கள். தமிழிசை வளர்ச்சிக்கு பதினாயிரக்கணக்கான தொகைகளைப் பரிசுகொடுக்க முன் வந்தார்கள். அதன் காரணமாகத் தமிழிசை வளர்ச்சிக்கிளர்ச்சி ஒரு பெரிய இயக்கமாக மாறிவிட்டது.

எதிர்ப்புகள் அங்கங்கே தோன்றத்தான் செய்தன. எதிர்ப்பு இல்லாவிட்டால், சாரமற்றுப் போய்விடாதா எந்த இயக்கமும்? இந்தத் தமிழிசை இயக்கம் தமிழ் நாட்டிலுள்ள மக்களைத் தட்டி எழுப்பிற்று. தமிழ் அன்பர் பலர் தமிழிசை வளர்ச்சியில் முனைந்து ஈடுபட ஆரம்பித்தார்கள். அந்த முயற்சியின் முதற்படிதான் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மகாநாடு. 1941-ல் நடந்த தமிழ் இசை மகாநாட்டிற்கு டி. கே. சி தலைமை வகித்தது எவ்வளவு பொருத்தம். 'கலைகள் சம்பந்தமாக டி. கே. சி அபிப்பிராயமே என்னுடைய அபிப்பிராயம். அவர் சொல்வதை யெல்லாம் நான் சொல்வதாகவே நினைத்துக் கொள்ளலாம்' என்று ராஜாஜி செய்த ஆசீர்வாதத்தில்தான் எவ்வளவு உண்மை இருந்தது.

தேவகோட்டைக்கு, மற்ற இடங்களும் சளைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் தமிழிசைச் சங்கங்கள், தமிழ் இசை அரங்குகள், ஏன்? தமிழ் இசை மகாநாடுகள் தான். காயன கந்தர்வ சங்கீத சாம்ராட் செம்பை வைத்தியநாத பாகவதர் முதலிய 'பெரிய கை'கள் எல்லாம் தமிழ் இசை இயக்கத்தில் கலந்துகொள்ள வந்து விட்டனர். கச்சேரி சென்னையில் நடந்தாலும் பம்பாயில்

நடந்தாலும் எங்கும் தமிழ் மணம் கமழ்கின்றது. சாஹித் யங்களுக்கும் பஞ்சமில்லை என்று தெரிந்து விட்டது. எத்தனை மகாநாடுகள் எங்கு நடந்தாலும் சரி அங்கெல்லாம் டி. கே. சி இருப்பார். எல்லா இடத்திலும் அக்ரஸ்தானம் டி. கே. சிக்குத்தான்.

இந்த இயக்கத்திற்கே சிகரம் வைத்ததுபோல் சென்னையில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் ஏக அமாக்களமாக மகாநாடும் இசையரங்கும் நடைபெற்று வருகின்றன. இனித் தமிழ் நாட்டில் தமிழரிடையே தமிழில்த்தான் பாடவேண்டும் என்ற பிரசாரத்திற்கே அவசியமில்லை. எல்லாம் டி. கே. சி செய்த சேவையின் பயன்.

## பரதநாட்டியம்

---

‘ துள்ளி ஓடுகின்ற உணர்ச்சியிலேதான் பெரிய உண்மைகள் பிறக்கின்றன ; உயர்ந்த சங்கீதங்கள் வழிகின்றன ; ஓவியங்கள் உயிர் பெற்று எழுகின்றன ; காவியங்கள் விரிகின்றன ’ என்று எங்கேயோ படித்த ஞாபகம். ஒரு நல்ல பரதநாட்டியக் கச்சேரியை, அதிலும் நாட்டியப் பெண்ணின் அபிநயங்களை யெல்லாம் கூர்ந்து கவனித்து ரஸித்தோமானால் இந்த உண்மை நன்கு விளங்கும். பரதநாட்டியமே உணர்ச்சியிலே பிறந்து, பார்ப்பவர் உள்ளத்திலெல்லாம் உணர்ச்சியை ஊட்டி, எல்லோரையும் உணர்ச்சி மயமாகவே ஆக்கிவிடுவதுதானே !

‘ பரதநாட்டியம் லளிதமும் எழிலும் நிறைந்த கலை. இந்தக் கலையின் மூலம் விதவிதக் கோலங்களையும் அற்புதக் கனவுகளையும், அபூர்வ தாள இசைகளையும் உள்ளச் சாயல்களையும் சிருஷ்டிக்கலாம். புதுப் புதுக் கற்பனைகளையும், ரஸ பாவங்களையும் மிகச் சுலபமாக வெளிப்படுத்தலாம். இந்தக்கலை நிரந்தர அழகு நிரம்

பியது. அது ஒரு தனி உலகைச் சேர்ந்ததாகும்... இந்தக் கலையை வர்ணிக்க முயல்வது வலந்தத்தின் எழிலையும் உதயத்தின் பரவசத்தையும் வர்ணிக்க முற்படுவது போலத்தான்' என்று ஒரு ரஸிக நண்பர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒரு அபூர்வமான, அதிசயமான கலை தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஏதோ இடைக்காலத்தில் இக்கலை கொஞ்சம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஸ்ரீமதி பாலசரஸ்வதி, பந்தநல்லூர் ஜெயலக்ஷ்மி முதலியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் பல பாகங்களில் பரதநாட்டியக் கச்சேரி நடத்தி பெரும்புகழ் மட்டுமல்ல, பெரும் பொருளையே ஈட்டி வருகிறார்கள். கலைக்காகவே வாழ்கின்ற ஸ்ரீமதி ருக்மணி அருண்டேல் அம்மையோ இக்கலையைப் புனர் உத்தாரணமே செய்கிறார். பெரிய பெரிய கௌரவமான குடும்பங்களில் எல்லாம் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்பிக்கப்பட்டு வருகிறது. கலை விழாக்களிலும் இசையரங்குகளிலும் இச்சிறு பெண்கள் பெரும்பங்கெடுத்து விழாவைச் சிறப்பிக்கிறார்கள். சென்னையில் ஸ்ரீ C. K. விஜயராகவன், I. C. S. அவர்களின் புத்திரி ஹேமா மாலினி, 'கல்கி' சதாசிவம் இவர்களின் மக்கள் ஆனந்தி, ராதா, நெல்லையில் ஸ்ரீ ஹனுமந்த ராவ் (Dt. Health Officer) அவர்களின் மகள் லலிதா முதலியவர்கள் எல்லாம் பரதநாட்டியத் துறையில் நல்ல புகழ்பெற உரியவர்கள் என்று தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்று கேட்டால் டி. கே. சி என்றுதான் எனக்குப் பதில் சொல்லத் தோன்றுகிறது.

1928 முதல் டி. கே. சி சென்னையில் இந்துமத பரிபாலன போர்டின் கமிஷனராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு முன்னமேயே ஸ்ரீமதி பாலசரஸ்வதி (வீணை தனம்மாளின் பேத்திதான்)

சென்னையில் இருக்கத்தான் செய்தாள். அவளுக்குக் கைவந்துள்ள கலையை அதுவரை யாரும் அவ்வளவு பிரமாதமாக அனுபவித்து விடவில்லை. ஏதோ ஒருநாள் டி. கே. சி மிஸஸ் ஹரிஜன் சாஸ்திரி முதலிய சகாக்களுடன் பாலசரஸ்வதியைச் சென்று கண்டார். அவளும் இவர்கள் முன்னிலையிலே ஒன்றிரண்டு பதங்களுக்கு அபிநயம் பிடித்துக்காட்டினாள். அவ்வளவுதான் பார்த்தவர்கள் பரவசம் அடைந்தார்கள். ஒரு புதிய உலகத்தை யே கண்டது போலிருந்தது அவர்களுக்கு. அன்று முதலே டி. கே. சி பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் பாலசரஸ்வதியைப்பற்றி. 'எல்லாம் பிரமாதம்' என்பது தான் பாலசரஸ்வதியின் அபிநயத்தைப் பற்றி அவர் கூறும் விமர்சனம்.

பாலசரஸ்வதியின் புகழ் பரவிற்று. திருநெல்வேலி வரைகூட எட்டிற்று. 1935-ல் திருநெல்வேலியில் ஒரு கல்யாண வீட்டிற்கே பாலசரஸ்வதியை வரவழைத்தார் அவர். வட்டத் தொட்டியிலேயே ஒரு அபிநயக் கச்சேரி வேறே நடந்தது. வட்டத்தொட்டி அங்கத்தினர் களை யெல்லாம் அன்று மாலை யிலேயே கூட்டி வைத்து பதங்களைப் பாடிக்காண்பித்தார். பின்னால் கச்சேரி ஆரம்பமாயிற்று. பதங்களோ மேலும் மேலும் சென்றன. ஜயம்மாள் பின்னிருந்து பாவபூர்வமாகப் பாட பாலசரஸ்வதி தன்னை மறந்து அபிநயம் பிடித்தாள். பார்த்தவர்களோ தங்களையே மறந்தார்கள். ஆனந்த வெள்ளத்திலேயே மிதந்தார்கள் கொஞ்சநேரம். ஆந்திர சர்வகலாசாலை வைஸ் சான்ஸலர் டாக்டர் சி. ஆர். ரெட்டி முதலியவர்கள் எல்லாம் அன்று விஜயம் செய்து அபிநயத்தை அனுபவித்தார்கள். வட்டத் தொட்டி அங்கத்தினர்களோ "அவள் பரதநாட்டியம் ஆடினாள். நாங்கள் பரதவித்து உளம்வாடினோம்" என்று திருக்கச்சூர் நொண்டியுடன் சேர்ந்து பாட ஆரம்பித்து



விட்டார்கள். பல சொல்வானேன்? டி. கே. சி யின் வீட்டு வேலைக்காரிகூட 'அட! பாதகத்தி மகள் என்ன ஆட்டம் ஆடுகிறார்' என்று சொல்லி மூக்கின்மேல் விரலை வைத்து விமரிசனமே செய்துவிட்டாள்.

அன்று முதல் வட்டத் தொட்டியினருக்கு பரத நாட்டியப் பயித்தியமே பிடித்தது. தூத்துக்குடியில் பாலசரஸ்வதியின் பரத நாட்டியமா, வட்டத் தொட்டியே டி. கே. சி யின் தலைமையில் அங்கு சென்று சேரும். சென்னையில் பரதநாட்டியக் கச்சேரியா ஒருநடையே கட்டலாமா? என்றுதான் தோன்றும். இப்படியேதான் டி. கே. சி யின் அடிச்சுவடுபற்றி பாவபூர்வமான இசையை, உணர்ச்சி மயமான பரதநாட்டியத்துடன் அனுபவித்தோம் நாங்கள்.

டி. கே. சி தமிழ்நாட்டுச் சங்கீதத்தையோ அல்லது பதங்களையோ பற்றிப் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 'அது தெய்வகானம் ஐயா! தெய்வகானம். தமிழர் சங்கீதம்தான் பாவத்திற்குரியது, உணர்ச்சியோடு இதயத்தில் பாயக்கூடியது' என்ற பீடிகையோடு பதங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார். 'தமிழ்ப் பதங்கள் ஆயிரக்கணக்கானவை தமிழ்நாட்டில் உண்டு. பதங்களை நேரில் பாடக்கேட்டு பாவங்களை அனுபவிப்பதே முக்கியம். அனுபவிக்க அனுபவிக்க பாவம் இதயத்தில் ஏறிநிற்கும். உணர்ச்சி ஒன்றை மாத்திரம் விடாது கொள்வோமேயானால் பாவசங்கீதமாகவே பாடவும் வரும். பதங்களில்தான் ராகங்களின் மூர்ச்சைகளைத் தெளிவாய் தெரியக்காணலாம்' என்று முடிப்பார். பதங்களில் அவருக்குள்ள ஈடுபாடும் அவைகளைத் தான் அனுபவிப்பதுடன் மற்றவர்களையும் அனுபவிக்கச் செய்யும் திறனும் இன்று தமிழ் உலகம் நன்கறியும்.

பரத நாட்டியத்தின் மூலமாய்த்தான் பெண்ணின் பெருமையை உணர்கிறார் அவர். 'கலை என்றால் அது

பெண்களுக்கு உரியது. அதை வளர்க்கக் கூடியவர்களும் அவர்களே. காரணம்: அவர்கள் எல்லாம் உணர்ச்சி வயப்பட்டவர்கள். வீண் படாடோபத்தில் மயங்காதவர்கள். எதைச் சொன்னாலும் உணர்ச்சியோடு ஒட்டி நோக்குகிறார்கள். உணர்ச்சியோடு ஒன்றியே அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குக் கவிதை, கலை முதலிய விஷயங்களை யெல்லாம் பற்றிச் சொல்வது எவ்வளவோ எளிதானதாயிருக்கிறது' என்று டி. கே. சி சொல்லும் போதெல்லாம், 'கலைகளைப் பற்றி நாம் எவ்வளவோ தெரிந்திருக்கிறோம்' என்று எண்ணுகின்ற ஆடவர்கள் கொஞ்சம் நாணித் தலைகுனியத்தான் வேண்டியிருக்கிறது.

## சமய தத்துவம்

சில வருஷங்களுக்கு முன் ஒரு பிரசங்கம் கேட்க நேர்ந்தது. பேசியவர் ஒரு சைவசமயப் பிரசாரகர். பொருளோ, 'கடவுளைக் காட்டுகின்றார்' என்பதாகும். ஏதடா! இத்தனை நாளாகக் கடவுள் நம் கைக்குள் அகப் படாமல் தப்பித்துக் கொண்டு இருக்கிறாரே அவரை இன்றாவது கண்டு கொள்ளலாம் அல்லவா? என்று தான் போனேன். 'இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே' என்று நாவுக்கரசர் எல்லாம் கையை விரிக்கிறபோது இவர் எளிதாகக் கடவுளைக் காட்டுகிற தென்றால் அதில் எனக்கு மிகுந்த உத்சாகம் இருந்ததில் வியப்பில்லை அல்லவா! ஆனால், பிரசங்கத்தில் எவ்வளவு ஏமாற்றம். பிரசங்கியார் அழகாக ஞானசம்பந்தப் பெருமானின் கதையை விஸ்தாரமாகவே எடுத்துரைத்தார். சீர்காழியில் சிவபாத இருதயர் மகனாக அவர் அவதரித்தது, மூன்று வயதில் தந்தையுடன் நீராடச் சென்றது, தந்தை மூழ்கியபோது 'அம்மையே அப்பா' என்று அழுதது,

மூவுலகிற்கும் தாயாகிய பார்வதி தேவி குழந்தைக்குப் பாலூட்டியது, குழந்தையாகிய சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்று பாட ஆரம்பித்தது, 'பீடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவனன்றே!' என்று வான வீதியைச் சுட்டிக் காட்டியதை எல்லாம் சாங்கோபாங்க மாக விளக்கித்தான் கூறினார். இப்படிப்பட்ட சிவபெருமானே முழுமுதல் கடவுள், அவனைச் சுட்டிக்காட்டுகின்றார் சம்பந்தர் என்ற அளவிலே பிரசங்கம் முடிந்து விட்டது. இதுதானே கடவுள் தத்துவத்தை விளக்குகின்ற முறை, இதற்குத்தானே 'கடவுளைக் காட்டுகின்றார்' என்றெல்லாம் விளம்பரம் என்று எண்ணிய போதுதான் சமயதத்துவத்தைப் பற்றிப் பேசுவது அவ்வளவு லேசான காரியம் இல்லை என்று தெரிந்தது.

ஆனால் டி. கே. சி யிடம் போய்க் கொஞ்சம் பேசிப் பாருங்கள். எவ்வளவோ சிக்கலான சமய தத்துவங்களை யெல்லாம் எவ்வளவு எளிதாக அவர் சொல்லிவிடுகிறார் என்று தெரியும். 'நாம் வாழும் இந்த உலகம், மண், தண்ணீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆகியது. இந்த அகண்டமான பிரபஞ்சத்திலே முதலில் எங்கும் ஆகாயமே வியாபித்திருந்தது. அந்த ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து தண்ணீரும், தண்ணீரிலிருந்து நிலமும் தோன்றின என்று அறிவாளிகள் சொல்கிறார்கள். இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்களையும் பாகுபாடு செய்துகொண்டே போனால் பகுக்கப்பட முடியாத ஒரு நிலை வரும். அந்த நிலையில் உள்ள பொருளைத்தான் 'அணு' என்று குறிப்பிடுகிறோம். அந்த அணுவும் கூட எல்லாம்வல்ல இறைவன் கட்டளை படியேதான் இயங்குகிறது. அந்த அணுவின் உடம்பாகவும் உயிராகவும் உணர்ச்சியாகவும் தின்று தொழிற் படும் சக்தி ஒன்றிருக்கிறது. அணுவுக்கு உள்ளேயும்

வெளியேயும் இருந்து, இவ்வுலக காரியங்களை யெல்லாம் நடத்திவைக்கிறது அந்தச் சக்திதான். அதையே பெரியவர்கள் கடவுள் என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் கடவுள் தத்துவத்தை நல்ல பீடிகையோடு விளக்கிப் பின்னாலும்,

வான் நின்(று) இழிந்து வரம்பிகந்த  
மாபூதத்தின் வைப்பு எங்கும்  
ஊனும் உயிரும் உணர்வும் போல்  
உள்ளும் புறத்தும் உள்ள என்ப;

என்ற கம்பர் பாட்டைச் சொல்லுவார்.

வான் கெட்டு மாருதம் மாய்ந்து  
அனல் நீர் மண் கெடினும்  
தான்கெட்டலின்றிச்  
சலிப்பறியாத் தன்மையனுக்கு  
ஊன்கெட்டு, உயிர்கெட்டு  
உணர்வுகெட்டு என் உள்ளமும்போய்  
நான் கெட்டவா பாடித்  
தெள்ளேனம் கொட்டாமோ!

என்ற திருவாசகத்தையும் மேற்கோளாகக் காட்டி மேலும் மேலும் விளக்குவார் விஷயத்தை. இவ்வளவுதானா? இல்லை. இன்னும்,

‘சாணினும் உள்ளன், ஓர் தன்மை  
அணுவினைச் சத கூறிட்ட  
கோணினும் உள்ளன்’

என்றெல்லாம் மறுபடியும் கம்பரையே சான்று காட்டுவார். பகுக்க முடியாதது அணு என்றில்லை அதையும் பகுத்து ‘எலக்கிரான்ஸ்’, ‘புரோடான்ஸ்’ என்றெல்லாம் நிர்ணயித்து அந்த அணுவிற்கும் அணுவாய் விளங்கும் ‘கோணி’லும் இறைவன் இயங்கும் தன்மையை எல்லாம் அவர் விளக்கினால் அந்த விஷயத்தைப் பற்றி முடிவான தீர்ப்பே சொல்வது போலத்தானிருக்கும். அவ்வளவு

எளிதாகப் பெரிய விஷயத்தை எடுத்துச் சொல்லிவிடும் திறன் அவரிடம் உண்டு.

கடவுள் தத்துவத்தை விளக்கியபின் கடவுளுக்கும் நமக்கும் உள்ள சம்மந்தம் தெரிய வேண்டுமா ?

அதற்கும் வரும் ஒரு பாட்டு.

விரகில்த் தீயினன்  
பாலிற்படு நெய்போல்  
மறைந்து நின்றுளன்  
மாமணிச் சோதியன்  
உறவுகோல் நட்(டு)  
உணர்வுக் கயிற்றினால்  
முறுக வாங்கிக்  
கடையமுன் நிற்குமே

என்ற பாட்டைப் பாடுவார். 'நாம் கடவுளுடனேயே ஒன்றியிருக்கிறோம். வேறுகத் தனித்து நிற்கவில்லை என்ற உண்மையைச் சதா மனசில் வைத்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சிந்திப்போமானால் மறைந்து நின்றுள்ள மாமணிச் சோதியன் முன்னிற்கும்' என்றெல்லாம் விஷயம் விளக்கப்படும்.

இப்படிப் பெரிய சமயதத்துவங்களை யெல்லாம் நன்றாக அறிந்தவர் நம்மையெல்லாம் போலவே உருவ வழிபாட்டிலும் ஈடுபடுவார்.

ஆலயங்கள் ஏனையா ?  
அபிஷேகங்கள் ஏனையா ?  
கோலங்கொடிகள் ஏனையா ?  
கொட்டுமுழக்கம் ஏனையா ?  
பாலும் பழமும் வைத்துநிதம்  
பணிந்து நிற்பதேனையா ?  
சீலம் பேணும் உள்ளத்தை  
தெய்வம் தேடி வாராதோ ?

என்றெல்லாம் கேள்வி கேட்கமாட்டார். உருவ

வழிபாட்டைப்பற்றி அவருடைய எண்ணங்களை நான் கூறுவதைவிட முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாட்டுக்கு முன்னுரை எழுதும் முகத்தால் அவர் கூறுவதையே நேரில் தெரிந்து கொள்வதே நல்லது.

“சமயத்தில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, தத்துவ உண்மை; அதாவது கடவுள், இறுதியில்லாத இடமெங்கும் பரவி நிற்கிறான். உயிர் உள்ளன, இல்லாதன, ஆகிய எல்லாப் பொருள்களிலும், நின்று ஆட்டுகிறான். இந்த உண்மையில் திளைத்து ஆனந்திப்பது ஒருபுறமிருக்க, வழிபாட்டுக்குரிய உருவத்தில் ஈடுபட்டு பேரானந்தம் கொள்கிறது சமயத்தின் மற்றைய முடிபான உண்மை.”

“நம்முடைய மூதாதைகள் முதலில் சொன்ன உண்மையையும் இரண்டாவதாகச் சொன்ன அடையாளத்தையும் அபூர்வமாய் அனுபவித்திருக்கிறார்கள்.”

“முருகன் வழிபாடு மிகப்பூர்வமான காலத்திலிருந்து தமிழ் மக்களது இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. இறுதியில்லாத நிலவானத்தை நிலத்தோகை விரித்தாடும் மயில் என்று உருவகப்படுத்தினார்கள். எங்கும் நிறைந்த கடவுள்த் தத்துவத்தை முருகன் என்று உருவகப்படுத்தினார்கள். இந்த முருகனாகிய மூர்த்தியில் ஈடுபட்டுப் பாடிய அரிய பாடல்கள் எண்ணிறந்தன.

உதாரணம் :

வெட்டுங் கடாமிசைத்  
தோன்றும் வெங் கூற்றன்  
விடும் கயிற்றூல்க்  
கட்டும் பொழுது  
விடுவிக்க வேண்டும்  
கராசலங்கள்

எட்டும் குலகிரி  
 எட்டும் விட்டோட எட்  
 டாத வெளி  
 மட்டும் புதைய  
 விரிக்கும் சலாப  
 மயூரத் தனே !

என்பது கந்தரலங்காரப் பாட்டு.”

“முத்தொள்ளாயிர ஆசிரியர் முருகன்மீதுள்ள பக்தி பரவசமான தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பாடித் திகைத்தவர். அவர் வாக்குமூலத்திலிருந்து தான் முருகனைப் பற்றிய பாடல்கள் பல இருந்தனவென்று தெரிகிறது. அவை அபூர்வ பக்தி பாவம் கொண்டவை என்றும் தெரிகிறது. முருகன் என்றும் மயில் என்றும் சொல்லும் போது, இறுதியில்லாத இடமெங்கும் நிறைந்த கடவுள் தத்துவத்தையே குறித்து ஈடுபட்டார்களென்பதும் தெரியவருகிறது.”

முத்தொள்ளாயிர ஆசிரியருக்கு முருகனிடத்தில் உள்ள பக்தியைவிட உளம் நிறைந்த பக்தி யுடையவர் டி. கே. சி என்றால் அது மிகையல்ல.

டி. கே. சி நல்ல சைவர். அவர் இட்டுக்கொள்ளும் சந்தனப்பொட்டே அதற்குச் சான்று பகரும். என்றாலும் பிற மதங்களையோ சமயக் கொள்கைகளையோ கொஞ்சமும் வெறுப்பவர் அல்லர். அப்பர் தேவாரத்தில் எவ்வளவு ஈடுபாடோ அவ்வளவு ஈடுபாடு நம்மாழ்வார் பாசுரங்களிலும் அவருக்கு உண்டு. “வேதங்கள் ஐயா! என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!” என்று சிவபெருமானை மாணிக்கவாசகருடன் சேர்ந்து கூவியழைப்பார் ஒரு முறை. உடனே,

பேறுதரினும், பிறப்பிறப்பு நோய்மூப்பு  
 வேறு தரினும் விடேன் கண்டாய் !



என்று கண்ணன் கழல் இணைகளையே கட்டிப் பிடிப்பார். கருவை வெண்பா அந்தாதிப் பாட்டை எவ்வளவு உணர்ச்சியோடு பாடிக் காட்டுவாரோ அதே உணர்ச்சியோடு திருவரங்கக் கலம்பகத்துப் பாட்டையும், பாடிக்காட்டுவார். அவர் முன்னிலையில் நாம் நம்மையே மறந்து விடுவோம். பால் வண்ணனும் கடல் வண்ணனுமோ அவர் நாவில் போட்டி போட்டுக்கொண்டே நடம்புரிவார்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை. சென்ற சில மாதங்களுக்கு முன்தான் திருநெல்வேலி ம. தி. தா. இந்து கலாசாலையில் நடந்த நன்கொடையாளர் தினத்தில் ஜில்லாக் கலெக்டர் திவான்பஹதூர் ஸ்ரீ வி. என். விஸ்வநாத ராவ் தலைமையில் டி. கே. சி பேசியபோது, சமயதத்துவங்களை யெல்லாம் மாணவர்கள் எவ்வாறு உணர வேண்டும், அதற்கு நமது கலாசாலைகள் எல்லாம் எப்படிப்பட்ட கல்வியை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகச் சொல்லி விட்டு, கடைசியாக ஷேக்ஸ்பியர் நாடக பாத்திரங்களில் ஒருவராகிய கார்டினல் உல்சி (Cardinal Wolsey) சொல்லும்,

Had I but serv'd my God with half the zeal  
I serv'd my King, he would not in mine age  
Have left me naked to mine enemies

என்ற அடிகளை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக விளக்கி விட்டு, பின்னால் அதற்கு நேரிடையான கருத்துடைய,

சொக்கருண்டு துணையென்றிராய் ! அவர்  
பக்கல் அன்பு பழுத்த தென்று ஓர்கிலாய்  
மக்கள் என்றும், மனை யென்றும், வாழ்வென்றும்  
ஒக்கல் என்றும் உருகும் என் நெஞ்சமே !

என்ற பதிற்றுப்பத்தந்தாதிப் பாட்டை அவருக்கென்று உரிய பாணியிலேயே பாடி விளக்கியபோது அவருடைய கனிந்த பக்தி, முதிர்ந்த அறிவு, சமய

ஞானம் எல்லாம் நன்றாக விளங்கிற்று. தலைவரும், டி. கே. சி யே 'தமிழ்நாட்டின் ஞானகுரு', 'எனது குருநாதர்' என்றெல்லாம் முடிவுரையில் பாராட்டிய போது அது மிகவும் பொருத்தமானதென்றே பட்டது.

சமயதத்துவங்களை விளக்குவது கடினமான காரியந்தான். குப்தமான தத்துவங்களையெல்லாம் உள்ளடக்கிய நடராஜரது திருநடனத்தை யெல்லாம் நாம் லேசாக அனுபவிக்க முடியாதுதான். ஆனால் டி. கே. சி யையும் அவர் சொல்லும் பாடல்களையும் மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டோமேயானால் இந்தக் கஷ்டமான காரியங்களும் எளிதாகவே முடிந்துவிடும் என்று தான் தோன்றும். முயன்று பார்த்து முடிவுக்கு வருவதே நல்லதல்லவா !

சில பாடல்களுக்கு டி. கே. சி தரும் விளக்கத்தை அவரது வாய் மொழியாகவே கேட்டால் போதும். கேளுங்கள் கீழே வரும் மூன்று பாடல்களை மட்டும்.

“நம்முடைய ஞானிகள் உண்மைத் தத்துவம் அதாவது கடவுள் தத்துவம் இப்படித்தான் இருக்கிற தென்று தெளிவாய்க் கண்டிருக்கிறார்கள்.

தற்காலத்து சயன்ஸும் அந்தத் தத்துவத்தைக் காணத்தான் செய்கிறது.

சயன்ஸ் காணுகிறது அனுமான முறையில்த்தான்.

நூறும் நூறும் இருநூறு என்றால் அனுமான முறையில்த்தான் உண்மையைக் காண்கிறோம். ஆனால் இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்லும்போது அனுமான முறையில்க் காண்கிற காரியம் அல்ல. நேருக்குநேரே காண்கிறோம்.

ஆம் ; உண்மைத் தத்துவத்தை சயன்ஸ் காண்கிறது என்றால் அனுமான முறையில்த்தான். ஞானிகள் காண்பதோ நேருக்கு நேர் காண்கிற முறை.

ஞானிகளுக்கு ஒரே ஏக்கம், ஒரே ஆசை. ஏகமாய், ஒரே தத்துவமாய், ஆனந்தமாய் இறைவன் இருக்கிறான். நான் என்று வேறில்லை. அவனுடைய மானச விளை யாட்டுகளில் இந்த நான் ஒன்று. அவ்வளவு தான்.

நான் என்ற உணர்ச்சி அற்றுவிட்டால் மிச்சம் ஒரே வஸ்துத்தான். கடவுள் தான்.

இறைவனோடு ஒன்றாய் விட்டு நாமே இல்லாமல் ப் போய்விடுவது தான் முக்தி நிலை. இந்த முக்தி நிலையை சதா தியானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஞானிகள். தியானத்தின் வேகத்தினால் முக்தி நிலையை அடைந்து விட்டதாகச் கனவுகூட காண்கிறார்கள். பிறகு தெரிகிறது கனவென்று.

தாயுமானவர் சொல்லுகிறார் :

ஆணவ இருளுக்குள் இருக்கிற தன்னை மீட்பதற்காக இறைவன் கைகாட்டி அழைத்ததாக ஒரு கனவு காண்கிறார் தாயுமானவர்.

மைகாட்டும் மாயை மயக்கம் அற, நீ குருவாய்க்  
கைகாட்ட வும்கனவு கண்டேன் பராபரமே

இந்த விதமான கனவு பல ஞானிகளுக்கும் வருவ துண்டு. அவர்களுடைய அனுபவத்தைப் பல வகை யிலும் பாடி வைத்திருக்கிறார்கள்.

அப்பர் சுவாமிகள் பாடிய பாடல் ஒன்றைப் பார்க்கலாம்.

காஞ்சீவரத்தில் வெள்ளைக் கம்பம் என்கிற ஒரு மூர்த்தி. அந்த மூர்த்தியினிடத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரே பக்தி ஒரே காதல். சதா அந்த மூர்த்தியை எண்ணிக்கொண்டிருப்பாள். மூர்த்தியின் சொரூபமும் அழகும் அவளை விட்டு அகலுவதில்லை.

ஒரு நாள் தன்னுடைய படுக்கை அறையில் படுத்திருக்கிறாள் பெண், அயர்ந்த நித்திரை.

திடீரென்று ஒருவர் படுக்கை அறைக்குள் புகுந்து, “இதார் இங்கே படுத்திருக்கிறது?” என்று அதட்டிக் கொண்டு வந்தார். பெண் பதறிப்போய் எழுந்து இப்படியும் அப்படியுமாகத் தப்பி ஓடப்பார்த்தாள். பயத்தினால் வந்த குழப்பத்தில், ‘ஓ ஓ கள்ளரோ இங்கு வந்துவிட்டீர். நான் என்ன செய்வேன்?’ என்று திகைத்துப்போய் நின்றுவிட்டாள். அறிவு இழந்த நிலையில் நின்றுவிட்டாள்.

வெள்ளநீர்ச் சடையனார் தாம்  
வினவுவார் போலவந்(து) என்  
உள்ளுளே புகுந்(து)நின் றார் ;  
உறங்குநான் புடைகள்போந் து  
கள்ளரோ புகுந்தீர்என் ன.

சிறிது நேரங் கழித்து பெண்ணுக்கு அறிவு வந்தது. இடையில் என்ன நேர்ந்தது? சொல்லுகிறார் அப்பர் சுவாமிகள்.

என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு சொன்னார்.

கலந்தெனை நோக்கிநக் கு  
வெள்ளரோம் என்றுநின் றார்  
விளங்கினம் பிறையினு ரே.

“அடடா! பிறைகுடி இருந்த அழகுதான் என்ன சிரித்து நின்ற சாகசம் தான் என்ன என்று” கனவைக் காலையில் வந்த தோழியிடம் சொல்லுகிறாள் பெண்.

கனவை இப்படி யெல்லாம் விளக்க வேண்டியிருக்கிறது ஞானிகளுக்கு.

வெள்ளநீர்ச் சடையனார் தாம்  
வினவுவார் போலவந்(து) என்

உள்ளுளே புகுந்(து)நின் றூர் ;  
 உறங்குநான் புடைகள்போந் து  
 கள்ளரோ புகுந்தீர் என் னக் ;—  
 கலந்தெனை நோக்கிநக் கு  
 வெள்ளரோம் என்றுநின் றூர்  
 விளங்கினம் பிறையினு ரே.!

\*

\*

\*

“குமரகுருபர சுவாமிகளது காலமும் துளசிதாசரது காலமும் ஒட்டிய காலம் என்று சொல்லுகிறார்கள். ஒட்டிய காலமாகவே இருக்கலாம்.

ஆனால் சுவாமிகள் கம்பராமாயணத்தை துளசி தாசருக்கு எடுத்துச் சொன்னார்கள் என்றும், துளசிதாசர் அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லுகிற வதந்தியை எவ்வளவுக்கு ஒப்புக்கொள்ள இயலுமோ சொல்லமுடியாது. துளசிதாசரை அப்படியே விட்டு விடலாம்.

ஆனாலும் ஒரு காரியம் :—சுவாமிகள் பழைய இலக்கியங்களை அனுபவித்து வந்தார்கள் என்பது சிதம்பரச் செய்புட் கோவையிலுள்ள அழகான பண்பட்ட பாடல்களைப் பாடும்போது தெரியவரும். அற்புதமான பாடல்கள் சில, தமிழ்ப் பாடலின் தொன்மையையும், அருமையையும் எடுத்து விளக்குகின்றன.

ஒரு பாடலைப் பார்க்கலாம் :— அணுவுக்குள் அணுவாய், இறுதியில்லாமல் போனாலும், கடவுள் மயந்தான்.

நகைத்திர மண்டலம், அதற்கு அப்பாலுள்ள மண்டலங்கள் என்று இறுதியில்லாமல் தொடர்ந்து போனாலும் கடவுள் மயந்தான்.

பேதமற்ற ஒரே வஸ்துவாய், நுட்பத்துள் நுட்பமாயும், பேரண்டப் பெருவெளியாயும் நிறைந்திருக்கிருன் கடவுள்.

அப்படி நிறைந்துள்ள வஸ்துவுக்கு உருவம் உண்டென்றால் எங்கும் நிறைந்த ஒரே உருவந்தான் உருவம்.

அடி, நடு, முடி என்று சுட்டிச் சொல்ல முடியாத தன்மையது அது.

இந்த நிலையில் பெரிய நீண்ட உருவமுடையது கடவுள் என்று சொல்லி அடி முடிகளை நெடுமால் பிரமன் காண மாட்டாது திகைத்து நின்றார்கள் என்று சொல்லுவதெல்லாம், ஏகதேசப் பொருளில் வந்த உபசாரந்தான்.

பாடலைப் பார்க்கலாம் :

ஓர் உருவாய் நிறைந்தநீ,

இருவர்க்கு(கு) அன்(று) உணர்வரிய

பேர் உருஒன்(று) உடைபையாய்

நின்றதும்ஓர் பெருமையே!

எங்கும் நிறைந்த வஸ்துவுக்கு உருவம் கொடுத்த மாத்திரத்தில் ஒடுங்கிவிடுகிறது என்பது பாடலின் குறிப்பு.

இந்த விஷயத்தைக் கம்பர் எப்படிச் சொல்லுகிறார்!

நரசிம்ம மூர்த்தியாய் உருவெடுத்துக் கொண்டது எங்கும் நிறைந்த பரம்பொருள். எவ்வளவோ விசாலமான உருவந்தான்.

எட்டுத் திசையும் திறந்தது. அண்ட முகடு கீறியது. அப்படி வியாபித்து நின்றது நரசிம்ம மூர்த்தியின் உருவம். ஆனாலும் உருவந்தானே.

சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன் நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைப் பார்த்தார்,—(ஒரு அற்புதமான நாடகம்.)

அடடா! “கடவுளே, என்ன செய்து விட்டீர்! உருவம் ஒன்றை அவசரத்தில் எடுத்து விட்டீர். எங்கும் நிறைந்த தத்துவம் நீங்கி, ஒடுங்கி அல்லவா போய் விட்டீர்.” என்று பரிதவிக்கிறார் பிரமன்.

பல்ஆ யிரகோடி அண்டம்,—பணிக்கடலுள்  
நில்லாத மொக்குள் எனத்,—தோன்றுமால் நின் உழையே!  
எல்லா உருவமுமாய் நின்றாய்க்கு,—இவ்வுருவம்  
வல்லே படைத்தால்,—வரம்புண்மை ஆகாதோ!

[பல்லாயிர கோடி அண்டம்: விண் எங்கும் காணும் எண் இறந்த உலகங்கள்; பணிக்கடலுள் நில்லாத மொக்குளென: சமுத்திரத்தில் ஏதோ உண்டாய் மறையும் குமிழிகள் போல்; தோன்றுமால் நின் உழையே: உன்னுடைய இறுதியில்லாத ஏக தத்துவத்தில் உண்டாகி மறைகின்றன. ஆகவே—எல்லா உருவமுமாய் நின்றாய்க்கு: எல்லா உருவமாய் அமைந்து நிற்கும் உனக்கு; இவ்வுருவம் வல்லே படைத்தால்: இந்த நரசிம்ம உருவத்தை அவசரத்தில் படைத்துக் கொண்டாயானால் வரம்பு உண்மை ஆகாதோ: இறுதியில்லாத தத்துவம் போய், வரம்புள்ளது என்னும் தன்மை, அடடா! உண்டாய் விடுகிறதே உனக்கு.]

குமரகுருபர சுவாமிகள் பாடலும் கம்பர் பாடலும் ஒரே விஷயத்தை ஹாஸ்யத்தோடு ஒரே போக்கில் தானே சொல்ல வருகின்றன.

கம்பர் பாடலை சுவாமிகள் பூரணமாய் அனுபவித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

சுவாமிகளுக்கும் கம்பருக்கும் உள்ள சம்பந்தத்தை நிறுத்திக் கொண்டால் போதும். துளசி தாசரை அப்படியே விட்டு விடலாம்.

சைவ சமயப் பண்பாடு முப்பதினாயிரம் வருஷமாக வளர்ந்து பழுத்து ஆனந்தத்தைக் கொடுப்பது.

மூர்த்தி ஒன்றை வழிபட்டு எத்தனை எத்தனையோ பெரிய ஆன்ம லாபங்களை நம்மவர் சாதித்து வந்திருக்கிறார்கள்.

மூர்த்திகளுக்காகக் கட்டி வந்திருக்கிற கோயில்களை இப்படி அப்படி என்று சொல்லிவிட முடியுமா, எவ்வளவு பக்தி எவ்வளவு ஆனந்தம் உருவெடுத்த மாதிரி நிற்கின்றன.

ஒரு ஞானி தன் அனுபவத்தை எப்படி அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள்.

“அதோ எழுந்தருளி இருக்கிறான் சிவபெருமான். அவனைப் பாடுங்கள். நத்தவனம் வைத்து புஷ்பம் எடுத்து அவனுக்கான சின்னஞ்சிறு பணிகளைச் செய்து கொண்டிருங்கள். அலங்கரித்த திருமேனியைப் பார்த்துப் பார்த்துக் களியுங்கள்.

இப்படியெல்லாம் செய்யும்போது ஆணவம் மெள்ள நீங்கி உள்ளத்தில் தெளிவு உண்டாய் விடும். பிறகு எல்லாம் சிவனது செயல் வேறொன்றும் இல்லை என்னும் சந்தேகம் அற்றவர்களாய் அவனுடைய அருள் மயத்தில் கலந்து விடுவீர்கள்.”

[கட்டளைக் கலித்துறை]

கூறுமின் ஈசனைச்,

செய்மின்குற் றேவல்,

குளிர் மின்கண் கள்,

தேறுமின் சித்தம்,

தெளிமின் அருளை—

சிவமயந்தான் எங்குமாய் நின்று செயல் செய்கிறது. நான் இல்லை, அயலான் இல்லை என்ற தெளிவு ஏற்பட்டதும் கோபத்துக்கு இடம் ஏது, ஆசைக்கு இடம் ஏது,



கவலைக்கும் இடம் இல்லை தானே, என்று ஆய்விடுகிறது. வேறு என்னதான் வேணும்.

“ கூறுமின் ஈசனைச்  
செய்மின்குற் றேவல், -  
குளிர்மின்காண் கள்,  
தேறுமின் சித்தம்  
தெளிமின் அருளை,—  
செறுமின் செற் றம்,  
ஆறுமின் வேட்கை,  
அறுமின் அவலம்,  
இவைநெறியா,  
ஏறுமின் வானத்(து)  
இருமின் விருந்தா  
இமையவர்க் கே.”  
இமையவர் = தேவர்கள்

மூர்த்தியாகிய ஈசனைப் பாடி வழிபடுவதால் இத்தனை லாபமும் கைகூடும் என்கிறார் சேரமான் பெருமாள் நாயனார். அழகான பாடல். பாடப் பாட நாவில் சுவை பிறக்கும்.” விளக்கங்கள் போதும் தானே.

## டி. கே. சி-யின் புத்தகங்கள்

டி. கே. சி ஒரு பெரிய ஆசிரியர் அல்ல—ஆசிரியர் என்றால்—பெரிய புஸ்தகங்கள் எழுதுபவர் என்று மட்டும் அர்த்தம் இருந்தால். முப்பது வருஷகாலமாகத் தமிழ்க் கவிதைகளைப் படித்துப்படித்து, தாம் இன்பம் அடைந்ததோடு மட்டும் இல்லாமல் பிறரையும் இன்பக் கடலிலே ஆழ்த்தி வந்தவர், வருகிறவர் அவர். என்றாலும் தமிழ்க் கவிதையைப்பற்றி எழுதி, அப்படி எழுதியதைப் படித்து ஒருவர் கவிதையை அனுபவித்து விடலாம் என்பதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ‘எழுத்தைப் படிப்பதை விடப் பேச்சைக் கேட்பதில்லத்தான் பயன் உண்டு’ என்பதுதான் அவருடைய திடமான நம்பிக்கை. இதுவரை அவர் புஸ்தகங்கள் ஒன்றும் எழுதாமல் இருந்ததற்குக் காரணமும் இதுவே.

இன்று அவர் பெயரால் நான்கு ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. இதய ஒலி, கம்பர் யார்?, கம்ப ராமாயணப் பதிப்பு, முத்தொள்ளாயிரம் என்பவைதான்

அவை. இதய ஒலி, கம்பர் யார்? என்ற புஸ்தகங்கள், புஸ்தகங்களாக அச்சிட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. பலதடவைகளில் பத்திரிகைகளுக்கோ அல்லது ரேடியோப் பிரசங்கங்களுக்கோ எழுதப்பட்டவை அவை. அக்கட்டுரைகளைத் தொகுத்து வெளிட்டோர் புதுமைப் பதிப்பகத்தார்.

இதய ஒலி தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புஸ்தகம். இந்த ஒரு புஸ்தகத்தின் மூலமாக டி. கே. சி அவர்களின் இதயத்தை நேரில் பார்க்கலாம். 'இதயத்திலே எழுகின்ற உணர்ச்சிகளைப் பிறர் அனுபவிக்கும்படி எடுத்துக் கூறுவது மிகச் சிலருக்கே வாய்த்த ஒரு ஆற்றல் ஆகும். இவ்வாற்றல் வெறும் சாமர்த்தியமன்று; ஆழ்ந்த உண்மை அனுபவத்தினாலும் அதன் வாயிலாகப் பிறக்கும் இதயக் கனிவினாலும் சித்திப்பதாகும். இந்த ஆற்றல் வாய்ந்தவர்கள் நமது நாட்டிலே மிக அரியர். இவர்களுள் சிறப்பாகக் கூறத்தக்க பெரியார் டி. கே. சி என்ற முன்னுரையுடன் புத்தகம் ஆரம்பமாகிறது.'

“இந்தப் புஸ்தகம் டி. கே. சி யின் வசன நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் வசனம் எப்படியிருக்க வேண்டும் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்தப் புத்தகத்தைச் சுட்டிக் காட்டிவிடலாம். மேலும் அவர் எழுதும் உரைநடை தனிநடை; அதில் சிருஷ்டியூற்று இதயத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய நிறைவையும் ஆங்கில வசனத்தின் கதிரையும் பெற்றுவிட்டது. அதில் இதயத்துடிப்பைக் காணலாம். கருத்தோ களங்கமற்று தெள்ளத் தெளிந்த தெளிவுடன் தவழ்கிறது. எளிய சொற்கள் உண்மையையே பேசி தங்கள் கடமையை நிறைவேற்றுகின்றன. சொல்தொடரில் ஹிருதய ரீங்காரமே கேட்கிறது. கருத்தை மூடி மூடி வைக்கும் நீண்டவாக்கியங்கள் இந்நூலில் மருந்துக்கும் கூடக் கிடையாது. இதில்

பண்டிதர்களின் இருண்ட பாசிநடை இல்லை. இயற்கையே எழுந்து நின்று பேசுவதுபோலத்தான் தொனிக்கிறது அவருடைய வசன எழில், வசன லாவகம்.”

“அவர் எழுதியிருக்கும் ‘இதய ஒலி’ என்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூல் எவ்வளவு ருசியாய் இருக்கிறது. ஆராய்ச்சியை இவ்வளவு தெளிந்த எளிய நடையில் யாராவது இதுவரை எழுதி யிருக்கிறார்களா? ஆழ்ந்த கருத்துக்கள் எவ்வளவு ஆழத்திலிருந்து வெளிவருகின்றன? இலக்கிய ஆராய்ச்சியை இவ்வளவு சுத்தமாக இவ்வளவு அழகாக ஒருவரும் இதுவரை இன்பமான தெளிந்த வசனநடையில் எழுதியதாகத் தெரியவில்லை. இதய ஒலியிலுள்ள இருபது கட்டுரைகளும், இலக்கியத் தேன்கூடாக அமைந்து இதயத் தேனை அள்ளி வருஷிக்கின்றன. தமிழ்க் கவியிலே மனம் ஒன்றி மலர்ந்து எல்லோரையும் தமிழ்க் கவியினிடத்தே மோகமும் வெறியும் கொள்ளச் செய்கின்றன. டி. கே. சியின் வசன நடை, பேசும் நடை; இரு இதயங்களை உணர்ச்சிக் காந்தத்தால் இழுத்து இணைக்கும் நடை; உண்மையை ஒலிக்கும் நடை; மொழிக்கு மொழி நித்திக்கும் நடை. இதய ஒலி, இதய ஒளி வீசுகிறது. சொற்கள் ஐம்புலன்களின் அனுபவங்களையும் வடித்து இலக்கியக் கோபுரம் எழுப்புகின்றன.” என்று செட்டி நாட்டு இலக்கிய ரஸிகர் வி. ஆர். எம். செட்டியார் எழுதுகிறார். இதைவிட விரிவாக நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

‘கம்பர் யார்?’ நல்ல கேள்விதான். ஆனால் பதில் சொல்வதுதான் கொஞ்சம் கஷ்டம். இந்தக் கேள்விக்குச் சரியான பதில் சொல்லும் ஒருவர் இன்று தமிழ்நாட்டில் (ஏன்? வேறு எந்த நாட்டில் இருக்கக்கூடும்) உண்டென்றால் அது டி. கே. சி தான். கம்பர் கண்ட உலகக் காட்சிகள், மக்கள் இயல்பைக் கம்பர் உணர்ந்த முறை,

கம்பர் காட்டும் நாடகப்பண்பு, உடல் வனப்பில் அவருக்கிருந்த ஆர்வம், கம்பர் சொல்லும் நீதிநெறி, அவர் கண்ட அவதார தத்துவம் எல்லாம் லேசாக ஒருவர் தெரிந்துகொள்ளக் கூடிய விஷயங்களா என்ன? விஷயங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான், என்றாலும் டி. கே. சி அவைகளை அவருடைய தனிநடையில் விளக்கிவிடுகிறார். கம்பர் யாரென்று நமக்குக் கூடத் தெரிந்துவிடுகிறது. புஸ்தகத்தைப்பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நீங்களே படித்துப் பாருங்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன்.

‘கம்ப ராமாயணமும்’, ‘முத்தொள்ளாயிரமும்’ தமிழர்கள் படித்து அனுபவிப்பதற்காகப் பிரசுரிக்கப்பட்டவை. ஆராய்ச்சி செய்யவாவது அல்லது விமரிசனம் செய்யவாவது பிரசுரிக்கப்படவில்லை. ஆதலால் அவருடைய கம்ப ராமாயணப் பதிப்பைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. முத்தொள்ளாயிரத்தில் அவருக்கு உள்ள ஈடுபாட்டைச் சொல்லாமல் போனால் டி. கே. சியைப்பற்றி முழுவதும் பேசியதாகவே ஆகாது.

தமிழர்கள் ரொம்பவும் துர்ப்பாக்கியர்கள். மிகவும் உயர்தரமான நூல்கள் சில பண்டைக் காலத்தில் இருந்துவந்து பிறகு தொலைந்துபோய் விட்டன. அப்படிப்பட்ட நூல்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் தெரியாது. காலமும் தெரியாது. செய்யுள்களின் போக்கைப் பார்க்கும்போது தான் மிகப்பழைய நூல் என்று தெரிய வருகிறது. இரண்டாயிரம் வருஷத்திற்கு முந்தியதாயிருக்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டி யிருக்கிறது. காலம்தான் தெரியவில்லை. ஆசிரியர் பெயர் தான் தெரியவில்லை என்றால் போகட்டும். நூல் முழுவது மாவது கிடைத்தால் போதும். அதற்கும் வழியைக் காணோமே! சேர சோழ பாண்டிய அரசர்களின், வீரம்,

கொடை, அழகு முதலிய அருமையான விஷயங்களை வைத்து ஒவ்வொரு அரசர் மேலும் தொள்ளாயிரம் தொள்ளாயிரம் ஆக மூன்று தொள்ளாயிரம் பாட்டுக்கள் பாடப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஆம்; இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் அந்த இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களில் நமக்கு மிஞ்சியதெல்லாம் ஏறக்குறைய நூறுபாட்டுகள் தான். பழைய உரையாசிரியர்கள் எல்லாம் பேசுவதைப் பார்த்தால், இந்த நூல் சமீப காலம் வரையும் வழக்கத்தில் இருந்துவந்திருக்கவேண்டும் என்றும், எப்படியோ இரண்டாயிரத்து ஐந்நூற்றுச் சொச்சம் பாடல்கள் தொலைந்துபோய்விட்டன என்றும் தான் தெரிகிறது. இதைவிடத் தமிழனுடைய துரதிர்ஷ்டம் என்ன இருக்கக் கூடும்?

‘கூடல்ப் பெருமானைக்

கூடலார் கோமானைக்

கூடப் பெறுவேனெல்க்

கூ(டு) என்று, கூடல்

இழைப்பாள் போல்க் காட்டி

இழையா(து) இருக்கும்

பிழைப்பில்ப் பிழை பாக(கு)

அறிந்து!’

‘காராட்(டு) உதிரம் தூஉய்,

அன்னை களன் இழைத்து

நீராட்டி நீங்கென்றால்

நீங்குமோ? போராட்டு

வென்று களங்கொண்ட

• வெஞ்சினவேல்க் கோதைக்(கு)என்

நெஞ்சு களங் கண்ட

நோய்’

என்ற முத்தொள்ளாயிரப் பாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் இன்று பிரசித்தம். பாட்டுக்களில் காணும்

அற்புத பாவங்கள், சொல் அபிநயங்களை எல்லாம், பாட்டுக்களுக்கு டி. கே. சி கொடுத்திருக்கும் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பாட்டுக்களை அவர்கள் கொடுக்கும் 'செட்டிங்' இல்லாமல் படித்தால் ஒன்றும் விளங்காதுதான். இந்த முற் குறிப்புகளே கவிதா லோகத்தின் கதவைத் திறந்துவிடும் வழிகாட்டிகளாக இருக்கின்றன. அதன்பின்தான் கவிஞர் தங்கத்தட்டில் வைத்து நீட்டும் கவியமுதை ருசிக்க முடிகிறது. ஆம் ஆர அமர இருந்து ருசிக்க வேண்டியதைப் பற்றி இரண்டு மூன்று பக்கங்களில் சொல்ல முடியுமா என்ன ?

## பழைய நினைவுகள்

ஒருவருக்கு வாழ்க்கையில் ரஸமான சம்பவங்கள் பல நடப்பது சகஜம். ஆனால் அந்தப் பழைய நினைவுகளை எண்ணி யெண்ணி அதிலேயே ஒரு ஆனந்தம் அடைவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. கலை யுணர்ச்சி நிரம்பிய மனம் படைத்த ஒருவருக்கே அது சாலும். ரஸமான அனுபவங்கள் பல இருந்தாலும் அதை ரஸமாகச் சொல்லத் தெரியவேண்டாமா? அப்படிப் பழைய நினைவுகளை மற்றவர்கள் ரஸிக்கத் தக்கமுறையில் சொல்லும் சக்திவாய்ந்தவர் டி. கே. சி சில நினைவுகளைப் பார்க்கலாம்.

விளாத்திகுளம் திருநெல்வேலி ஜில்லாவின் வடகீழ்க் கோடியில் உள்ள ஒரு சிறு கிராமம். 1939-ல் நான் அங்கு உத்தியோகம் பார்த்தேன். அப்போது டி. கே. சி சென்னையில் இருந்தார். நான் விளாத்திகுளம் சென்று சேர்ந்ததைக் குறித்துக் கடிதம் எழுதினேன். அவருக்கு அக்கடிதம் அவருடைய பழைய நினைவுகளைத் தூண்டி



யிருக்கிறது-வந்தது கடிதம் மறு தபாலில்-அவருடைய நினைவுகளைத் தாங்கி.

“விளாத்திகுளம் ஒரு அந்தமான் தீவு என்று உத்தியோகஸ்தர்கள் சொல்வதுண்டு. ஆனால் எனக்கு அந்த ஊரினிடத்தில் ஒரு பிரியம். எனக்குக் கல்யாணமானான 1908-ம் வருஷம் ஒரு மாசகாலம், பலவிதமான உபசாரங்களுக்கெல்லாம் உள்ளாகி வசித்த இடம் அது. என்னுடைய அம்மான், தாங்கள் பார்க்கும் டிப்டி தாசில் தார் வேலையை அப்போது பார்த்து வந்தார்கள். ஏதோ கிடையாத மாப்பிள்ளை கிடைத்துவிட்டதுபோல் எண்ணி இல்லாத மாப்பிள்ளை உபசாரமெல்லாம் செய்து புரட்டி எடுத்துவிட்டார்கள் என்னை. அதை எப்படி மறக்க முடியும்?

மேலும், மாப்பிள்ளை ஏதோ தீவாந்தரத்துக்குள் அகப்பட்டுவிட்டதாக எண்ண ஆரம்பித்து விடக்கூடா தென்று எண்ணி அங்குள்ள புஸ்தக சாலையை அநேக மாக என் வசமே ஒப்புவித்து விட்டார்கள் என்று சொல்லலாம். சாப்பிடுகிற நேரம் போக காலை எட்டு மணி முதல் சாயங்காலம் காப்பி சாப்பிடுகிற நாலரை மணி வரையும் புஸ்தக சாலையிலே இருந்துகொண்டு ஆங்கில ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர்களோடு அளவளாவிக் கொண்டே யிருந்தேன். அவைகளில் பிற்காலத்திலும் நின்று உதவும்படி படித்த புஸ்தகங்கள் இரண்டு. பாஸ்வெல் எழுதிய ஜான்ஸன் வரலாறு ஒன்று. ஆர அமர இரண்டு காண்டங்களையும் படித்தேன். அதிலிருந்து ஆங்கில இலக்கியங்களைக் கருத்தூன்றிப் படிக்கும்படியான முறை ஏற்பட்டது. மற்றப் புஸ்தகம் எது என்றால் அது தண்டியலங்காரம். விளாத்திகுளத்தில் தண்டியலங்காரம் இருந்தது. 1908-ம் வருஷத்தில் என்றால், வியப்பாய் இருக்கும். தண்டியலங்காரத்தைப் பற்றித் தமிழ் ஆசிரியர்கள் பலவாகப் பேசியதைக்

கேட்டதுண்டு. ஆனால் புஸ்தகத்தைப் பார்த்ததில்லை. அங்கேதான் முதன் முதலாகப் பார்த்தேன். அப்போதே மூலத்தில் விஷயம் இல்லை. உரையிலும் விஷயம் இல்லை என்று தெரிந்துகொண்டேன். ஆகவே மேற்கோள் செய்யுள்களை மட்டும் படித்தேன். தமிழ் இன்னது என்று தெரியவந்தது. தமிழ் பாஷையின் அழகையும், தூய்மையையும் வளத்தையும் கண்டபோது பாணதீர்த்தத்திற்குப் போயிருந்தபோது தெள்ளத் தெளிந்த தண்ணீர்ப் பெருக்கும் பாறைகளுக்கிடையே தாவிடும் வட்டமிட்டும் வலசாரி இடசாரி பாய்ந்தும் போகிற அழகெல்லாம் மனசுக்கு முன் வந்தது. இருபது முப்பது கவிகளை அப்போதே மனப் பாடம் பண்ணிக்கொண்டேன். தமிழ்க் கவியை உய்த்துணர்வதற்கு அந்தக் கவிகள் இன்றைக்கும் உபயோகப்படுகின்றன. அடிக் கடி மேற்கோள் செய்யுள்களை வாசித்து அனுபவிப்பதுண்டு.

தாதளவி வண்டு

தடுமாறும் தாமரைகொல்?

மாதர் விழி யுலவு

வாண் முகங் கொல்?—யாதென்று

இருபாற் கவருந்(று)

இடையூசல் ஆடி

ஒருபாற் படாதென்

உளம்

என்ற பாட்டு அவைகளில் ஒன்று. நான் வாசித்து அனுபவித்த புஸ்தகம் புஸ்தகசாலையில் இன்னும் இருக்கும் என்று நம்புகிறேன். பிறகு ஒரு புஸ்தகம் எனக்கு வாங்கினேன். அது எப்படியோ எங்கேயோ போய்விட்டது. தொலைப்பதற்குக் காரணம் நானாகவே இருந்திருக்க வேண்டும். யாருக்காவது ஒன்றிரண்டு செய்யுள்களை வாசித்துக் காட்டியிருப்பேன். அவர் புஸ்தகத்தைப் படிக்க வாங்கிக்கொண்டு போயிருப்பார்.

அவ்வளவுதான், அதற்குச் சிறகு முளைத்திருக்கும். புஸ்தகம் வேறொன்று விலைக்கு வாங்க வேண்டும் என்று எண்ணியது பல தடவை. ஆனால் காலம் கடந்து கொண்டே வந்தது. கடைசியாக இரண்டு மாதத்திற்கு முன் இங்கே வந்திருந்தபோது மனசைத் திடப்படுத்திக் கொண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குப் போய் ரூ. 1-14-0-க்கு தண்டியலங்காரம் ஒன்றை வாங்கி விட்டேன். மேற்கோள்ச் செய்யுள்களை அடிக்கடி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கும் போதெல்லாம், விளாத்திகுளம் புஸ்தகசாலை, தெரு, வேப்பமரம், மீணல் வளம் பொருந்திய ஆறு, ஒரு கரையிலிருந்து எதிர்க் கரைக்கு பெரிய பருத்தி மாற்றுக்கட்டு ஒன்றை உருட்டிக் கொண்டே வந்த சண்டமாருதம் எல்லாம் கண்முன் வந்து நிற்கிறது. ஆகவே விளாத்திகுளத்தினிடம் எனக்கு ஒரு பிரியம் உண்டென்பது விளங்குகிற தல்லவா” என்பதுதான் டி. கே. சி யின் பழைய நினைவு. எவ்வளவு ரஸமான அனுபவம். அவருடைய ‘ஹனிமூன்’ தான் எவ்வளவு ரஸமாகத் தண்டியலங்காரத்துடன் நடைபெற்றிருக்கிறது! நான் விளாத்திகுளத்திலிருந்த ஒரு வருஷமும் அது தீவாந்தரமாக இருக்கவில்லை. காரணம் விளாத்திக்குளம் புஸ்தகசாலையும் தண்டியலங்காரமும் அல்ல. ரஸமான அனுபவங்களை அழகாகத் தாங்கி வந்த டி. கே. சி யின் கடிதங்கள் தான் அந்தப் பாலைவனத்தையும் சோலை வனமாக்கிக் கொண்டிருந்தன.

‘ஒரு மரம் தோப்பாகாது’ என்பது பழமொழி. ஆதலால், டி. கே. சி யின் இன்றொரு பழைய நினைவையும் தரலாம் என எண்ணுகிறேன். சுமார் ஏழு எட்டு வருஷங்களுக்கு முன்—ஒரு ஊரில் நடந்த சைவ சபை ஆண்டு விழாவிற்கு என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள் (பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்

கூடாது என்பதுதானே சம்பிரதாயம்). ஆனால் நிபந்தனை ஒன்றையும் பலமாகவே போட்டார்கள். ‘தாங்கள் கம்பனைத் தவிர, வேறு ஏதாவது பொருள் குறித்துப் பேசவேண்டும்’ என்பதுதான் அவர்கள் வேண்டுகோள். அந்த வேண்டுகோளுக்குள்ளேயே அடங்கிக்கிடந்தது நிபந்தனையும். ‘சரி’ யென்று ஏற்றுக்கொண்டேன். விழாவிற்சுச் சென்றேன். ‘திருநெல்வேலித் தமிழ்’ என்னும் பொருள்பற்றிப் பேசினேன். காரியதரிசியின் வேண்டுகோளையும் சபையினர்க்கு அறிவித்து விட்டு மூச்சுக்கு முன்னூறு தடவை கம்பன் கவிகளையே ‘கோட்’ செய்தேன். திருநெல்வேலித் தமிழுக்குள் ஒளிந்துகொண்டு கம்பனும் சைவசபை விழாவிடே கலந்துகொண்டான். பல காலங்களில் தமிழ் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, மடத்தார் வளர்த்த தமிழையும் பற்றிக் குறிப்பிட்டேன். பேச்சு முடிந்து வீட்டிற்கு வந்ததும் ‘விறு விறு’ என்று ஒரு கடிதம் எழுதினேன் டி. கே. சி க்கு, விவரங்களை யெல்லாம் விவரமாகவே தெரியப்படுத்தி. கடிதம் சென்னை சென்றது. அது டி. கே. சி யின் பழைய சிந்தனைகளைத் தூண்டியது. அந்தத் தூண்டுதலின் பலன் அவரால் அந்த நினைவுகளைப் பற்றி ரஸமாக ஒரு குறிப்பு எழுதியனுப்ப முடிந்தது.

“.....சைவ சித்தாந்த சபையில் தாங்கள் கலந்து கொண்டது ரொம்பவும் சந்தோஷமான செய்தி. நானேந்து வருஷங்களுக்கு முன் தலைமை வகித்த முறையில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, ‘நான் சைவத்துக்குப் புறம்பல்ல, கம்பராமாயணம் படித்த குற்றம் உண்டானாலும், சைவத்தைவிட்டு வேறொரு சமயத்துக்குப் போனவன் அல்ல’ என்று ரொம்பத் தடபுடலாய் விளம்பரப்படுத்திக் கொண்டேன். இந்த நையாண்டிக்கெல்லாம், அங்குள்ள சைவ நன்மக்கள்


சிரித்து விடுகிறவர்களா ? அல்ல. 'சரி' என்று ஒப்புக் கொண்டு சந்தோஷப்பட்டார்கள். யாரோ ஒருவர் இருவர் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்கள்."

“தாங்கள் இவ்வருஷம் போட்டதே ஜப்பான்வெடிகுண்டு. ரொம்ப ரொம்ப சமாஜத்தைக் குலுக்கியிருக்கும். தலைவராவது கம்ப துவேஷியாயில்லாமற் போனது கொண்டாடத்தகுந்த விஷயம். திருநெல்வேலித் தமிழ் பயப்பட வேண்டிய காரியந்தான் என்று எண்ணுவதற்குத் தாங்கள் மடத்தார் வளர்த்த தமிழைக் குறிப்பிட்டதும் ஒருவகையில் பொருத்தம்தான். இருபது வருஷங்களுக்கு முன் 'திராவிட மகாபாஷ்யம்' என்று ஒரு பொக்கிஷம் திருவாவடுதுறை மடத்தார் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஏண்டா மடத்தார் இப்படி வைக்கோல்ப்படப்பு வைரவனாய் இருக்கிறார்கள், அப்படி அருமையான நூலை வெளியிட்டால் அவர்களுக்கு என்ன குறைந்துபோய்விடும்!' என்றெல்லாம் சைவ பக்தர்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக வந்ததையா திராவிட மகாபாஷ்யம். சைவப் புலவர்கள் கிடைத்ததடா வேட்டை என்று அதை வாசிக்க ஆரம்பித்தார்கள். 'தமிழ் வசனத்துக்கு எடுத்துக்காட்டு', 'உரைகல்' என்று பலவாறுகவும் புகழவும் ஆரம்பித்து விட்டார்கள். அவ்வளவுதான். திருநெல்வேலித் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் சேர்ந்து 'பேபல்' கோபுரமே கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் தாங்கள் சொன்னது உண்மையே. பூசி மெழுகுகிறதற்கும் பொய் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் காலாவதியாகி விட்டது. இனிமேல் வெட்டொன்று துண்டிரண்டு என்று விஷயம் விழவேணும். தாங்கள் பேசியது ரொம்பவும் சரி.”


“கொஞ்சம் இந்த முறையிலேதானே கல்கியின் கதைக்கொத்து முகவுரையில் எழுதி விட்டேன்.

அரும்பத அகராதிக்குள் ஊசி போய்க் குத்தத்தான் செய்யும். என்ன ஆகிறது என்றுதான் பார்ப்போமே தாங்கள் எழுதிய கடிதத்தை ரொம்பவும் அனுபவித்தேன்.”

இப்படியெல்லாம் இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளை அவர் கடித மூலமாக நண்பர்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். இதையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகம் ‘டி. கே. சியின் கடிதங்கள்’ என்றும் வெளியிட்டிருக்கிறேன் நான்.



வெள்ளகால் முதவியார்



கவிமணி தே.ஷி.

## வெள்ளகால் முதலியாரும், டி. கே. சி யும்

‘அகலிகை வெண்பா’—வெள்ளகால் ராவ்சாஹிப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய அருமையான நூல். ‘ரஸபுஞ்சம்’ என்று காலஞ்சென்ற மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதய்யர் அவர்களால் பாராட்டப்பட்டது. கௌதமர் மனைவியாகிய அகலிகை, இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு கற்பிழந்ததும், அது காரணமாக அவள் கல்லாகப் போகும்படி கௌதமரால் சபிக்கப்பட்டதும், பின்னால், ராம வீரனுடைய பாத ஸ்பரிசம் பெற்று, சாபம் நீங்கப்பெற்றதும் தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இந்தக் கதையைத்தான், ஒரு புதிய முறையில், நல்ல அருமையான வெண்பாக்களால், ஆக்கிக் கொடுத்திருக்கிறார் வெள்ளகால் முதலியார்.

இந்த அகலிகை வெண்பாவின் முதற் பதிப்பு வந்த உடனே டி.கே.சி வெண்பாக்களைப் படித்துப் பார்த்தார். அனுபவித்தார். அவருடைய அனுபவத்தை ஒரு வெண்பாவிலேயே வெளியிட்டார்.



மன்னும் உள இயல்தேர் வண்சுப்பிரமணியன்  
பன்னும் அகலிகை வெண்பாப்பொருளை—

[உன்னுவோர்

எல்லாம் அகலிகையா, இந்திரனாக் கோதமனாக்  
கல்லாவும் ஆவார் கனிந்து.

என்பதுதான் வெண்பா? என்ன அருமையான அனுப  
வம். அகலிகை வெண்பாவைப் படிப்பவர்கள், அகலிகை  
யாகவும், இந்திரனாகவும், கோதமனாகவும் மாறலாம்,  
பாத்திரங்களின் குணதிசயங்களிலும் அவர்களுடைய  
உணர்ச்சிகளிலுமே ஈடுபட்டு. அதுமட்டுமல்ல  
அகலிகை வெண்பாவைப் படிப்பவர்கள் கல்லாகக்கூட  
மாறிவிடுவார்கள் கனிந்து, என்று சொல்லுகிற திறம்  
அறிந்து அனுபவிக்கத் தக்கதே!

இவ்வளவு அருமையான நூலையும் எழுதி இன்னும்  
பலமுறைகளிலே தமிழன்னைக்குத் தொண்டு செய்து  
வரும் முதலியாரவர்களை டி. கே. சி 'தமிழுக்கு வாய்த்த  
அரும்புதல்வன்' என்றே பாராட்டுகிறார். அவருடைய  
பாராட்டும் ஒரு தனித்த முறையில் தானிருக்கிறது.

\* “இந்த உலகில் சிலர் முஷ்டியுத்தத்துக்கென்றே  
பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தவர்களில் ஒருவர்  
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள். முஷ்டியுத்தம்  
செய்ய வேண்டிய அவசியம் இரண்டு கைகளிலும்  
உள்ள தசை நரம்பு எலும்புகளில் அமைந்துகிடக்கிறது.  
உடல் உறுப்புகளில் கிடப்பது ஒரு புறம் இருக்க ரொம்ப  
ஆழமாயும் அசைக்க முடியாதபடியும் பதிந்து கிடப்பது  
உள்ளத்தில்த் தான்.

“கைக் குத்துச் சண்டைக்குப் பயின்றிருந்தால்  
முதலியாரவர்கள் உலகப் பிரசித்திபெற்ற வீரர்களை  
ஒருகை பார்த்திருப்பார்கள். எஞ்சினீர் தொழிலில்

\* கலைமகளில் பிரசுரிக்கப்பட்டது.

பிரவேசித்திருந்தால் குறைந்தபடிமும் பொதிகைமலையை யாவது ஒரு குடை குடைந்து, மலையாளத்து மலை வெள்ளத்தைக் குடைசல் வழியாக வடித்து தமிழ்நாட்டை வளம்படுத்த முயன்றிருப்பார்கள். அவர்கள் கைக்குமுன்பாறைகள் எல்லாம் நொறுங்கிப் போயிருக்கும்.

“எஞ்சினீர் தொழில் இல்லை என்றால் ஜாதகம் பொய்த்தா போய்விடும்? பாறைகளும் கருங்கல்லுகளும் தமிழில் இருக்கத்தானே. செய்கின்றன?”

“பதினாறு வயதாய் இருக்கும்போதே தமிழில் உள்ள சிலேடை, திரிபு, யமகம் என்ற தமிழ்க் கற்பாறைகளை உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த வர்க்கத்துச் சித்திரக் கவிகள் எவ்வளவு வைரம் பாய்ந்திருந்தாலும் முதலியார் அவர்கள் கைக்கு வந்தால் தாமாகப் பிதிர்ந்து போய்விடும். தமிழ்ப்பாறை இடங் கொடுக்கக்கூடிய சிலேடை வின்னியாசங்களையெல்லாம் ஒருவாறு அளந்துவிட்டார்கள். அதனாலேயே ‘நெல்லைச் சிலேடை வெண்பா’வை (நூறு செய்யுள்) எளிதில் செய்துவிட முடிந்தது. அது அந்தக் காலத்துப் (ஐம்பது வருஷத்துக்கு முந்தியகாலத்து) புலவர்களுக்கும் கவிராயர்களுக்கும் பெரும் வியப்பாகவே இருந்தது. சிலேடையமகங்களிலுள்ள விசித்திரங்களை அனுபவித்துப் பழகியவர்களுக்குத்தான் நெல்லைச் சிலேடை வெண்பாவின் திறம் தெரியவரும்.

“தமிழ் நூல்களை முறையாகப் படித்து முடித்தவர்கள்கூட, காஞ்சிப் புராணமும் தணிகைப் புராணமும் ‘இருப்புக்கடலை’ என்று சொல்லுவார்கள். அவற்றின் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் அநேகமாய்ப் பலமான முடிச்சு ஒன்றோ இரண்டோ போட்டுவைத்திருக்கும். ஆனால் முதலியாரவர்கள் எப்படியாவது முடிச்சுகளை இழை இழையாக அவிழ்த்து இழைகளைக் கையில் தூக்கி

உதறிக்காட்டுகிற மாதிரி, அச்செய்யுட்களிலுள்ள பொருள்களை முறைப்படுத்திக் கருத்தை விளக்கிக் காட்டுவார்கள்.

“மேலும், மில்டனுடைய ‘சுவர்க்க நீக்கம்’ பளுவான கருங்கற்பாறை என்று ஆங்கிலப் புலவர்கள் சொல்வார்கள். இதர பாஷைகளில் மொழிபெயர்க்க முடியாதபடி கஷ்டமாய் அமைந்தது. அதை ஒரு ஆசிரியர் பிரஞ்சு பாஷையில் மொழிபெயர்க்க ஆரம்பித்துத் திணறிப் போய்விட்டாராம். அப்பேர்ப்பட்ட இதிகாசத்தை இவர்கள் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்து, முதற்காண்டத்தை விருத்தப்பாவில் மொழிபெயர்த்து விட்டார்கள். மூலத்திலுள்ள ஒவ்வொரு விஷயமும் அதன் அடைகளுமே அப்படி அப்படியே இவர்கள் விருத்தத்தில் அமைந்து கிடக்கும். மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் ஒத்துப்பார்த்தால் இது பகீரதச் செயல் என்றே தோன்றும். ஜி. யு. போப் முதலான ஆசிரியர்கள் இம்மொழி பெயர்ப்பைப் பார்த்து ‘இது ஒரு அசாத்தியமான வேலை’ என்று அதிசயித்திருக்கிறார்கள்.

“மேலே சொன்னதெல்லாம் முஷ்டியுத்த சக்தி முதலியாரவர்களிடத்தில் அடங்கிக்கிடக்கிறது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் அதை வெளிப்படையாக இன்றும் அவர்களுடைய எண்பத்தெட்டாவது வயதிலும் காணலாம். ஏன் சென்ற அறுபது வருஷமாகவே முஷ்டியுத்தம் செய்துகொண்டே வந்திருக்கிறார்கள் என்றால் கலப்பில்லாத உண்மை. சென்னை மில்லர் காலேஜில் மாணவராயிருந்தபோது ஆரம்பித்தது இன்னும் நடந்தே வருகிறது. ‘இங்கிலீஷ் பாஷைதான் முக்கியமாக வேண்டியது ; தமிழ் தெரியவேண்டியதெல்லாம் அலங்காரத்துக்காகத்தான்’ என்று யாராவது முதலியாரவர்கள் முன்னிலையில் சொல்லிவிட வேண்டி

யது; அவ்வளவுதான், வீராவேசம் அப்படியே வந்து விடும்; பொங்கிவிடும். அடங்கிக்கிடந்த முஷ்டியுத்த வீரன் வெளிக்கிளம்பி விடுவான். பக்கத்திலே நிற்க நேர்ந்தவர்பாடு ஆபத்துத்தான்.”

இப்படியெல்லாம் முதலியார் அவர்களுடைய தமிழ் ஆர்வத்தைப் பாராட்டுகிறார் டி. கே. சி.

சரி! டி. கே. சி யைப்பற்றி முதலியார் அவர்கள் அபிப்பிராயம் என்ன? ஆம். அதையும் நாம் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும். தமிழுக்கும் தமிழ்க் கவிகளுக்காகவுமே வாழ்கின்ற டி. கே. சி யைப் பற்றி, தமிழ்ப்பெருங் கிழவரான வெள்ளகால் முதலியாரவர்கள் எப்படி எப்படி எல்லாம் நினைக்கிறார்கள் என்று சில வார்த்தைகளிலே சொல்லிவிட முடியாது.

\* “டி. கே. சி ஒரு ஜீனியஸ்—அதாவது அசாதாரணமான புலமையும் நுண்ணுணர்வும் பெற்றவர். அவர் ஒரு அநூர்வமான ஜீனியஸ். அதனால்தான் எந்தப் பாட்டை எடுத்தாலும் அதில் சாரம் இருக்கிறதா இல்லையா என்று அவருக்குத் தெரிகிறது. அந்தச் சாரத்தைத் தாம் அனுபவிப்பதோடு கூட மற்ற எல்லா ரையும் அனுபவிக்கும்படியும் செய்ய அவரால் முடிகிறது.

“டி. கே. சி யினுடைய பெருமை கம்ப ராமாயணம் முதலிய இலக்கியங்களை எடுத்துச் சொல்லி நம்மை அனுபவிக்கச் செய்வது மட்டுமல்ல. கல்வியறிவு பெற்ற நாமெல்லாம் அனுபவிக்கும்படி கவிதையைப் பற்றிச் சொல்வது டி. கே. சி க்குப் பெருமையில்லை. கவிதையையே அறியாதவர்கள் கூட கவிதையை அனுபவித்து உணரும்படி எடுத்துகூறும் ஆற்றல் இருப்பதே அவருக்குப் பெருமை. படித்தவர்களுக்கு

\* குமரி மலரில் வெளியானது

நான் கூட ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லி விடுவேன். இந்த சாமர்த்தியம் எனக்கு உண்டு. ஆனால் பாமர மக்களுக்குக் கவிதைச் சுவையை ஊட்ட வல்லவர் அவர் ஒருவர்தான். இந்த விஷயத்தில் என் காலத்தில் நான் அறிந்தவர்கள் யாரும் டி. கே. சி க்கு சமீபத்தில் வரமுடியாது. ஆங்கிலத்தில் நானும் எவ்வளவோ படித்திருக்கிறேன். இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ கூட இப்படிச் சொல்லும் திறமை பெற்றவர் இல்லை என்பது நிச்சயம்” என்று தமிழன்பர் ஸ்ரீ மு. அருணாசலம் அவர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

டி. கே. சி யைப்பற்றிக் குறை கூறுபவர்களைப் பற்றியும் முதலியாரவர்கள் தம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்காம லிருக்கவில்லை.

“டி. கே. சி யை எவ்வளவோ பேர் குறை கூறுகிறார்கள். உலகமே அப்படித்தான். இவர்கள் ஈக்களைப்போல. அழகான பெண்ணொருத்தியிருக்கிறார்கள். அவளுடைய அழகைப் பார்த்து கண்களால் பருகிக்கொண்டிருக்கலாம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது. ஆனால் ஈ என்ன செய்கிறது? அவள் சுண்டு விரல் நுனியிலுள்ள சிறு புண்ணைத் தேடிப்போய் மொய்க்கிறது. அதைப் போலத்தான் இவர்களும். டி. கே. சி எந்தப் பாட்டை விட்டார், எந்தப் பாட்டைத் திருத்தினார் என்று தேடுகிறார்களே யொழிய எந்தப் பாட்டுக்கு என்ன விளக்கம் கொடுத்தார், கவிச் சுவையை எங்கே கண்டார்—என்பதை இவர்கள் கவனித்ததில்லை. ஈக்களைப்பற்றி நமக்கென்ன கவலை?

“பண்டிதர்கள் என்றால் புலமை மிக்கவர்கள் என்பது பொருள். பண்டிதர்களுக்கே வடமொழியில் ‘தோஷக்ஞர்’ என்ற பெயருமுண்டு; அதாவது குற்றத்தை உணர்பவர்கள் என்பது கருத்து. இது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பண்டிதர்களுக்கு

நன்கு பொருந்தும். ஏனென்றால் இவர்கள் ஒரு நூலிலோ, அல்லது ஒருவரிடமோ உள்ள தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்களே ஒழிய குணத்தைப் பார்ப்பதில்லை. உண்மையில் நூலாராய்ச்சி செய்பவன், 'குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்' வேண்டுமென்பதே நம் தமிழ் மரபு. மறுவோடு கூடிய சந்திரன்தான் நமக்குக் கிடைக்கிறான். மறுவில்லாத சந்திரன் வேண்டுமென்று கேட்டால் கிடைக்கிறானா? இதற்காக நாம் மறுவைப் பழிக்கிறோமா? அவனுடைய தண்ணிலவை அனுபவிக்கிறோம். அது போலவே இலக்கியத்திலும், வேறெதிலுமே, குணத்தைப் பாராட்டத் தெரியவேண்டும். குற்றத்தைப் பாராட்டலாகாது" என்பதுதான் அவர்கள் அபிப்பிராயம். இந்த நல்ல போதனையை மட்டும் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள், விமர்சகர்கள் எல்லாம் கைக்கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும். ஏது? அவர்கள் எல்லாம் இந்த உரைகளை ஏற்றுக்கொள்ளவா செய்வார்கள்?

## கவி மணியும் — ரஸிக மணியும்

திருநெல்வேலியிலே சில வருஷங்களுக்குமுன் கலை விழா ஒன்று நடந்தது. நடத்தியவர்கள் தமிழ் இசைச் சங்கக் காரியதரிசி ஸ்ரீ ஆ. சிதம்பரமும், கலைத்தொரி கழகக் காரியதரிசி குமாரி ராஜேஸ்வரி பாஸ்கரும், கலை விழாவை இரண்டு கூடுகப் பிரித்து கலைமகளுக்கு ஒரு நாளையும் கம்பனுக்கு ஒரு நாளையும் கொடுத்தார்கள். கலைமகள் தினத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு தலைமை தந்தார்கள். கம்பன் தினத்தில் ரஸிகமணி டி. கே. சி-க்குத் தலைமை தந்தார்கள். இருவருக்கும் மிக்க மதிப்புடைய உபசாரப் பத்திரங்கள் எல்லாம் வாசித்துக் கொடுத்தார்கள். இந்த உபசாரங்களை ஏற்றுக்கொள்ளும்போது டி. கே. சி பேசிய பேச்சு நினைவுகூரத்தக்கது.

“சாதாரணமாக கல்யாணத்திற்கு மாப்பிள்ளை போகிறதென்றால் அவருடன் மாப்பிள்ளைத் தோழன் ஒருவனும் போவான். மாப்பிள்ளை ‘அப்பாவி’யாயிருப்பான். ஆனால் தோழனோ ‘பட்டவாளி’யாயிருப்பான். இந்தத் தோழனைச் சமாளிப்பது பெண் வீட்டாருக்குக் கஷ்டந்தான். பெண் வீட்டார் செய்யும் உபசாரனை

களில் எல்லாம் குற்றம் குறை கூறிக்கொண்டேயிருப்பான். அதனால் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு உயர்ந்த சரிகைக்கறை பட்டு எடுத்துக்கொடுத்தால் மாப்பிள்ளைத் தோழனுக்கும் அதே விதம் உயர்ந்த சரிகைப்பட்டு எடுத்துக்கொடுப்பார்கள். மாப்பிள்ளைக்கு மோதிரம் என்றால் தோழனுக்கும் சேர்த்துத்தான் செய்வார்கள். மாப்பிள்ளை உபசரணையைவிட தோழனுக்கு உபசரணை பலமாகவே இருக்கும். எல்லாம் கலகம் செய்து விடக் கூடாதே என்ற பயத்தின் காரணமாகத்தான். அது போல் இந்தக் கலைவிழாக் கூட்டத்தார் கவிமணியை எப்படி யெல்லாம் பாராட்டுகிறார்களோ அப்படியே என்ணையும் பாராட்டுகிறார்கள். நான் என்ன மாப்பிள்ளைத் தோழனா? அல்லது ‘பட்டவாளிப்பயலா?’ கவிமணியைப் பாராட்டவேண்டுவது நியாயம். இதை விட இன்னும் எத்தனையோ மடங்கு சிறப்பாகவே பாராட்டலாம். ஆனால் எனக்கேன் இவ்வளவு உபசாரம். எல்லாம் அன்பு காரணமாகத்தான் நடக்கிறது” என்று டி. கே. சி பேசினார். உண்மை. டி. கே. சி மாப்பிள்ளைத் தோழனுமல்ல, அல்லது பட்டவாளியுமல்ல. ஆனால் கிணற்றுக்குள் வைத்த விளக்குப்போலிருந்த கவிமணியை உலகறியச் செய்த பெருமை டி. கே. சி உடையது என்பதைத் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். கவிமணியுமே இதை மறக்கமுடியாது. கவிமணியைப் பற்றி ரஸிகமணி எழுதிய குறிப்பு ஒன்றைப் பார்த்துவிட்டால் கவிமணியை டி. கே. சி எப்படி மதித்திருக்கிறார் என்பது தெரியவரும்.

“கவி என்றால் இன்னது என்று சொல்வதற்கு இலக்கணம் கிடையாது. உலகத்தில் எங்குமே கிடையாது. யாப்பியல் இந்த விஷயத்தில் என்ன உதவியும் புரிவதில்லை. வெண்பா இது, விருத்தம் இது என்று ஏதோ சொல்ல முடியலாம்; ஆனால் கவி இது என்று



சொல்லவே முடியாது. ஒரு பாஷையோடும் அதிலுள்ள சிறந்த கவிகளோடும் உண்மையான ஆர்வத்தோடு படாடோபத்தை எல்லாம் தூரத்தே விட்டுவிட்டு நெடுநாள் பழகி வருவோமே யானால் அது தெரியவரலாம். அதுவும் தாய் மொழியில்தான் தெரியக்கூடும். இதர மொழிகளில் தெரியமுடியாது என்று ரவீந்திரர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறார்.

“கவியை உணர்வதே கஷ்டம் என்றால் கவியைப் பாடுவது எவ்வளவு கஷ்ட என்றும் சொல்லவும் வேண்டுமா? உலகத்தில் ஆயிரம் வருஷத்திற்கு ஒரு தடவை கவி பிறக்கிறதுண்டு—என்று கவியின் அருமையையும் அதன் பெருமையையும் பற்றி நன்கு ஆராய்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொன்னது வெறும் வின்னியாசம் அல்ல; உண்மையைத் தெளிவுபடச் சொன்ன நேரான வார்த்தையே.

“உணர்ச்சியானது, சொல், இசை, கட்டுக்கோப்பு இவைகளோடு ஒத்த உருவத்தில் வந்து விட்டதென்றால் அதுவே கவி. அது அற்புத சிருஷ்டிதான். இப்படி எழுந்த ஒரு கவிக்காக அந்தப் பாஷைக்குரியவர் ஒரு விழாக் கொண்டாடினால் பொருத்தமே. தேசிகவிநாயகம் பிள்ளை யவர்கள் இவ்விதமான கவிகள் எத்தனையோ பாடியிருக்கிறார்கள்.

“தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுடைய கவிகள் எல்லாம் எளிமையிலும் எளிமையாகப் பாடப்பட்டிருக்கின்றன. அவர்கள் வசிப்பதோ தமிழ் உலகத்திலேயே தென் கோடி என்று ஒதுக்கக்கூடிய கன்யாகுமரி பக்கம். மனிதரோ ரொம்பவும் சாது. ஆடம்பரம் முற்றிலும் பூஜ்யம். தலையிலே ‘தலைப்பா’வாகச் சுற்றிக்கொள்ள பட்டம் கிட்டம் உண்டா? கிடையாது!

“தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம், அரிய

செல்வம், தெவிட்டாத அமிர்தம் ; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூச்செண்டு. வயதானவர்களைவிட இளைஞர்கள் பாக்கியசாலிகள்— அறுபது, எழுபது, எண்பது ஆண்டுகள் அவர்கள் இந்தக் கவிகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா? தமிழ் உலகம் பிள்ளையவர்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டுள்ளது” என்று ‘வசந்தத்தில்’ எழுதியிருக்கிறார்.

ரஸிகமணியைப்பற்றிக் கவிமணி கூறும் குறிப்பும் அறிந்துகொள்ள வேண்டியதே. ‘டி. கே. சி நம் ரஸிக ரத்தினம். தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு வாழ்கின்ற ஒரு சிலருள் முன்னணியில் நிற்பவர் நம் டி. கே. சி என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்” என்று அழகாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் டி. கே. சி யின் அறுபதாவது ஆண்டு நிறைவின்போது கவிமணி பாடிய பாட்டுக்களும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டியவையே.

கன்னித் தமிழேபோல், கம்பன் கவியேபோல்,  
மன்னும் பொதிகை மலையேபோல்—பன்னுநம்  
நாடு மகிழ்ச் சிதம்பரநாத நண்பா !  
நீடு நீ வாழ்க நிலைத்து

என்னருமை நண்பா ! இனிய கலைரஸிகா !  
தென்னர் தமிழ்வளர்க்கும் தேசிகா !—நன்னயச்  
சீலஞ் சிறந்த சிதம்பரநாத வள்ளால்  
சால நீ வாழ்க தழைத்து

அங்கை தமிழ்ச் செல்விக்கு அருந்தொண்டுசெய்தின்னும்  
மன்னுலகில் பல்லாண்டு வாழியவே—என் இனிய  
நண்பா ! சிதம்பரநாதா ! நம் மாமுருகன்  
கண்பார்த் தருளக் கனிந்து

என்பவைதான் வாழ்த்துப்பாக்கள். கவிமணியையும் ரஸிகமணியையும் தமிழன்பர் நன்றாய் அறிந்துகொள்ள இந்தக் குறிப்புகளும் பாக்களுமே போதும் அல்லவா !

## தமிழ் அறியாதார் பாராட்டு

டி. கே. சி கிறிஸ்துவ கல்லூரி மாணவர். அந்தப் பள்ளியில் பழைய மாணவர் விழா ஒன்று நடந்தது. அதற்கு டி. கே. சியை அழைத்திருந்தார்கள். கூட்டத்தில் டி. கே. சி பக்கத்தில் ஒரு ஸ்காட்லண்ட் பாதிரியார் உட்கார்ந்திருந்தார். அவரிடம் டி. கே. சியை அறிமுகப் படுத்தி வைத்தார்கள் அங்குள்ளவர்கள். பாதிரியாரோ இந்தியர்களைப்பற்றி எல்லாம் நல்ல எண்ணம் கொண்டவர் அல்ல. அவரிடம் பல விஷயங்களைப்பற்றி டி. கே. சி பேசிக்கொண்டிருந்தார். பாதிரியார் சொன்னார் 'ஸ்காட்லண்ட் தேசத்தவர்களாகிய எங்களுக்கு மரங்கள் என்றால் நிரம்பப் பிரியம். இந்தியர்களாகிய உங்களுக்கு எப்படியோ? (We love trees, Do you?) என்று கேட்டார் பாதிரியார். இதற்கு டி. கே. சி சொன்ன பதில் இதுதான். மரங்களிடத்தில் எங்களுக்கு பிரியம் கிடையாது, பக்தியே செலுத்துகிறோம். (We donot love trees, but we worship them) என்பது தான் இவர் சொன்னது. மேலும் சொன்னார் இங்கு

‘எங்கள் தமிழ்நாட்டிலே ஒவ்வொரு கோயிலும் ஒரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. அதனையே நாங்கள் தல விருகும் என்கிறோம். குற்றாலத்தில் ஒரு குறும்பலா, மதுரையிலே கடம்பமரம், திருவானைக் காவிலே நாவல்மரம், திருப்பெருந்துறையிலே குருந்த மரம் என்றெல்லாம் வைத்து வளர்த்து அந்த மரங்களையே வணங்கி வந்திருக்கிறோம். எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காணும் தமிழ் அறிஞர்கள், மரத்தையே இறைவனாகக் கண்டதில் வியப்பில்லைதானே. ஒரு மரம் துளிர்ப்பதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்துக்குள்ளே இருக்கும் ரஸாயன விந்தைகள், இஞ்சினீயரிங் ஜாலங்கள், சிற்ப மர்மங்கள் இவைகளைக் கண்டு அனுபவித்திருக்கிறார்கள். இந்த தாவர வர்க்கங்களுக்குள்ள அரிய ஞாபக சக்தியையும் உயிர் தத்துவத்தையும் கண்டு வியந்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் தெரிந்து, மரத்திற்குள்ளிருந்து தொழிற்படும் இறைவனையே வணங்கியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கூறினார் டி. கே. சி. இதையெல்லாம் கேட்ட ஸ்காட்லண்ட் பாதிரியார் அரண்டே போனார்.

\* \* \*

சில வருஷங்களுக்குமுன் சென்னைக்கு வினோபா பாவே வந்திருந்தார். வினோபாபாவேயை டி. கே. சி சந்தித்தார். வினோபாஜியின் தமிழ் ஆர்வத்தை அறிந்தார். டி. கே. சியினது கம்ப ராமாயணப் புலமையை அறிந்த வினோபாஜியும் டி. கே. சியை ஒரு கம்ப ராமாயணப் பாடல் சொல்ல வேண்டினார். அன்று டி. கே. சி விளக்க எடுத்துக்கொண்ட பாடல் இரண்யவதைப் படலத்தில் உள்ளது. கடவுள் என்று ஒன்று இல்லை என்று சொல்லும் இரணியனிடம், மகன் பிரகலாதன் பேசுகிறான். இறைவன் ஒரு சாண் என்று அளக்கும்

இடத்திலும் இருக்கிறான். இல்லை, அணுவையே நூறு பாகமாக வைத்து கோணகிய சிறிய அணுவிலும் இருக்கிறான். இன்னும் உலகத்திலேயே உயர்ந்த மலையான மேருமலையிலும் இருக்கிறான். இங்கே இருக்கும் இந்தத் தூணிலுமே இருக்கிறான். இவ்வளவுதானா? கடவுளாவது ஒன்றாவது என்று சொன்னாயே அப்படிச் சொல்லிய உன் சொல்லில்கூட ஒளிந்து கொண்டிருக்கிறானே அவன். இத்தனை எண்ணத்தையும் உள்ளடக்கிக் கம்பன் பாடுகிறார்.

சாணினும் உளன், ஓர் தன்மை  
 அணுவினைச் சதகூறிட்ட  
 கோணினும் உளன், மாமேருக்  
 குன்றினும் உளன், இந்நின்ற  
 தூணினும் உளன், நீசொன்ன  
 சொல்லினும் உளன், இத்தன்மை  
 காணுதி விரைவின் என்றான்  
 நன்றெனக் கனகன் நக்கான்.

இந்தப் பாடலைத் தனக்கே உரிய காம்பீர்யத்தோடு டி. கே. சி பாடிக் காட்டினார். இதைக் கேட்ட வினோபாஜி, எல்லா இந்திய மொழிகளிலும் இரணிய வதையைப்பற்றி கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள் என்றாலும் கம்பனைப்போல 'நீ சொன்ன சொல்லினும் உளன்' என்று சொன்னவர்கள் கிடையாது என்று பாராட்டினார். அத்துடன் அன்றுமுதல் கம்ப ராமாயணத்தை முறையாகப் படிக்கவே துவங்கிவிட்டார். பின்னர் இந்த சந்திப்பைப்பற்றி உருக்கமாக ஒரு கடிதம் இந்தியில், அமரர் கல்கிக்கு எழுதியிருக்கிறார். அக்கடிதத்தின் சாரம் இதுதான்.

“அன்று அவரைச் சந்தித்தது என்னுடைய நினைவில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதற்கு முன் நான் டி. கே. சியைப் பார்த்ததில்லை. ஆனால் அவர்

அன்று மனம் நிறைந்து என்னோடு ஊடாடியபோது நீண்ட காலமாகப் பழகிய நண்பர் என்ற உணர்வே ஏற்பட்டது. வெளிப்பகட்டை எல்லாம் ஒழித்துவிட்டு கவிதையால் இதயத் துடிப்பை அப்படி அப்படியே எடுத்துக் கூறக்கூடிய 'மர்ம ரஸிகர்' அவர். அவரைப் போன்ற ரஸிகரைக் காண்பது அரிதினும் அரிது.

\* \* \*

சில வருஷங்களுக்கு முன் டி. கே. சி பம்பாய் சென்றிருந்தபோது மாடம் சோபியா வாடியா அம்மையார் (Madame Sophia Watia) டி. கே. சியை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தார். அந்த அம்மையார் இந்தியன் P. E. N. சங்கத்தின் தலைவர் பெரிய இலக்கிய மேதை. பிரான்ஸ் தேசத்தவர். பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்றாலும் தமிழ் தெரியாது. அவரோடு டி. கே. சி அளவளாவிக்கொண்டிருந்தபோது திருவாசகத்திலிருந்து ஒரு பாட்டை ஒருதரம் பாடிக் காட்டி விளக்கம் கூறினார்.

அப்பார் சடையப்பன்  
ஆனந்த வர்கழலே  
ஒப்பாக ஒப்புவித்த  
உள்ளத்தார் உள்ளிருக்கும்  
அப்பாலுக் கப்பாலை  
பாடுதுங்காண் அர்மானாய்

என்பது பாடல். அவர் கூறிய விளக்கமோ இதுதான்.

'ஒரு குடத்துத் தண்ணீரை வீட்டுக்கு கொண்டு வந்து வீட்டிலும் மச்சுப்படியேறி மாடிக்கு கொண்டு சேர்ப்பதற்குள் திணறிப் போகிறோம் நாம். ஆனால் இறைவனோ கடலில் உள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றுகிறான். அதை வானத்திலே கொண்டுபோய்ச் சேமித்துவைத்துப் பருவக்காலம் வந்தால் மழையாகக் கொட்டுகிறான். இந்த அரிய சக்தியையும் கருணை

யையும் உணர்ந்து வியந்த நம் முன்னோர்கள் சிவபெருமான் தன் தலைமேலே கங்கையையே குடமாக வைத்து இருக்கிறார் என்று கற்பனை செய்திருக்கிறார்கள். அப்பு ஆர் சடையப்பா! என்று அவனைப் பாராட்டி யிருக்கிறார்கள். தம்மையே அவனிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் அப்படிப்பட்ட ஞானிகளுடைய உள்ளத் திலேயே அவன் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அதே சமயத்தில் இத்தகைய ஞானம் இல்லாதவர்களால் அறியப்படாதவனாகவும் அண்டமும் கடந்து அகண்டமும் கடந்து எங்கேயோ தூரதொலைவில் உள்ள பேர்வழியாகவும் இருக்கிறார்' என்கிறார் டி. கே. சி. இதையெல்லாம் கேட்ட சோபியா வாடியா, மணி வாசகரது பாடலை பல தடவை டி. கே. சியைச் சொல்லச் சொல்லி கேட்டு அனுபவித்துவிட்டு கடைசியில் 'தமிழ்' பாஷையில் ஓர் அபூர்வ மந்திர சக்தி இருக்கிறது. பாட்டின் ஒலியைக் கேட்கும்போதே ஓர் ஆனந்த மயக்கம் ஏற்படுகிறது என்றார்.

\* \* \*

பல வருஷங்களுக்குமுன் சென்னையில் ஒரு விழா நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் டி. கே. சி அன்றைய பேச்சாளர் டாக்டர் அருண்டேல். அவர் அப்போது பிரம்மா ஞான சபையின் தலைவர். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். தமிழ் நாட்டு நங்கை ருக்மிணியை மணந்தார் என்றாலும் தமிழ் அறியாதவர். கூட்டத்தில் அவர் பேசியபின் முடிவுரை டி. கே. சி சொன்னார். ஆம் தமிழிலேதான் சொன்னார். அந்தப் பேச்சைக் கேட்டு விட்டு வீட்டிற்குப் போன அருண்டேல் தன் மனைவியிடம் என்ன சொன்னார் தெரியுமா? 'டி. கே. சி என்ற அபூர்வமான மனிதரை நான் இன்று கண்டேன் நீ அவரைக் கட்டாயம் சந்திக்கவேண்டும். இந்தியப் பண்பாடைப் பார்க்க வேண்டுமானால் டி. கே. சியைப் பார்த்தாலே போதும்' என்றார். இதன் பின்னால்

டி. கே. சிக்கும் அருண்டேல் தம்பதிகளுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது காரணமாகவே ருக்மணி அருண்டேல் டி. கே. சி யிடம் குற்றாலக் குறவஞ்சிப் பாடம் கேட்டார். அதனையே நாட்டிய நாடகமாகத் தயாரித்தார். இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா விலும் கொண்டுசென்று அரங்கேற்றினார். தமிழ் அறியாத டாக்டர் அருண்டேலும் குறவஞ்சி நாடகத்தை அனுபவிக்கத் துவங்கிவிட்டார் ; இதைப்பற்றி அவரே சொன்னார் டி. கே. சி யிடம்.

தமிழ்மொழி எனக்குத் தெரியாதுதான். அதனால் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. நீங்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடும்போது உங்கள் இதயம் என்னுடைய இதயத்தோடு ஒட்டி எனக்குப் பொருள் விளங்கி விடுகிறது. உங்கள் வாய் மூலமும் முகப்பொலிவின் மூலமும் கவிதையின் உட்பொருளை நான் கண்டு கொண்டேன் என்றார் அவர்.

ஸ்காட்லாந்து தேசத்துப் பாதிரியாரும், வினோபா பாவேயும், சோபியா வாடியாவும், டாக்டர் அருண்டேலும் தமிழ் தெரியாத ஆரியர்கள் என்றாலும் டி. கே. சி யின் இதய ஒலி அவர்களுடைய இதயத்துள் மொட்டுக் களாகிறது. ஆனால் நமது தமிழ் அன்பர்கள் பலரால் இன்னும் டி. கே. சி யார் என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவரது இதய ஒலியைக் கேட்கும் காதுகளையும் அவர்கள் பெறக்காணும்.



## தீபன்

டி. சி. தீத்தாரப்பன், டி. கே. சியின் அருமை மைந்தன். இளவயதிலேயே இறைவன் திருவடி அடைந்தவர். தமிழ் எழுத்தாளர் உலகிலே தீத்தாரப்பன் என்ற பெயர் பிரசித்தி உடையது அல்ல. ஆனால் அவரே 'தீபன்' என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள், பாடல்கள் இயற்றியிருக்கிறார். அவற்றைத் தொகுத்து புதுமைப் பதிப்பகத்தார் 'அரும்பிய முல்லை' என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். முதலியார் வீட்டுக் கல்யாணம், உச்சரிப்புக் கோளாறு என்ற கட்டுரைகள், அவர் எவ்வளவு சிறப்பாக நகைச்சுவையைக் கையாளக் கூடியவர் என்பதனை எடுத்துக்காட்டும்.

வயதில் எனக்கு மிகவும் இளையவர் ஆனதினாலே எனக்கு அவரோடு நெருங்கிய பழக்கம் இல்லை. டி. கே. சி யோடு நான் அளவளாவும்போது அவர் உடன் இருப்பார். டி. கே. சி பாடிக் காட்டும் பாடல்களை நன்கு அனுபவிப்பார். அவரது கட்டுரைகள், கவிதைகள் எல்லாவற்றையும்விட, அவர் பாடும் பாடல்

களை நான் மிகவும் அனுபவித்திருக்கிறேன். முதல் முதல் அவரைச் சந்தித்தபோது அவர் 'வாசலிது வாசலிது வளர்ந்தோங்கும் வாசலிது' என்ற வல்லீபரதப் பாடல்களை வெகு அழகாகப் பாடினார். இந்த நினைவு என் உள்ளத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. பின்னர் அவர் பல பாடல்கள் பாடக் கேட்டிருக்கிறேன். தாயுமானவர் பாடல், பாரதியார் பாடல், கம்பர் பாடல் எல்லாவற்றையும் நல்ல பாவ உணர்ச்சியோடு பாடுவார்.

பி. ஏ., பி. எல். வரை படித்துத் தேறிய இவர் உத்தியோகம் ஒன்றும் பார்க்கவில்லை. 1938-ல் ரேடியோ நிலையங்கள் வேலைசெய்ய ஆரம்பித்தபோது 'வானொலி' பத்திரிகையின் ஆசிரியர் பதவி ஏற்றார். அதற்காகச் சென்னை சென்றவர்தான் திரும்பத் திருநெல்வேலிக்கு வரவே இல்லை. காசநோயால் ஒரு வருஷகாலம் அவதியுற்று முப்பது முப்பத்திரண்டு வயது அளவில் இறைவன் திருவடி சேர்ந்தார். டி. கே. சிக்கும் அவரது துணைவியார் ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணிக்கும் இவரது மறைவு பெரிய அதிர்ச்சி. அது காரணமாகவே தீபன் வளர்ந்து பெரியவரான, வண்ணார்பேட்டை இல்லத்தை விட்டுவிட்டு, குற்றாலத்தில் வந்து தங்கினர் இருவரும். இந்த துயரத்தை ஆற்றும் வகையில் அவருடைய பிள்ளைகள் நால்வர் இருந்தனர். தீப. நடராஜன், குத்தாலலிங்கம், குமாரசாமி என்ற மூன்று ஆண் மக்களும், தங்கம்மாள் என்னும் ஒரு பெண்ணும் அவரது குழந்தைகள். இக்குழந்தைகளை யெல்லாம் வளர்க்கும் பொறுப்பு டி. கே. சி தம்பதிகளுக்கு ஏற்பட்டது. பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து இன்று ஆளாகிவிட்டார்கள். இவர்களில் குமாரசாமியைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது இப்போது.

‘தீபனின்’ எழுத்து நல்ல சுவையுள்ள எழுத்து! எளிமையும் இனிமையும் வாய்ந்தது. பந்தாட்ட விமரிசனம் எல்லாம் அவர்தான் தமிழில் முதன் முதல் எழுத ஆரம்பித்தார். நண்பர், மு. அருணாசலம் எழுதிய இன்றையத் தமிழ் வசனநடை என்ற புத்தகத்தில் தமிழகத்தில் ‘தமிழ்’ எழுதும் ஐவர் என்று குறிப்பிடப்பட்டவர்களில் இவர் ஒருவர் என்றால் அதிகம் சொல்வானேன். கல்கியின் மறைவுக்குப் பின்னால் அந்தப் பத்திரிகை ஆசிரியர் பதவிக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை. தீபன் மட்டும் உயிரோடிருந்திருந்தால் அந்தப் பதவியைத் திறம்பட நிர்வகித்திருப்பார் என்பது என் எண்ணம்.

இரண்டே இரண்டு சம்பவங்களை மட்டும் குறித்து விட்டு, தீபனைப்பற்றி எழுதுவதை நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன். 1930-ம் வருஷமாக இருக்கலாம். தீபன் சென்னை ராஜதானிக் கலாசாலையில் மாணவர். அப்போது டி. கே. சி H.R.E. போர்ட் கமிஷனர். ஒரு நாள் கல்லூரியில் நாடக விழா நடந்தது. பக்த நந்தனார் கதை நாடகமாக நடிக்க ஏற்பாடாகியிருந்தது. முன்வரிசையில் டி. கே. சி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பேராசிரியர் சாமிநாதனும் உட்கார்ந்திருந்தார். நந்தன் வேடமிட்டு நடித்த பையன், கீர்த்தனங்களை மிகவும் அருமையாய் பாடினான்; நன்றாக நடித்தான். பையனது திறமையை பேராசிரியர் சாமிநாதன் புகழ்ந்துகொண்டே இருந்தார். டி. கே. சியும் கேட்டுக் கொண்டே யிருந்தார். ‘கடைசியில் பையன் யார் தெரியுமா, என் பையன் செல்லையாதான்’ என்று டி. கே. சி சொன்னதும், பேராசிரியர் சாமிநாதனைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

தீபன் நல்ல கவிஞர், ரஸிகமணியின் செல்வப் புதல்வன் அல்லவா?

இந்த அருமைப் புதல்வன் முப்பது முப்பத்திரண்டு வயதில் இறைவன் அடி சேர்கிறார். இந்தச் செய்தியைக் கேட்ட கவிமணி ஒரு பாடல் எழுதி டி. கே. சிக்கு அனுப்பி வைக்கிறார்.

எப்பாரும் போற்றும்

இசைத் தமிழ்ச் செல்வா என்

அப்பா அழகிய செல்

கையா நான்—இப்பாரில்

சிந்தை குளிர்ச்

சிரித் தொளிரும் உன்முகத்தை

எந்த நாள் காண்பேன் இனி.

என்பதுதான் பாட்டு. என்ன நினைக்கிறீர்கள் இந்தப் பாட்டைக் கேட்டதும் டி. கே. சி அப்படியே சோகத்தால் துடித்திருப்பார் என்றுதானே அதுதான் இல்லை. டி. கே. சி தன் மகனை மறந்தார். அவர் இறந்ததை மறந்தார். பாட்டின் அருமையை அனுபவித்தார் அனுபவித்தார். அதன் பின்பு அவர் சொன்னார் 'இப்படி ஒரு அற்புதமான கவி தமிழுக்கு கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்' என்றார்.

இப்படி மகனைப் பிரிந்த காலத்தும், அவன்மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது. அவரையே ரஸஞ்ஞானி என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத் தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப்பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போது கூட, ஞான திறமும் மீறி ரஸமாக பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்கமுடியும்.

## தமிழ் நாட்டின் டாகூர்

குற்றாலத்தில் டி. கே. சி யின் ஜாகையில் முன் கூடத்தில் அவருடைய படம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. ஒருநாள் டி. கே. சி வெணியே போயிருந்த போது அவருடைய காரியதரிசி ஸ்ரீ வேங்கடசுப்ரமணியன், வீட்டின் உள்கட்டிலே கிடந்த வீணை தனம்மாளின் படத்தையும் கவிஞர் ரவீந்திர நாட் டாகூர் படத்தையும் எடுத்துவந்து டி. கே. சி படத்தின் இருபக்கத்திலும் மாட்டிவிட்டார். இப்படிப் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்ததை அன்றிரவுதான் அவர் பார்த்தார். 'என்ன இது! என் படமா இவ்விரண்டுபேர் படங்களுக்கும் மத்தியில் இருப்பது; சங்கீத உலகில் அழியாப்புக்ழ் படைத்த தனம் எங்கே? கவிஞர் திலகமாகிய டாகூர் எங்கே? நான் எங்கே? உடனே எடுத்து விடுமையா, என் படத்தை, அந்த இடத்தைவிட்டு' என்று காரிய தரிசிக்குக் கட்டளை இட்டார். அக்கட்டளையை நிறைவேற்ற காரியதரிசி முனைவதற்கு முன்னே, பக்கத்திலிருந்த ஸ்ரீமதி பாக்கியலக்ஷியம்மாள் (லாகூரிலிருந்து

குற்றாலம் சீசனுக்கு வந்திருந்தவர்) ‘அதெல்லாம் அப்படிச் சொல்லி விடாதீர்கள், அவ்வளவு லேசாக. தாங்கள்தானே எங்கள் டாக்டர்; தமிழ் நாட்டின் டாக்டர். சும்மா படம் அங்கேயே கிடக்கட்டும்’ என்று தடையுத்திரவு போட்டுவிட்டார். டி. கே. சியின் உத்திரவு நிறைவேற்றப்படவில்லை. ஆம் ‘சக்தி’ அம்சமான பெண்ணின் உத்திரவை மீற யாராலாவது முடியுமா? என்ன?

டி. கே. சியைத் தமிழ்நாட்டின் டாக்டர் என்று சொல்வது சரிதானா? அல்லது அது வெறும் உபசார வார்த்தையா? இந்திய நாட்டின் புகழை இந்தியாவில் மட்டுமல்ல, உலக முழுவதிலுமே பரப்பிய பெருமை ரவீந்திரநாத் டாக்டரையும் அவருடைய கவிதைகளையுமே சாரும். அவருடைய ‘கீதாஞ்சலி’ உலகம் போற்றும் ஒப்பற்ற அரிய கவிதைக் களஞ்சியம். ‘நோபல்’ பரிசு பெற்றார் கவிஞர். அதனால் இப்படியெல்லாம் கவிதையால் புகழ்பெற்ற கவிஞர் பெருமானோடு, கவிகளையே எழுதியறியாத டி. கே. சியை ஒப்பிடுவது சரியா? என்று கேள்வி எழுவது இயற்கை. இதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. “கவிதை என்றால் என்ன? உண்மையான உணர்ச்சி, சுயநலம் பாராட்டாத, பயத்தில் ஈடுபடாத, சத்தியத்தில் ஆழ்ந்து நிற்கும் மனோ நிலை—இந்த அவசரத்தில்தான் கவியும் ரசிகனும் பிறக்கிறார்கள். ஒருவருக்கு உயிர் மற்றவர். உரையாணி இல்லாமல் மாற்று இல்லை. கெஜக்கோல் இல்லாமல் அளவு இல்லை. ரஸிகன் இல்லாமல் கவிபில்லை. சிருஷ்டியில் ஆண்பெண்போல் கலைகளின் வளர்ச்சிக்குக் கவியும் ரஸிகனும். இவர்கள் பிரிந்து நிற்கும் காலத்தில் அழிவும் பிரளயமும்; இவர்கள் சேர்ந்து சுகிக்கும் காலத்தில் வெற்றியும் புத்துயிர்ப் பிறப்பும்” என்று ஸ்ரீ கா. சி. வெங்கடரமணி எழுதுவது போது

மல்லவா? ஆம் கவிஞன் இல்லாமல் ரஸிகன் இல்லை. அதுபோலவே ரஸிகன் இல்லாமல் கவிஞனும் இல்லைதானே.

நமது ரஸிகமணியான டி. கே. சி கவி டாகூரைப் பற்றி எப்போதும் பெருமையாகவே பேசுவார். அவருடைய கவிகளை நன்றாய் அனுபவிப்பார், மற்றவர்களையும் அனுபவிக்கும்படி செய்வார். 'அவருடைய ஆங்கில மொழி பெயர்ப்பே இப்படி எல்லாம் இருந்தால், அவருடைய தாய்மொழியாகிய வங்காளியில் எப்படி எல்லாம் இருக்குமோ? மொழிக்கு மொழி தித்திக்காதா? என்றெல்லாம் பாராட்டுவார். 'டாகூர்தான் சில உண்மைகளை எவ்வளவு அழகாக அழுத்தமாகச் சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் நம்மவர் உணர் கிறார்கள் இல்லையே' என்று ஏங்குவார் ஒரு தடவை. 'சரி நம்மிடையேயும் கவிஞர் இல்லாமல் போய்விட வில்லை. நம்முடைய தலைமுறையிலே பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை என்ற இரண்டு கவிகளைப் பெற்று விட்டோமே, நாமும் பாக்கியசாலிகள்தாம்' என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்வார் மறுதடவை.

சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் டாகூர் சொன்ன, "கவியை அனுபவித்து விடுவதற்காக எத்தனையோ பாஷைகளைக் கற்றேன், ஆங்கிலம் மாத்திரம் அல்ல, பிரஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரீக் முதலிய எல்லா பாஷைகளையும் கஷ்டப்பட்டுக் கற்றேன். என்ன பலன்? கவியின் இதயம் தெரிந்ததா? இல்லவே இல்லை. என் தாய்மொழி ஒன்றின் மூலமாகத் தான் எனக்கு அது தெரியவந்தது. பிறபாஷைகளின் மூலம் கவியின் உயிர் நிலையை அறியப்படுவது காதலியின் அருள் முறுவலைப் பெறுவதற்காக வக்கீலுக்கு வக்காலத்துக் கொடுக்கிற அழகுதான்" என்பதை இது வரை எத்தனையோ முறை டி. கே. சி மேடைப் பிரசங்

கங்களில் சொல்லியிருக்கிறார். 'இதை நமது பண்டிதர்கள், ஸ்காலர்கள் எல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே, மில்லையும் ஷெல்லியையும் படித்து விட்டு அவர்களைப்பற்றியும் அவர்களுடைய கவிதைகளைப்பற்றியும் திட்டவட்டமாகப் பேசுபவர்கள், அடடா! எவ்வளவு மோசமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள்' என்றெல்லாம் சொல்லுவார் டி. கே. சி. இதுபோலவே டாகூருடன் சேர்ந்து 'நம் நாட்டுச் சங்கீதத்தைத்தான் நாம் அனுபவிக்க முடியும், பிறநாட்டுச் சங்கீதத்தை நாம் அனுபவிக்கிறோம் என்று சொல்வதெல்லாம் சும்மா, ஏமாற்றுக் கச்சவடம்தான்' என்று தீர்மானமாகவே சொல்லுவார் அவர்.


இன்னும் எப்படி எப்படி எல்லாமோ டாகூரைப் பாராட்டுவார் அவர். டி. கே. சி க்கும் டாகூருக்கும் எத்தனையோ விதத்தில் ஒப்புமை உண்டு. ஏன்? இருவருடைய முக ஜாடையைப் பார்த்தாலே இது தெரியுமே! ஒருவருக்கு நீண்ட தாடி உண்டு; ஒருவருக்கு தாடியில்லை. அவ்வளவுதான். அதனாலேதான் டி. கே. சி படத்தைப் பார்த்த நண்பர் ஒருவர் சொன்னார், 'இவர் என்ன தாடியில்லாத டாகூரா?' என்று. ஏது? ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மியம்மாள் சொன்னதும் கொஞ்சமும் பழுதில்லை போலிருக்கிறதே. 'நம்மிடையே பாரதி உண்டு, தேசிகவிநாயகம் பிள்ளை உண்டு, ஒரு டாகூரும் உண்டு' என்று தமிழன் நினைத்து மகிழ்ந்தால் அது தவறில்லைதானே.



## தமிழ்நாட்டின் ஸ்வைட்சர்

‘யாரோ, இவர் யாரோ’ என்று பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் பாட்டை நீங்கள் பாடவேண்டிய தில்லை பக்கத்திலிருக்கும் படத்தைப் பார்த்து விட்டு. யாருடைய படம் இது என்று யாரைக்கேட்டாலும் உடனே சொல்லிவிடுவார்கள். இது தமிழ் நாட்டின் இலக்கியத் தலைவர் ரஸிகமணி டி. கே. சியின் படம் என்று. நீங்களும் அப்படித்தானே சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்வது? டி. கே. சியின் மனைவி ஸ்ரீமதி பிச்சம்மாள் அண்ணி, டி. கே. சியின் பேரப் பிள்ளைகள் அத்தனை பேருமே சொல்கிறார்களே இது தாத்தாவின் படமேதான் என்று. ஆனால் இது உண்மையில் டி. கே. சியின் படம் அல்ல. அப்படியானால் இது யாருடைய படம். அதைச் சொல்வதற்குமுன் ஒரு சிறு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன் தூத்துக்குடி நண்பர் திரு. ஏ. சி. பால்நாடார் திருக்குற்றாலத்தில் தங்கியிருந்தார். அவருடன் அமெரிக்க அறிஞர் ரிச்சர்ட்



ஆல்பர்ட் ஸ்வைட்சர்

கேய்த்தான் என்பவரும் இருந்தார். ஒரு நாள் பால் நாடார் ரஸிகமணி டி. கே. சி யைப் பற்றியும் அவரது தமிழ்க்கவி அனுபவத்தைப் பற்றியும் கேய்த்தாணிடம் சொன்னார். உடனே கேய்த்தான் அப்படிப்பட்ட அறிஞரை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினார். இருவரும் அன்று மாலை யில் டி. கே. சி யின் ஜாகை நோக்கிப் புறப்பட்டார்கள். இருவரும் நடந்துதான் போனார்கள். கூத்தப்பெருமான் கோயிலைக் கடந்து ஐந்தருவி ரோட்டில் திரும்பி கொஞ்சதூரம் போனதும் பால் நாடாரின் நண்பர் ஒருவர் எதிரே வந்தார். அவருடன் கொஞ்சம் தாமதித்து பால் நாடார் பேசவேண்டியிருந்தது. அதே சமயத்தில் டி. கே. சி யும் மாலை வேளையானதால் வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் நின்று அந்தி தரு சித்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையிலே கேய்த்தாணிடம் அதோ நிற்கிறாரே அவர்தான் டி. கே. சி என்று சுட்டிக் காட்டிவிட்டுத் தன் நண்பருடன் பேசிக்கொண்டே நின்றார் பால் நாடார். கேய்த்தானுக்கும் டி. கே. சி க்கும் இடையே இருந்தது எல்லாம் நாற்பது ஐம்பது கஜ தூரம் தான். ஆதலால் மாலை சூரிய ஒளியிலே டி. கே. சி யைக் கொஞ்சம் கூர்ந்தே கவனித்தார் கேய்த்தான். பால்நாடார் நண்பரிடம் பேசி முடித்து விட்டு திரும்பியதும் கேய்த்தான் சொன்னார், “நண்பரே, இவர் ஒரு அபூர்வமான புருஷர் இவரைப்போன்ற முகக்கட்டு உருவ அமைப்பு வாய்ந்தவர்கள் எங்கள் அமெரிக்காவில் இல்லை” என்று. இருவரும் பின்னர் டி. கே. சி யிடம் சென்றார்கள். அவர் அளித்த கவி விருந்தையும் பின் இரவில் நடந்த அந்த சாப்பாட்டு விருந்தையுமே சேர்த்துத்தான் அனுபவித்தார்கள் இருவரும்.

இதிலிருந்து ஒரு உண்மை விளங்குகிறது. டி.கே.சி யின் முகக்கட்டிலே ஒரு அருமை இருக்கிறது, ஒரு

அழகு இருக்கிறது என்று. கேய்த்தானிடமிருந்து தெரிந்துகொள்கிறோம் இப்படிப்பட்ட உருவஅமைப்பை பெற்றவர்கள் அமெரிக்காவில் இல்லை என்று. ஆங்கில அறிஞர்கள் படங்கள் பலவற்றை நாம் பார்த்தவர்கள் தாமே, அங்குமே இப்படிப்பட்ட அபூர்வமான முகக் கட்டு வாய்ந்தவர் இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படியானால் இவரைப் போன்றவர்கள் எங்கிருக்கிறார்கள். இவ்வளவு எடுப்பான முகமும், இவ்வளவு அகன்ற நெற்றியும் இப்படி அடர்ந்த புருவமும், செழித்து வளர்ந்துள்ள மீசையும், உணர்ச்சி நிறைந்த கண்களும், ஏன், வாரிவிடப்படாது சில்லென்று பூத்துக் கிடக்கும் கிராப்பும் உடைய மகாபுருஷர் வேறு எங்கே இருக்கிறார். இந்தக் கேள்விக்குத்தான் விடை சொல்கிறது இங்கு வெளியிட்டிருக்கும் படம். இந்தப்படம் ஒரு ஜெர்மன் அறிஞரின் படம். அந்த அறிஞர்தான் டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் (Albert Schweitzer).

இனி இந்த ஆல்பர்ட் ஸ்வைட்சரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகள் நிரம்பிய இவர் ஒரு பெரிய டாக்டர்; மத போதகரும் கூட. இவர் இன்று பணிபுரிவது ஆப்பிரிக்காவில் நீக்ரோ மக்களிடையே; அதிலும் குஷ்ட ரோகிகளிடையேதான். அல்சாஸ் (Alsace) என்ற மாகாணத்தில், கேய்சர்ஸ்பெர்க் (Kaysersberg) என்ற ஊரில் பிறந்து, குன்ஸ்பாஜ் (Gunsback) என்ற ஊரில் வளர்ந்து, கோல்மார் (Colmar) என்ற இடத்தில் நீக்ரோவன் ஒருவனைச் சந்திக்கிறார். அவன் மூலம் வெள்ளையர்கள் இந்தக் கருப்பர்களுக்குச் செய்த அநீதிகளை எல்லாம் அறிந்து, அவற்றிற்கெல்லாம் பரிகாரம் காணவே வீடுவாசல் எல்லாவற்றையும் துறந்து ஆப்பிரிக்காவிற்குச் சென்று அந்த நீக்ரோவர்களிடையே இருந்து பணியாற்ற முனைந்து விடுகிறார்.

இவருடைய இந்த சேவை இருக்கட்டும். இவருடைய இலக்கிய சேவை இதைவிட மகத்தானது. தத்துவம், சமயம், சங்கீதம் என்ற மூன்று பெரிய விஷயங்களிலும் விசேஷமான பாண்டித்தியம் அடைந்து டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். இவரை ஒரு பிரபல பண்டிதர், தேர்ந்த கலைஞர், புரட்சிகரமான சிந்தனையாளர் (distinguished scholar, accomplished artist and revolutionary thinker) என்றெல்லாம் ஜெர்மன் பத்திரிகை உலகம் புகழ்கின்றது. அவருடைய சேவை கனியெல்லாம் உணர்ந்தவர்களோ, அவர் 'கருமமே கண்ணாயிரர்' கூட்டத்தில் சேர்ந்தவர் என்பார்கள். ஆனால் அவரோ நான் ஒரு லக்ஷியவாதி, நான் காணும் கனவுகள் எல்லாம் நனவாகும் நாள் எந்நாளோ, என்று தான் ஏங்குகிறார்.

அவர் எழுதிய புத்தகங்களில் மிகவும் புரட்சிகரமானது, சரித்திர இயேசுவைத் தேடல் (Quest of the Historical Jesus) என்பதுதான். உண்மையிலே நாசரேத்திலே இயேசுகிறிஸ்து என்று ஒருவர் தோன்றவே இல்லை. அவர் யாரென்று அறிவிக்காமலே வந்தார். அவர் ஒரு நாமம், ஒருருவம் ஒன்றும் இல்லார். என்னைத் தொடர்ந்து வாருங்கள் என்று உலக மக்களை அவர் கூவி அழைத்தார். ஆனால் அவர் பின் அவர் காட்டிய வழியில் போனவர்கள், போகிறவர்கள், போகப் போகிறவர்கள் எத்தனை பேர், என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் எழுதுகிறார். அவரையும் அவருடைய வாழ்க்கையையும் தெரிந்து கொண்டோமானால், கிறிஸ்து காட்டிய வழியில் போனவர், போகிறவர், ஒருவர் உண்டு, அவர்தான் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர், என்று திட்டமாகக் கூறிவிடலாம். முப்பத்து மூன்றாவது வயதிலேயே பெற்ற பட்டங்களை யெல்லாம் துறந்து,—பார்த்துவந்த பேராசிரியர் வேலை

யையும் விட்டு விட்டு கண்காணாத ஆப்பிரிக்கா தேசத்திலே தன் இளம் மனைவியுடன் நீக்ரோவர்களிடையே சேவை செய்யப் புறப்பட்டவர் அவர் என்றால், அவரைக் கிறிஸ்து காட்டிய வழியில் போனவர் என்று சொல்வதில் என்ன தப்பு. ஆப்பிரிக்காவிலே அவர் செய்கிற சேவை மனித இதயத்தின் சரித்திரத்திலேயே ஒரு அற்புதமான ஏடு என்றுதான் கூறவேண்டும். (A noble page in the history of human compassion).

இத்தனை வேலையையும் உற்சாகமாக நல்ல ஹாஸ்ய உணர்ச்சியுடனேதான் இவர் செய்துவருகிறார். ஒரே ஒரு உதாரணம். ஒரு நாள் இவர் தன் ஆஸ்பத்திரியில் ஒரு பெரிய மரக்கட்டையை அப்புறப்படுத்தப் புரட்டிக் கொண்டிருந்தார். அதற்குக் கூடஒரு ஆளின் உதவி தேவையாயிருந்தது. ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த கால் குழாய் மாட்டிய ஒரு கருத்த நீக்ரோ துரையை உதவிக்குக் கூப்பிட்டார். அந்த பிரகஸ்பதி, என்ன டாக்டர், நான் ஒரு அறிவாளி, என்னையா இந்த வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்றாலும். உடனே இவர் கொஞ்சமும் முகம் சுழிக்காமல், ஆம் ஐயா, நான்கூட அறிவாளியாகத்தான் முயன்றேன்; ஆனால் அந்த முயற்சியில் தோற்றுவிட்டேன், என்று கூறிவிட்டு, தான் ஒருத்தராகவே நின்று அந்தக் கட்டையை அப்புறப்படுத்தினாராம்.

இப்படியெல்லாம், அறிவாளியாக முயன்று அதில் தோல்வியடைந்த—இவர் நமது நாட்டையும் மறக்கவில்லை. நமது சமய நூல்களை எல்லாம் நன்கு கற்றிருக்கிறார். அதில் உள்ள உண்மைகளைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் இந்தியர்களது சிந்தனையும் அதன் வளர்ச்சியும் (Indian Thought and its Development) என்ற அருமையான புத்தகத்தில் கூறியிருக்கிறார். உபநிஷத்துகள் கூறுவ

தென்ன, புத்தரும் மகாவீரரும் செய்த போதனைகள் என்ன, கீதை காட்டும் பாதை எது, குறள் கூறும் நெறியாது, என்றெல்லாம் தெளிவாகச் சொல்லக்கூடிய ஆற்றலைப் பெறுவதென்றால், அவருடைய புலமையும் அறிவும் எவ்வளவினதாய் இருக்கவேண்டும்.

நீதியால் வந்த நெடுந்தரும நெறியை மனிதன் எப்படி லக்ஷியமாகக் கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குறள் திட்டவாட்டமாகக் கூறுகிறது. தனிப்பட்ட முறையிலும், பிறரிடம் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்திலும் மனிதனுக்கு தக்க பாதையை வகுத்துக் காட்டுகிறது. குறள் கூறுவதில் எல்லாம் கண்ணியமும் நல்லெண்ணமுமே பிரதிபலிக்கிறது. உலக இலக்கியத்திலே, இவ்வளவு சிறந்த அறிவியல் சூத்திரங்கள் நிறைந்த வேறு நூல்கள் இல்லை, என்று அவர் குறளைப் பற்றிக் கூறுவதிலிருந்தே அவர் நமது தெய்வத் திருக் குறளை எப்படிப் படித்திருக்கிறார்? அதன் பொருளை எல்லாம் எப்படி உணர்ந்திருக்கிறார்? அதை எப்படி மதித்திருக்கிறார்? என்று தெரிந்துகொள்ளலாம்தானே.

இப்படி எல்லாம் நம் இலக்கியத்தை மதிக்கின்ற அறிஞர். நமது இலக்கியத் தலைவர் டி. கே. சியைப் போலவே உருவ அமைப்போடு, முகக் கட்டோடு இருப்பதில் அதிசயம் இல்லை அல்லவா. இருவரையும் ஒரே அச்சில் அல்லவா வார்த்தெடுத்திருக்கிறான் அந்தப் பொல்லாத பிரமன். உருவத்திலே மட்டுமென்ன இதயப் பண்பிலும் இருவரும் ஒத்தவர்களாகத்தானே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிற்குச் சென்று நீக்ரோவர்களிடையே வாழாமலும் அவர்களுக்கு பணி செய்யாமலும் இருக்கலாம் டி. கே. சி. ஆனால் அவர்கள் தான் பிறந்த தமிழ் நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழுக்கும் தமிழ் கவிதைக்கும், ஏன்? தமிழர்களுக்குமே செய்து வருகின்ற தொண்டு பாராட்டுதலுக்கு உரியதுதானே.

கம்பனில் உள்ள இடைச்செருகல்களை அகற்றவும், அவன் காவியத்தில் சிதைந்துள்ளதையெல்லாம் திருத்தவும், தமிழ் இசையைப் பற்றியெல்லாம் பேசவும் எழுதவும் எவ்வளவு துணிவு இருக்க வேண்டும். ஜெர்மன் அறிஞரின் புரட்சிகரமான இலக்கிய சேவைக்கு இது குறைந்ததில்லையே. சமயம், சாஸ்திரம், கலை இவைகளுக்காக வாழ்கின்ற ஜெர்மன் அறிஞரைப் போலவே தான், டி. கே. சியும் கலைக்காகவே வாழ்கிறார். கம்பனைப் போற்றுகிறார். குறளை மதிக்கிறார். டி. கே. சியைத் தாடியில்லாத் டாகூர் என்று கூறுவர் உண்டு. அதேபோல டை கட்டாது கோட் போடாத தமிழ் நாட்டு ஆல்பர்ட் ஸ்வைட்ஸர் அவர் என்று நான் சொன்னால் உங்களால் மறுக்க முடியாதல்லவா.



## டி. கே. சி யின் பண்பாடு

---

என்ன ? எல்லாம் ஒரே புகழ் மாலையாக இருக்கிறதே ! டி. கே. சி யிடம் குற்றம் குறைகளே கிடையாதா ? என்று சிலர் கேட்கலாம். ஆம் ! குற்றம் குறைகளே இல்லாத அப்பழுக்கற்றவர்தான் அவர்.

ஆனால் சில விஷயங்களை அழுத்தமாகச் செய்வதற்காக அவர் கையாளும் முறைதான் அவரிடம் சிலருக்குப் பகைமை ஏற்படுவதற்கு காரணமாயிருந்திருக்கிறது. 'வழக்கொழிந்த நடையில் எழுதுவதோ பேசுவதோ கூடாது' என்பதை அழுத்தமாகச் சொல்லும்போது இலக்கண பண்டிதர்களைத் தீவிரமாகவே தாக்கிவிடுவார். "வார்த்தை எங்கே ? வார்த்தை எங்கே ?" என்று ஒரே யடியாய் வார்த்தை மோகத்தில் முழுகிப்போனவர்கள் தமிழ்ப் பாடங்களில்—மூலத்திலும் உரையிலுமே—தங்களுக்கு முன் தெரிந்திராத வார்த்தைகளையும் முடிவுகளையும் கண்டார்களோ இல்லையோ, உடனே அந்த வழக்கொழிந்த பாஷையை மனனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இந்த அரும்பத அகராதிக் கோவையைக்

கண்டு தமிழ் மக்கள், தமிழ்ப் பண்டிதர்கள்கூட, அட்டா! என்ன பாண்டித்யம்! என்ன பாண்டித்யம்!! என்று வாய்திறந்த வண்ணம் வியக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு 'உயர்ந்த நடை' வளர்ந்தோங்குவ தற்குக் கேட்பானேன்? நச்சினூர்க்கினியர், பரிமேலழகர், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எல்லா ரும் பம்மிப் போனார்கள். 'நான் நேற்று இங்கு வந்தேன்' என்று எழுதுவது போய் 'நெருநற்கங்குல் ஈண்டுயான் போந்துளேன்' என்று எழுதுவது வந்தது. 'கடைக்குப் போய் வேட்டி வாங்கிவந்தேன்' என்று சொல்ல முடியாது; 'கூலம்குறுகிக் கூறை கொணர்ந்தேன்' என்றுதான் எழுதமுடியும். மரம் அல்ல மரன்தான். நான் என்பது கொச்சை, யான் என்பது அழகு வாய்ந் தது. ஆசிரியர்களும் பண்டிதர்களும் இந்தத் தாளத்தில் நடந்தார்கள் என்றால் தமிழ் மாணவர்களுடைய நடையைப் பற்றிச் சொல்லவா வேணும்?' என்றெல்லாம் ஒருவர் பேசினால் அல்லது எழுதினால் பண்டிதர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்.

மேலும், 'பாவம் அற்ற, உருவம் சிதைந்த செய்யுள் கள், கவிதையல்ல; அவைகளை அகற்ற வேண்டும். அவைகளைக் கவிதை என்றே சொல்லக்கூடாது' என்று சொல்ல விரும்பினால் வில்லிபாரதமும், காஞ்சிப் புராண மும் இன்னும் எண்ணற்ற பழந்தமிழ் நூல்களும் அவருக்கு மணல் மூட்டைகள்தான்.

டி. கே. சி எங்கே போனாலும் கூடவே புத்தகப் பெட்டி ஒன்றும் போகும். அதில் கம்ப ராமாயணம், திருக்குறள், திருவாசகம் எல்லாம் இருக்கும். முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், குற்றாலக் குறவஞ்சி, 'கலிங்கத்துப்பரணி எல்லாம் சேர்ந்து 'பைண்ட்' செய்யப்பட்ட புத்தகம் ஒன்றும் இருக்கும். வேறு சில புத்தகங்கள்—சுருங்கிய பக்கங்களுடனேயே

இருக்கும். பதினேராம் திருமுறைப் புத்தகம் இருக்கும். அதைப் பிரித்தால் காரைக்காலம்மையார், சேரமான், நக்கீரர், பட்டினத்தார் ஆகியோர் பாடல்கள் மட்டும் இருக்குமேயொழிய கபிலர் அந்தாதி, பரணர் அந்தாதி, நம்பியாண்டார் நம்பி அந்தாதி யெல்லாம் இருக்காது. இருநூறு பக்கமுள்ள இப்புத்தகம் ஐம்பது பக்கமாகச் சுருங்கியிருக்கும் நாலாயிரப் பிரபந்தத்திலும், முதலாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலியோர் பாடல்களே அவருடைய புத்தகத்தில் இருக்கும். மற்றைய பெரும்பகுதி இருக்காது. தனிச் செய்யுட் சிந்தாமணிக்கும் இதே கதிதான். அறுநூறு பக்கம் ஐம்பது பக்கமாகக் குறுகியிருக்கும். 'ஏனையா! இப்படி மற்றப் பகுதிகளையெல்லாம் விலக்கிவிட்டு குறைந்த பகுதிகளை மட்டுமே வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டால் 'அவை வேண்டாத பகுதி' என்று சட்டென்று பதில் வரும். நல்ல பாடல்களை மட்டும் படித்தால் போதாதா? மற்றவற்றைப் படிப்பானேன்? அவலைத் தின்றால் போதாதா? அதைத் தவிட்டுடன் கலந்து ஊதிப்புடைத்துத் தின்பானேன்? என்றெல்லாம் பேசுவார். 'நெல் மூட்டை என்று நினைத்து ஒரு மணல் மூட்டையை ஒருவன் 10 மைல் தூரம் சுமந்து பின்னால் அது மணல் மூட்டைதான், நெல் மூட்டையல்ல என்று தெரிந்தால் அந்த மணலை அப்படியே உதறிவிட்டுப் போவானா? அல்லது, இவ்வளவு தூரம் சுமந்து விட்டோமே இன்னும் கொஞ்ச தூரம்தானே, சுமந்து தீர்த்துவிடுவோம் என்று மேலும் சுமந்து போவானா?' என்றெல்லாம் கேள்விகள் போடுவார், கேட்பவர் சிலர் மனது புண்ணாகும்படியாக.

எல்லாவற்றையும் விட 'யூனிவர்சிடி' என்றால் அவருக்கு அது வேப்பங்காய்தான். 'யூனிவர்சிட்டி!

யூனிவர்சிட்டி!’ என்று அழுத்தமாக அவர் உச்சரிக்கும் போது அவருடைய ஆங்காரம் தெரியும். யூனிவர்சிட்யார் கொடுக்கும் ‘பி. ஏ.’ பட்டத்திற்கு ஒரு புதிய வியாக்கியானமே செய்வார். “Bachelor of Arts என்பது அந்தப்பட்டத்தின் பொருள். அடடா! எவ்வளவு பொருத்தமான பட்டம் Bachelor என்றால் கல்யாணமாகாதவன் என்று அர்த்தம். Arts என்றால் ‘கலைகள்’ என்று பொருள். ஆகவே Bachelor of Arts என்றால் கலைகளுடன் யாதொரு சம்பந்தமும் இல்லாதவன் என்று தானே பொருள் இருக்கவேண்டும். அதற்கேற்பத்தானே அவர்கள் தரும் படிப்பும் இருக்க வேண்டும்” என்பார். “டிகிரி பெற்றதாகக் கொடுக்கும் பத்திரம் நல்ல ‘பார்ச்மெண்ட்’ பேப்பரில் ஏன் கொடுக்கிறார்கள், இருக்கிற அறிவையும் நன்றாய்த் துடைப்பதற்கு உதவ வேண்டாமா? அதற்காகத்தான். மேலும் இருள்மயமான கறுப்பு அங்கியை (Gown) இந்தப் பட்டதாரிகள் அணிந்துகொள்வது அவர்களுடைய மருள் கொண்ட மன நிலைக்கு ஒரு அடையாளமாகத்தான்” என்றெல்லாம் நையாண்டி பண்ணுவார். தற்காலக் கல்வி முறையைக் கிண்டல் பண்ண ஆரம்பித்துவிட்டால் ஓயவே மாட்டார். ‘வாத்தியார்களும்’ பேச்சில் படாதபாடு படுவார்கள்.

‘வீழ்க் வீழ்க் மாணவர்  
மடிந்து வீழ்க் மாணவர்  
வாழ்க வாழ்க பல்கலைக்  
கழகம் வாழ்க வாழ்கவே’

என்று அவர் பரணியே பாடி—யூனிவர்சிட்யை வாழ்த்துவார்! இதையெல்லாம் கேட்டபின் யூனிவர்சிட்யாரும், மற்ற உபாத்தியாயர்களும் பேராசிரியர்களும் டி. கே. சியைப் பரம விரோதியாகவே கருத முற்பட்டு விடுகிறார்கள்.

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ விதமாக அவர் சில காரியங்களைத் தீவிரமாகவே பேச்சிலும் எழுத்திலும் தாக்கிவிடுவார். ஒரு பாட்டிற்கு 'புரோஸ் ஆர்டர்' அல்லது 'கொண்டு கூட்டு' எழுதுகிறேன் என்று சொன்னால் அது ஒட்டகத்தை நீட்டி நெளித்துச் சாரைப்பாம்பாக்குகிற கணக்குத்தான்—என்பார் அவர். மொழிப் பற்றில்லாத தமிழ்த்துரைமார்களை யெல்லாம் போட்டு மூழ்கடிப்பதற்காகத்தானே வங்காளக் குடாக் கடல் இவ்வளவு ஆழமுடையதாயிருக்கிறது என்று நிதானமாகப் பேசுவார்.

உண்மையாகவே அவர் இவர்களிடம் எல்லாம் குரோதம் பாராட்டுகிறாரா? என்றால் அதுதான் இல்லை. அழுத்தம் திருத்தமாக கொஞ்சம் நையாண்டியுடனே சில விஷயங்களை அவர் சொல்வது காரணமாகத்தான் அவரை விரோதியாகப் பாவிக்கிறார்கள் சிலர். ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களும் அவருடன் ஒன்றி உறவாடி அவருடைய உள்ளப் பண்பை மட்டும் அறிந்துகொண்டார்களே யானால் அவரிடம் விரோத பாவம் கொள்ளவே மனம் வராது. இடமும் இருக்காது.

அவருடைய பண்பாடைப் பற்றி ஒரு வார்த்தை.

“பண்புடைமை என்னும் பதம், தற்காலத்தில் வழக்கில் இல்லை. தமிழ் மக்களது நாகரிக வளர்ச்சியை உற்று நோக்கினால், இப்பதம் பூர்வீகத் தமிழருக்குள் சர்வ சாதாரணமாய் வழங்கி வந்திருக்க வேண்டும் என்னும் அபிப்பிராயம் ஏற்படுகின்றது. திருவள்ளூர் குறளில் பண்புடைமை என்றே ஒரு அத்தியாயம் இருக்கிறது. மேல் நாட்டுச் சிறந்த பாஷைகளான லத்தீன், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் முதலிய பாஷைகளில் பண்புடைமை என்னும் சொல்லைக் குறிக்கும் பதம் ஒன்றுமில்லை. லத்தீன் பாஷையில் வழங்கும் Bona indoles, ஆங்கிலத்தில் வழங்கும் Courtesy, பிரஞ்சு

மொழியின் Courtoise, ஜெர்மன் பாஷையின் Boni moves என்ற பதங்களெல்லாம் பண்புடைமையின் தன்மையை விளக்கக்கூடியவை அல்ல. தமிழறிஞரான டாக்டர் G. U. போப்பையரவர்கள் இப்பண்புடைமையை ஆங்கிலத்தில் விளக்குகின்ற முறை கவனிக்கத்தக்கது. 'பண்புடைமை is the crown of perfection, a mingling of unaffected kindness with consummate tact. It is from பண் harmony, and harmonises all things, while it is the result of a happy and harmonious combination of good qualities' என்று பண்புடைமை என்னும் பதத்திற்கு விரிவுரை இயற்ற முடிகின்றதே தவிர பண்புடைமைக்கு நேரான பொருள் உடைய ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்ல அவரால் இயலவில்லை. ஆகையால் பண்புடைமை என்னும் பதம் தமிழ் மொழிக்குள் சிறப்பாய் அமைந்திருத்தல் போல பண்புடைமை என்னும் குணமும் தமிழருக்கே சிறப்பாயிருந்த குணமாகும் என்பது பெறப்படுகின்றது." என்று ஸ்ரீ ராவ்சாகிப் A. C. பால் னாடார் எழுதுகிறார்.

பண்புடைமை தமிழருக்கே சிறப்பாய் அமைந்த குணம். தமிழருக்காகவே வாழ்ந்து வருகின்ற டி. கே. சி இப்பண்புடைமை நிரம்ப வாய்ந்தவர்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

இவ் விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு

டி. கே. சி யின் அன்புடைமையும் ஆன்ற குடிப்பிறப்பும் எல்லோரும் அறிந்தது. அவரது பண்புடைமையை நன்றாக அனுபவித்தவர்களுள் நான் ஒருவன். என்னுடன் போட்டி போட்டு அனுபவித்தவர்களும் பலருண்டு. பலருடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் ஒன்றாகவே இருக்கிறது என்பதில்தான் எனக்குத் திருப்தி.